

|  |   |
|--|---|
| 4. யுத்த காண்டம்   | 4. Udhha kaandam  |
| 4. இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்  | 4. Irandaanaat soorabanman udhdhap padalam  |
| கங்குல்போந் திடுதலுங் கணபணப பன்னகம்<br>நுங்குறா தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ்<br>சங்கமாய் மதிசெலச் சக்கரப் படையெனத்<br>துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் பரிதிய.  | kangulpon dhidudhalung ganapanap<br>pannagam<br>nunguraa thagalave notrumaal yendhidunj<br>sangamaai madhiselach sakkarap padaiyenath<br>thungamo dezudhalpol thondrinan paridhiya.                             |
| வேறு   | veru  |
| இரவி செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ<br>எழுந்து<br>மரபி னிற்புரி நாட்கடன் முடித்துமன் நெய்தித்<br>திரும ணிப்பெருந் தவிசுடை இருந்துதன்<br>சிறுவன்<br>நெருநல் உற்றிடும் வசையினை உளத்திடை<br>நனைந்தான். | iravi sellumun avunarkon thuyilorie yezundhu<br>marabi nirpuri naatkadan mudiththuman<br>reidhith<br>thiruma nipperun thavisidai irundhuthan siruvan<br>nerunal vutridum vasaiyinai ulaththidai<br>nanaindhaan. |
| நினைதல் உற்றுழி உளத்திடைப் பெருஞ்சினம்<br>நீட<br>இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன்<br>யானே<br>அனிக மோடுபோய் மாற்றலர் வன்மையை<br>அழித்துப்<br>புனைவன் வாகையென் ன்னினைன் அழிவிலாப்<br>புகழோன்.   | ninaidhal vutruzi vulaththidaip perunjinam<br>needa<br>iniya marththozir kiyaarayum vidukkilan yaane<br>aniga modupoi maatralar vanmaiyaai aziththup<br>punaivan vaagaiyen nninaan azivilaap<br>pugazon.        |
| செங்கண் வாளெயிற் றவுணன் இத் தன்மையைத்<br>தேற்றி<br>வெங்கண் ஒற்றிரில் அளப்பிலாடி தங்களை<br>விளியா<br>அங்கண் மாநிலம் முறைமுறை சூழ்தரும்<br>அளக்கர்<br>எங்க ணுஞ்செறி தானையைத் தம்மின்கள்<br>என்றான்.    | sengan vaaliyir travunanith thanmaiyaith thetri<br>vengan otriril alappilaa thangalai viliyaa<br>angan maanilam muraimurai sooztharum<br>alakkar<br>yenga nunjseri thanaiyaith thammingal<br>endraan.           |

|   |  |
|---|--|
| <p>என்ற லுந்தொழு தாயிர கோடியோர் யாண்டுஞ்<br/>சென்று சென்றுதம் மன்னவன் பணிமுறை<br/>செப்பத்<br/>துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர்<br/>தொன்னாள்<br/>வென்றி கொண்டநூ றாயிர வெள்ளத்தின்<br/>மிக்கோர்.</p>                                 | <p>endra lunthozu dhaayira kodyor yaandunj<br/>sendru sendrutham mannavan panimurai<br/>seppath<br/>thundru therkari parimisaip padarndhanar<br/>thonnaal<br/>vendri kondanoo raayira velalaththin mikkor.</p>                                 |
| <p>வேறு</p>   | <p>veru</p>  |
| <p>சூலமே கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ்<br/>சாபங்<br/>கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல்<br/>நாஞ்சில் பிண்டி<br/>பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி<br/>பீலிவல் முசல மாதி பெரும்படை கொண்டு<br/>சென்றார்.</p>                       | <p>soolame kanichchi thandan thomarang kulisanj<br/>saabang<br/>kolavaal palagai vattang kundhamvel naanjil<br/>pindi<br/>paalame musundi sangam paridhiye yezuve<br/>thatti<br/>poolival musala maadhi perumpadai kondu<br/>sendraar.</p>     |
| <p>எண்டகும் இனைய வாற்றால் இலக்கம்வெளர்<br/>ளத்தி னோருந்<br/>திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் சுற்றி<br/>யார்ப்ப<br/>விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி<br/>போகிக்<br/>கண்டனன் அவுணர் மன்னன் கடற்பெருந்<br/>தானைச் சூழல்.</p>  | <p>endagum inaiya vaatraal ilakkam vela latthi<br/>norun<br/>thindiral magendhi rapperth thirunagar sutri<br/>yaarppa<br/>vindodu sigari yenum meruvin vuchchi pogik<br/>kandanan avunar mannan kadarperun<br/>thaanaich soozal.</p>           |
| <p>தேக்கினன் கதிருஞ் செல்லாச் செல்லுறழ்<br/>தானை ஈட்டம்<br/>நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார்<br/>துயரம் யாவும்<br/>நீக்கினன் வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது<br/>வென்றி<br/>ஆக்கினன் போல நின்றான் அறத்துடன்<br/>அருளைக் கொன்றான்.</p> | <p>thekkinan kahirunj sellaach selluraz thaana<br/>eettam<br/>nokkinan sindhai konda nonmaisaaar thuyaram<br/>yaavum<br/>neekkinan vanmai petraan neralarp porudhu<br/>vendri<br/>aakkinan pola nindraan araththudan arulaik<br/>kondraan.</p> |
| <p>அழிந்திடு கின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச்<br/>சூழங்</p>  | <p>azindhidu gindra kaalath thalakkarin aarththuch<br/>soozun</p>  |

|  |   |
|--|---|
| <p>கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் கேக முன்னிச்<br/>செழுங்கதிர் மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும்<br/>இழிந்தனன் தலைமை நீங்கி இழிதொழில் பயின்ற தீயோன்.</p>   | <p>kaziththidu thaanai kandon kadidhupork kega munnich<br/>sezungadhir madhiyam aakkun thirumanich sigari nindrum<br/>izindhanaan thalaimai neengi izithozil payindra theeyon.</p>  |
| <p>எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொன்னாட்<br/>கொடுத்திடு படைகள் யாவுங் கொண்டனன் சுரத்திற் கோதை<br/>தொடுத்தனன் வெரிநில் தூணி தூககினன் விரல்கள் தோறும்<br/>அடுத்தபொற் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான். 10</p> | <p>eduththanan silaiyum yenaip padaigalum imaiyor thonnaat<br/>koduththidu padaigal yaavung kondanan suraththir kodhai<br/>thoduththanan verinil thooni thugaginan viralgal thorum<br/>aduththapor puttil serththaan andangal anaiththum vendraan. 10</p> |
| <p>குந்தளச் சுழியற் குஞ்சிக் கோலமா மௌல தன்னில்<br/>சுந்தரத் துணர்மென் தும்பை தொடுத்திடு பிணையல் சேர்த்தி<br/>மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் செய்யும்<br/>இந்திரப் பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல்.</p>                      | <p>kundhalach suziyar kunjik kolamaa moula thannil<br/>sundharath thunarmen thumbai thoduththidu pinaiyal serththi<br/>mandharap poruppu meru varaiyidhen raiyanj seiyum<br/>indhirap perundher ondrin yerinan iravi yepol.</p>                           |
| <p>பண்ணுலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம்<br/>எண்ணிலாப் புரவி மான்தேர் ஏமமாய்ப் பின்னர் ஏக<br/>அண்ணல்வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல<br/>விண்ணுலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான்.</p>                     | <p>pannulaam puravip pandhi parumidhak kalitrin eettam<br/>ennilaap puravi maanther yemamaaip pinnar yega<br/>annalvaal avuna veerar amaichchargal ayalir sella<br/>vinnulaam purisaik koyil veedhigal kadandhu sendraan.</p>                             |

|   |  |
|---|--|
| <p>கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரங் கெழீஇய<br/>கொற்ற<br/>வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு<br/>நோக்கிக்<br/>காய்கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலக<br/>மென்ன<br/>ஆயிர நூறு வெள்ளைத் தவுணரும் புடைசூழ்ந்<br/>தார்த்தார்.</p> | <p>koyilin ellai neengik goburan kezieieya kotra<br/>vaayilin marungu sella mannavan varavu<br/>nokkik<br/>kaaikadhirth thabanar kanda kaliviyan ulaga<br/>menna<br/>aayira nooru velalath thavunarum pudaisoozn<br/>dhaarththaar.</p> |
| <p>வேறு</p>   | <p>veru</p>  |
| <p>அன்ன காலையில் அரிமுகன் சேய்அதி சூரன்<br/>துன்னு தாரகன் சுதன் அசு ரேந்திரத்<br/>தொல்லோன்<br/>என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி<br/>மன்னர் மன்னனை அடைதலும் இனையன<br/>வகுப்பான்.</p>                                | <p>anna kaalaiyil arimugan seiadhi sooran<br/>thunnu thaaragan sudhanasu rendhirath thollon<br/>enna nindridum maindhargal iruvarum yegi<br/>mannar mannanai adaidhalum inaiyana<br/>vaguppaan.</p>                                    |
| <p>திரைகொள் வேலைபோல் நிறைதரு<br/>கோட்டகஞ் சிறிதோர்<br/>கரையி லாவழி யுடைந்திடும் அன்னது கடுப்பப்<br/>பொருதி றற்படை பலவுள என்னினும் போற்றும்<br/>அரச ரில்வழி நின்றிடா தன்னவை அழியும்.</p>                                   | <p>niraikol velaipol niraitharu kottaganj siridhor<br/>karayi laavazi yudaindhidum annadhu<br/>kaduppap<br/>porudhi rarpadai palavula enninum potrum<br/>arasa rilvazi nindridaa thannavai aziyum.</p>                                 |
| <p>ஆத லால்இனி நீர்இரு வீர்களும் அமரின்<br/>மேத கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய்<br/>மேவிப்<br/>போதிர் முன்னுற என்றலும் நின்றிடு புதல்வர்<br/>ஈது நன்றென வணங்கியே ஏகினர் இமைப்பில்.</p>                                      | <p>aadha laalini neeriru veergalum amarin<br/>medha kumperunj senaikku mudhalvaraai<br/>mevip<br/>podhir munnura endralum nindridu pudhalvar<br/>eedhu nandrena vanangiye yeginar imaippil.</p>  |
| <p>தந்த மான்தடந் தேர்மிசை ஏறியே சமரில்<br/>கொந்து லாமலர் வாகையை மிலைச்சிய குமரர்<br/>வந்த நாற்பெரும் படையையும் அணிபெற<br/>வகுத்து<br/>முந்து தானையந் தலைவராய் ஏகினாடி<br/>முறையால்.</p>                                   | <p>thandha maanthadan thermisai yeriye samaril<br/>kondhu laamalar vaagaiyai milaichchiya<br/>kumarar<br/>vandha naarperum padaiyaiyum anipera<br/>vaguththu<br/>mundhu dhaanaiyan thalaivaraai yeginaa<br/>muraiyaal.</p>             |

|   |  |
|---|--|
| <p>ஆகும் எல்லையில் அங்கது நோக்குறா<br/>அடுபோர்<br/>வாகை கொண்டநூ றாயிர வெள்துளத்து<br/>மறவோடீ<br/>ஓகை எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி<br/>ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க.</p>  | <p>aagum ellaiyil angadhu nokkuraa adupor<br/>vaagai kondanoo raayira velalaththu maravo<br/>ogai eidhiye amarpuri parandhalai vunni<br/>yegal meynar panigalunj sedanum iranga.</p>   |
| <p>வேறு</p>   | <p>veru</p>  |
| <p>கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத் தானை<br/>வீரர்<br/>படாடித்திடு கின்ற காலைப் பருமணி வயிரத்<br/>தேர்மல்<br/>அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில்<br/>வடவை சுற்றவ<br/>விடந்தனி நடந்த தென்ன விண்ணவர் மருளச்<br/>சென்றான்.</p>                        | <p>kadandhigaz karither paaimaak kalandhidath<br/>thaanai veerar<br/>padaandhidu gindra kaalaip parumani vayirath<br/>thermal<br/>adaindhidum avunar mannar alakkaril vadavai<br/>sutrava<br/>vidandhani nadandha dhenna vinnavar<br/>marulach sendraan.</p> |
| <p>தொண்டகந் துடியே பம்பை தூரியம் முருடு<br/>கோடு<br/>திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி<br/>தக்கை<br/>கண்டைஆ குளியே பீலி காகளம் உடுக்கை<br/>பேழ்வாய்<br/>கொண்டதோர் பதலை சங்கம் குடமுழா<br/>இயம்பிற றம்மா. 20</p>                                     | <p>thondagan thudiye pambai thooriyam murudu<br/>kodu<br/>thindirar padagam mondhai thimilaiye thadaari<br/>thakkai<br/>kandaiaa guliye peeli kaaganam vudukkai<br/>pezvaai<br/>kondador padhalai sangam kudamuzaa<br/>iyambira rammaa. 20</p>               |
| <p>தட்டுடை நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பு<br/>சேண்போய்<br/>முட்டுறு கொடிகள் ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும்<br/>வீரர்<br/>கட்டுறு கழலின் ஆர்ப்பு ம்கணிப்பில்பல்<br/>லியத்தின் ஆர்ப்பும்<br/>எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் டெழுந்த<br/>அன்றே.</p> | <p>thattudai nedundher aarpum thandhiyin aarppu<br/>senpoi<br/>mutturu kodigal aarppum muratpari aarppum<br/>veerar<br/>katturu kazalin aarppu mkanippilpal liyaththin<br/>aarppum<br/>ettula dhisaiyum ellaa vulagumun dezundha<br/>andre.</p>              |

|   |   |
|---|---|
| <p>நீனிற முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ்<br/>செல்லக்<br/>கானிறை பூழி ஈட்டங் ககனமேற் செல்ல<br/>முன்னம்<br/>தானுறு கின்ற காலைச் சசியென்த் தயங்கிப்<br/>பின்னர்<br/>மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த<br/>வெய்யோன்.</p> | <p>neenira mugilpol meni avunargal neeththanj<br/>sellak<br/>kaanirai poozi eettang kaganamer sella<br/>munnam<br/>thaanuru gindra kaalaich sasiyenth thayangip<br/>pinnar<br/>meenenak karandhaan melaam virikadhir<br/>padaiththa veiyon.</p> |
| <p>நேசமொ டென்பால் வைகும் நெறியினார்<br/>தமக்கு வீடும்<br/>ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன்<br/>என்னை<br/>ஏசுவர் போலுங் கீழென் றிகல்புரிந் திடுவன்<br/>என்னாத்<br/>தூசிபார் விடுத்த தேபோல் துறக்கமேற் சென்ற<br/>பூழி.</p>  | <p>nesamo denpaal vaigum neriyinaar thamakku<br/>veedum<br/>aasaru padhangal yaavum vaigalum puriven<br/>ennai<br/>yesuvar polung keezen rigalpurin dhiduvan<br/>ennaath<br/>thoosipaar viduththa dhepol thurakkamer<br/>sendra poozi.</p>      |
| <p>கன்னிறை அழித்த மொய்ப்பிற் கார்கெழும்<br/>அவுண வெளடீளம்<br/>துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் படலைச்<br/>செய்கை<br/>என்னென உரைப்பன் அம்மா இந்திர<br/>னென்போன் வைகும்<br/>பொன்னுல கதனை வல்லே பூவுல காக்கிற்<br/>றன்றே.</p>   | <p>kannirai aziththa moimbir kaarkezum avuna<br/>velalam<br/>thunnura nadappach sellun thooliyin padalaich<br/>seigai<br/>ennena vuraippan ammaa indhira nenbon<br/>vaigum<br/>ponnula kadhanai valle poovula kaakkir<br/>trandre.</p>          |
| <p>கண்ணகல் தடந்தேர் மீதுங் காய்சினக்<br/>களிற்றின் மீதும்<br/>நண்ணிய கொடிகள் வான்போய் நளிர்புனற்<br/>கங்கை நக்கி<br/>மண்ணுறச் சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின்<br/>அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம்<br/>போலும் மாதோ.</p>       | <p>kannagal thadandher meedhung kaaisinak<br/>kalitrin meedhum<br/>nannita kodigal vaanpoi nalirpunar gangai<br/>nakkir<br/>mannurach sidhari aadi alamaral magendhi<br/>raththin<br/>annalin drazivan endre azudhiram polum<br/>maadhho.</p>   |

|   |   |
|---|---|
| <p>திங்கள்வெண் குடையும் நீலத் திருநிழற்<br/>கவிப்புஞ் செங்கேழ்ப்<br/>பங்கய மலர்ந்த தன்ன பருமணிக் கவிகை<br/>முற்றுந்<br/>தொங்கலின் தொகையும் வெய்யோன்<br/>தொல்கதிர் வரவு மாற்றி<br/>எங்கணுஞ் செறிவுற் றூழி இருளினை விளக்கிற்<br/>றம்மா.</p> | <p>thingalven kudaiyum neelath thirunizar<br/>kavippunj sengezp<br/>pangaya malarndha thanna parumanik kavigai<br/>mutrun<br/>thongalin thogaiyum veiyon tholkadhir varavu<br/>maatri<br/>enganunj serivur troozii irulinai vilakkir<br/>trammaa.</p> |
| <p>வேறு</p>   | <p>veru</p>   |
| <p>ஆனவியல் பெய்தஅவு ணப்படைக னோடும்<br/>வானெறிகொ டேஅவுணன் வையமிசை<br/>செல்லத்<br/>தானதுதெ ரிந்தமரர் தம்மிறைவன் ஓடிக்<br/>கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான்.</p>  | <p>aanaviyal peidhaavu nappadaiga lodum<br/>vaaneriko deavunan vaiyamisai sellath<br/>thaanadhuthe rindhamarar thammiraivan odik<br/>gaanamark damban adi kaithozudhu solvaan.</p>  |
| <p>அன்றுபுரி வேள்வியிடை ஆதியருள் செய்த<br/>துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும்<br/>வெய்யோன்<br/>இன்றுபொரு வான்விரைவின் ஏகினன்<br/>எதிர்ந்தே<br/>சென்றவனை வென்றெமது சீர்அருளு<br/>கென்றான்.</p>   | <p>andrupuri velviyidai aadhiyarul seidha<br/>thundrupadai eettamodu sooranenum veiyon<br/>indruporu vaanviraivin yeginan edhirndhe<br/>sendravanai vendremadhu seerarulu<br/>gendraan.</p>   |
| <p>ஆம்பரிசு கூறஅவ னுக்கருள் புரிந்தே<br/>ஏம்பலுறு கேசரியின் ஏற்றணையின் நீங்கிப்<br/>பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை நோக்கி<br/>வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு<br/>கென்றான்.</p>   | <p>aambarisu koorava nukkarul purindhe<br/>yembaluru kesariyin etranaiyin neengip<br/>paambinvali setrulavu paagudhanai nokki<br/>vaambarikol nammiradham vallaitharu<br/>gendraan.</p>   |
| <p>என்றிடலும் நன்றென எழுந்துலவை அண்ணல்<br/>குன்றையை தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப<br/>வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை<br/>புகுந்தான்<br/>மன்றல்மலாடி சிந்திஅயன் மாலொடு வழுத்த. 30</p>   | <p>endridalum nandrena yezundhulavai annal<br/>kundranaiya theradhu konarndhumunam<br/>vuiippa<br/>vendriayil annaladhan meemisai pugundhaan<br/>mandralmalaa sindhiayan maalodu vazuththa.<br/>30</p>  |

|   |  |
|---|--|
| <p>செழுந்தருண மேதகைய தோன்மிசை வானோர்<br/>தொழுந்தலைவ னாகியமர் தொல்முருகன் ஏறக்<br/>கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு பூதர்<br/>எழுந்தனர் தெழித்தனர் இருங்கடலும் அஞ்ச.</p>           | <p>sezundharuna medhagaiya thonmisai vaanor<br/>thozundhalaiva naagiyamar tholmurugan yerak<br/>kozundhazal mudiththanaiya kunjigezu<br/>boodhar<br/>yezundhanar theziththandar irungadalum anja.</p>  |
| <p>நாட்டமொரு மூன்றுடைய நாதனருள் மைந்தன்<br/>வாட்டமறு வெவ்வணர் மன்னன்வலி தன்னை<br/>வீட்டும்வகை சென்றிடுதல் விண்ணவர்<br/>உரைப்பக்<br/>கேட்டனிக பூதர்கள் கிளர்ந்துபடர் கின்றார்.</p> | <p>naattamoru meendrudaiya naadhanarul<br/>maindhan<br/>vaattamaru vevvavunar mannanvali thannai<br/>veettumvagai sendridudhal vinnavar uraippak<br/>kettaniga boodhargal kilarndhupadar gindraar.</p> |
| <p>பாரிடர்க ளாய்அறுமு கற்பரவு கின்ற<br/>பாரிடர்ந டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர்<br/>பாரிடர்பு ஈந்தனர் பரிக்குமெனை யென்னாப்<br/>பாரிடம்விண் ணோடுபகர் தற்கெழுதல்<br/>போலும்.</p>      | <p>paaridarga laaiarumu garparavu gindra<br/>paaridarna dappavezu poozipadarn dhinnor<br/>paaridarpu ndhanar parikkumenai yennaap<br/>paaridamvin nodupagar tharkezudhal polum.</p>                    |
| <p>தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி<br/>தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு<br/>பேரி<br/>மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல்<br/>கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர்.</p>          | <p>thakkaiyo dudukkaithudi sallari thadaari<br/>thokkudaiya thannumai thuvaippinmigu peri<br/>meikkudamu zaappadagam veenaikuzal<br/>aambal<br/>kokkarai iyambinargal kodikana naadhar.</p>            |
| <p>நாடுதவ நாரதனும் நல்லுவணர் தாமும்<br/>கேடிலிசை வல்லதொரு கின்னரரு மாகிப்<br/>பாடினர்கு மாரன்அடி பன்முறை பணிந்தே<br/>ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும்.</p>                   | <p>naaduthava naaradhanum nalluvanar thaamum<br/>kedilisai valladhoru kinnararu maagip<br/>paadinarku maaranadi panmurai panindhe<br/>aadinargal vinnavarum aasilmuni vorum.</p>                       |
| <p>சண்முகன தேவல்கொடு தாவில்இளை யோனும்<br/>எண்மரும்இ லக்கர்களும் ஈண்டிய கணத்தின்<br/>வண்மைகெழு மன்னவரும் வையமிசை யாகித்<br/>திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை<br/>சென்றார்.</p>          | <p>sanmugana dhevalkodu thaavillai yonum<br/>enmarumi lakkargalum eendiya ganathtin<br/>vanmnaikezu mannavarum vaiyamisai yaagith<br/>thinmaipadai vukkamodu senaiyidai sendraar.</p>                  |
| <p>மொய்ம்மலி படைத்தலைவர் முந்தியுறு தானை<br/>இம்முறையி னாலொழுக் ஈசனருள் மைந்தன்<br/>செம்மணிவில் வீசியமர் தேரினிடை ஏகிப்<br/>பொம்மலுறு தானவர்கள் போர்முனை<br/>அடைந்தான்.</p>       | <p>moimmali padaitthalaivar mundhiyuru thaanai<br/>immuraiyi naalezuga eesanarul maindhan<br/>semmanivil veesiyamar therinidai yegip<br/>pommaluru dhaanavargal pormunai<br/>adaindhaan.</p>           |



|  |  |
|--|--|
| அடைந்தபொழு திற்புவியும் அந்தரமு மாகி<br>மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த<br>தொடாடிந்துநுகர் தீவலிதொ லைத்துமென<br>முந்நீர்<br>படர்ந்துபுடை சுற்றியிடு பான்மையது போல. | adaidhapozu dhirpuvium andharamu maagi<br>midaindhuvuru sooranigam veidhena valaindha<br>thodaandhunagar theevalitho laiththumena<br>munneer<br>padarndhupudai sutriyidu paanmayadhu pola. |
| வேறு   | veru   |
| வளைந்திடு காலையில் வயவெம் பூதர்கள்<br>கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவாடி<br>தளந்தனை அடர்த்தனர் அவருந் தாக்கினர்<br>விளைந்தது பெருஞ்சமர் விண்ட தண்டமே.               | valaindhidu kaalaiyil vayavem boodhargal<br>kilarndhanar theziththandar kezuvu thaanaavaa<br>thalandhanai adarnththandar avarun thaakkinar<br>vilaindhadhu perunjamar vinda dhandame.      |
| மாச்சினை மரங்களும் வரையுந் தண்டமும்<br>தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும்<br>மீச்செலுங் கவண்கலும் வேலும் நாஞ்சிலும்<br>ஓச்சினர் பூதர்கள் ஒன்ன லார்கள்மேல். 40        | maachchinai marangalum varaiyun<br>dhandamum<br>theechchigaik kazumulum thigiri nemiyum<br>meechchelung kavankalum velum naanjilum<br>ochchinar boodhargal onna laargalmel. 40             |
| மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில்லுமிழ்<br>அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல்<br>முப்புரா இலைப்படை முசலம் முற்கரம்<br>கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை.            | meippadum avunargal vegundu villumiz<br>appodu kanichchithan daazi naanjilvel<br>muppugaa ilaippadai musalam murkaram<br>kappananj sidharinar ganangal thammisai.                          |
| பற்றுவர் கரிகளைப் பரியி னங்களை<br>எற்றுவர் பாடித்தனில் எறிவர் மாதிரஞ்<br>சுற்றுவர் விண்ணிடைக் கிழிப்பர் துண்ணென<br>முற்றுடல் எருத்தினை முரித்துச் சிந்துவார்.          | patruvar karigalaip pariyi nangalai<br>yetruvar paadhanil yerivar maadhiranj<br>sutruvar vinnidaik kizippar thunnena<br>mutrudal yeruththinai muriththuch sindhuvaar.                      |
| இரதமொ ராயிரம் எடுத்துச் செங்கையில்<br>பொருகளி ராயிரம் புரள மோதுவர்<br>கரிகள ராயிரங் கரங்கொண் டேற்றியே<br>பரிபதி னாயிரம் பாரின் வீட்டுவார்.                             | iradhamo raayiram yeduththuch sengaiyil<br>porugali raayiram purala modhuvar<br>karigala raayirang karangon detriye<br>paripadhi naayiram paarin veettuvaar.                               |
| பாய்பரி யாயிரப் பத்துப் பாணிகொண்<br>டாயிர கோடியாம் அவுணர் தங்களைச்<br>சேயிரு நிலத்திடைச் சிதையச் சிந்துவார்<br>காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே.                      | paaipari yaayirap paththup paanikon<br>daayira kodiyaam avunar thangalaich<br>seyiru nilaththidaich sidhaiyach sindhuvaar<br>kaaikanal soritharung kadungat boodhare.                      |

|  |  |
|--|--|
| <p>குரங்குளைப் புரவியர் குஞ்சு ரத்தினர்<br/> இரங்குறு தேரினர் நிலத்தின் ஏகினோர்<br/> வரங்கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச்<br/> சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார்.</p>  | <p>kurangulaip puraviyar kunja raththinar<br/> iranguru therinar nilaththin yeginor<br/> varangezum avunargal valaindhu boodharaich<br/> sarangalil piravinil thadidhal meynaar.</p>   |
| <p>மலைதனைச் சிந்துவர் மறங்கொள் பூதர்தாள்<br/> நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர்<br/> கொலைதனைச் சிந்துவர் கொய்வர்<br/> மொயம்பினைத்<br/> தலைதனைச் சிந்துவர் தறுகட் டானவர்.</p>  | <p>malaidhanaich sindhuvar marangol<br/> boodharthaal<br/> nilaidhanaich sindhuvar nedungai sindhuvar<br/> kolaidhanaich sindhuvar koivar moimbinaith<br/> thalaidhanaich sindhuvar tharukat taanavar.</p>   |
| <p>இவ்வகை மாறுகொண் டிகல்செய் கின்றுழித்<br/> தெவ்வடு பூதர்தஞ் சேனை மன்னர்கள்<br/> அவ்விடை ஏன்றுநின் றமர்இ யற்றுழி<br/> வெவ்வசு ரப்படை மிகவும் மாய்ந்ததே.</p>   | <p>ivvagai maarukon digalsei gindruzith<br/> thevvalu boodharthanj senai mannargal<br/> avvidai yendrunin dramarie yatruzi<br/> vevvasu rappadai migavum maaindhadhe.</p>  |
| <p>பொன்றிகழ படையொடு புவியும் வானுமாய்<br/> நின்றிடும் அவுணாடிகள் நீடு தொல்பிணக்<br/> குன்றுரு வாகியே குருதி யாற்றிடைச்<br/> சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார்.</p>  | <p>pondrigaza padaiyodu buvium vaanumaai<br/> nindridum avunaagal needu tholbinak<br/> kundruru vaagiye kurudhi yaatridaich<br/> sendranar alakkarai thidara thaakkuvaar.</p>  |
| <p>நீடிய வேற்படை நிமலன் காணுற<br/> வீடினம் யாமினி வெய்ய தோற்றமேற்<br/> கூடுவ திலையெனக் குனிக்கு மாறுபோல்<br/> ஆடிய உடற்குறை அனந்த கோடியே.</p>  | <p>neediya verpadai nimalan kaanura<br/> veedinam yaamini veiya thotrumer<br/> kooduva thilaiyenak kunikku maarupol<br/> aadiya vudarkurai anandha kodiye.</p>   |
| <p>வேறு</p>  | <p>veru</p>  |
| <p>மானப் படைசேர் அவுணப் படையும் வயமான்<br/> தேர்ப்படையும்<br/> ஏனைப் படையும் முடிவுற் றிடவே இவ்வா<br/> றிகல்செய்யுங்<br/> கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந்<br/> தனைநோக்கித்<br/> தானை தலைவன் அதிகு ரனெனுந் தனயன்<br/> வெகுளுற்றான். 50</p> | <p>maanap padaiseri avunap padaiyum vayamaan<br/> therppadaiyum<br/> yenaip padaiyum mudivur tridave ivvaa<br/> rigalseiyung<br/> koonar sadilap boodhap padaiyin kortan<br/> dhanainokkith<br/> thaanai thalaivan adhisoo ranenun thanayan<br/> vegulutraan. 50</p> |
| <p>தேரா யிரமாயிரமங் கொருபாற் சேமத்<br/> தொடுசெல்லக்<br/> காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள்<br/> இமைசார</p>   | <p>theraa yiramaa yiramang gorubaar semath<br/> thodusellak<br/> kaaraa yiramur tranadhan padivan kadhirkal<br/> imaisaara</p>   |

|  |   |
|--|---|
| <p>ஈரா யிரமாம் இவுளித் தொகைபூண் டீர்க்குந்<br/>தேர்மீதே<br/>ஓரா யிரமாங் கதிர்போல் அழலா உரனோ<br/>டுறுகின்றான்.</p>  | <p>eeraa yiramaam ivulith thogaipoon deerkkun<br/>thermeedhe<br/>oraa yiramaan kadhiraipol azalaa vurano<br/>durugindraan.</p>  |
| <p>வாடீவில் லதனை விரைவில் குனியா வடிவா<br/>ளிகள்போக்கிச்<br/>சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத்<br/>துணிசெய் தனன்றிற்<br/>ஓர்வில் லொருவன் தனியே இவண்வந்<br/>துறுபோர் புரிகின்றான்<br/>போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின்<br/>றனர்பூதர்.</p> | <p>vaavil ladhanai viraivil guniyaa vadivaa<br/>ligalpokkich<br/>sorvil lavanum yedhirgin dranaraith thunisei<br/>dhanannirpa<br/>orvil loruvan thaniye ivanvan dhurupor<br/>purigindraan<br/>porvil larivan ivane enave pugalgin<br/>dranarboodhar.</p>  |
| <p>ஓதக் கடல்போல் அலமந் தலமந் துலையா<br/>இகல்செய்யும்<br/>பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் புகைதீ<br/>யுமிழ்கண்ணான்<br/>மேதக் கசலந் தரனாடீ உடலம் வீழும் படிசீண்ட<br/>சோதிக் கடவுட் படையுண் டுமிழுந்<br/>தொல்லோன் இகல்வல்லோன்.</p>            | <p>odhak kadalpol alaman thalaman thulaiyaa<br/>igalseiyum<br/>boodhark kiraivuk kiranen droruvan pugaithee<br/>yumizkannaan<br/>medhak kasalan tharanaa vudalam veezum<br/>padikeenda<br/>sodhik kadavut padaiyun dumizun thollon<br/>igalvallon.</p>    |
| <p>எண்டா னவருக் கிறைவன் குமரன் இகல்செய்<br/>திடுமாறு<br/>கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன்<br/>திறல்கொள்ளும்<br/>தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார்<br/>பிடையோச்ச<br/>விண்டான் இவனென் றவுணப் படையோர்<br/>வெருவா அலமந்தார்.</p>      | <p>endaa navaruk kiraivan kumaran igalsei<br/>dhidumaaru<br/>kandaan muniyaa viraivil padarvaan kaalan<br/>thiralkollum<br/>thandaa nadhukon davaner kurugin thadamaar<br/>bidaiyochcha<br/>vindaan ivanen dravunap padaiyor veruvaa<br/>alamandhaar.</p> |

|  |   |
|--|---|
| <p>மாறா கியஉக் கிரன்ஏ வுதலும் வருதண்<br/>டவன்மாற்பில்<br/>கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா<br/>வருகின்றான்<br/>பாறா டுகளத் திடையீங் கிவணைப் பலியூட்<br/>டுவனென்னா<br/>நூறா யிரம்ஆ சுகமோர் தொடையின் நொய்திற்<br/>செலவெய்தான்.</p>                         | <p>maaraa giyavuk kiranye vudhalum varudhan<br/>davanmaarbil<br/>kooaraa giyasaa ligaisin dhidave kodhiyaa<br/>varugindraan<br/>paaraa dugalath thidaiyeen givanaip paliyoot<br/>tuvanennaa<br/>nooraa yiramaa sugamor thodaiyin noidhir<br/>selaveidhaan.</p>          |
| <p>வெய்தாம் அயில்வா ளிகள்உக் கிரன்மேல்<br/>விறல்சோடி அதிசூரன்<br/>எய்தான் அதுமற் றவன்மேற் படவே எருவைப்<br/>பெருநீத்தம்<br/>எய்தான் முழுதும் பெருகுற் றிடலும் விழுமத்<br/>தொடுசெற்றஞ்<br/>செய்தான் ஒருமால் வரைகொண் டவுணன்<br/>தேர்மேற் செலவுய்த்தான்.</p> | <p>veidhaam ayilvaa ligalvuk kiranmel viralso<br/>aadhisooran<br/>eidhaan adhumar travanmer padave yeruvaip<br/>peruneeththam<br/>eidhaan muzudhum perukur tridalum vizumath<br/>thodusertranj<br/>seidhaan orumaal varaikon davunan thermer<br/>selavuiththaan.</p>    |
| <p>அதிர்பொற் கழலான் விடுதிண் கிரியால் அதிசூ<br/>ரன்மான்தேர்<br/>பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா<br/>மெனவுன்னா<br/>உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர்<br/>மிசைநீலக்<br/>கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன்<br/>மிடல்தீர்ப்பான்.</p>       | <p>adhirpor kazalaan vidudhin kiriyaal adhisoo<br/>ranmaanther<br/>pidhirpat tidalum buvimer padardhal pizaiyaa<br/>menavunnaa<br/>vudhayak kiripor kanagath thiyalum oruther<br/>misaineelak<br/>kadhirur trenave kadidhir paaindahaan kaalan<br/>midaltheerppaan.</p> |
| <p>வேறு</p>  | <p>veru</p>   |
| <p>பாயும் வேலைஅப் பல்மணித் தேரினை<br/>ஏய ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள்<br/>மாயும் வண்ணம றம்புரி உக்கிரன்<br/>சீய மாமெனச் சென்றுதைத் தானரோ.</p>   | <p>paayum velaiap palmanith therinai<br/>yeya aatralkon deerthhidum vaasigal<br/>maayum vannama ramburi vukkiran<br/>seeya maamenach sendruthaith thanaro.</p>  |
| <p>உதைக்க வெய்யவன் ஒண்பரி பாரிடைப்<br/>பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே<br/>சிதைப்பன் இந்தச் சிறியனை என்றுமெய்<br/>புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான்.</p>  | <p>vudhaikka veiyavan onpari paaridaip<br/>padhalththu veezdhalum paiyulin maazgiye<br/>sidhaippan indhach siriyanaei endrumei<br/>pudhaippa nooru porusaran thoondinaan.</p>   |

|  |  |
|--|--|
| <p>தூண்டு கின்ற சுடர்க்கணை யாவையும்<br/>ஈண்டி யேதன் எதிருறும் பெற்றியைக்<br/>காண்ட லுங்கதை கைக்கொடவ் வுக்கிரன்<br/>மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே. 60</p> | <p>thoondu gindra sudarkikanai yaavaiyum<br/>eendi yedhan yedhirurum petriyaik<br/>kaanda lungadhai kaikkodav vukkiran<br/>mneendi dumpadi veesinin draarkkave. 60</p> |
| <p>வேறொர் தேரிடை வெய்தென எய்தியே<br/>ஊறு நீங்கிய உக்கிரற் கண்ணுறீஇ<br/>மாறி தெய்வத மாப்படை தொட்டுனை<br/>ஈறு காண்பன் இறந்தனை நீயெனா.</p>                      | <p>veror theridai veidhena eidhiye<br/>vuru neengiya vukkiran kannureeie<br/>maari dheivadha maappadai thottunai<br/>eeru kanban irandhanai neeyenaa.</p>              |
| <p>முன்னு பூசை முதலிய யாவையும்<br/>முன்னி யேநின் றொருங்குடன் செய்தபின்<br/>வன்னி மாப்படை வாங்கி வணங்கியே<br/>மின்னு தண்சுடர் மீக்கொள வீசினான்.</p>           | <p>munnu poosai mudhaliya yaavaiyum<br/>munni yenin rorungudan seidhapi<br/>vanni maappadai vaangi vanangiye<br/>minnu thansudar meekkola veesinaan.</p>               |
| <p>ஆசை தோறும் அழல்சிந்த மாற்றலன்<br/>வீசு வெம்படை வீரத்தை நோக்கியே<br/>ஈசன் மைந்தன் இணைமலர்த் தாள்களை<br/>நேச மோடு நினைந்தனன் போற்றினான்.</p>                | <p>aasai dhorum azalsindha maatralan<br/>veesu vempadai veeraththai nokkiye<br/>eesan maindhan inaimalarth thaalgalai<br/>nesa modu ninaindhanan potrinaan.</p>        |
| <p>எவ்வெ வர்க்கும் இறையவ னாகியோன்<br/>அவ்வ ழித்தன் அருள்செய உக்கிரன்<br/>செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே<br/>கவ்வி நுங்கினன் கண்கனல் கான்றிட.</p>         | <p>yevve varkkum iraiyava naagiyon<br/>avva ziththan arulseya vukkiran<br/>sevvi thirselun theechcharam patriye<br/>kavvi nunginan kankanai kaandrida.</p>             |
| <p>நுங்கு வான்றனை நோக்கி அரிமுகன்<br/>துங்க மாமகன் தொல்புனல் மாப்படை<br/>பொங்கு சண்டப் பொருபடை ஏவலும்<br/>அங்க வற்றையும் பற்றி அருந்தினான்.</p>              | <p>nungu vaandranai nokki arumugan<br/>thunga maamagan tholpunal<br/>maappadai pongu sandap porupadai yevalum<br/>anga vatraiyum patri arundhinaan.</p>                |
| <p>காற்றின் வெம்படை ஏவினன் கைதவன்<br/>ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான்<br/>தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே<br/>ஏற்ற மான இரும்பொருள் யாவதோ.</p>           | <p>kaatrin vempadai yevinan kaidhavan<br/>aatral vukkiran annadhu nunginaan<br/>thetru kindruzich seidhavam andriye<br/>yetra maana irumporul yaavadho.</p>            |
| <p>மற்றும் அவ்வதி சூரன் மலரயன்<br/>ஒற்றை வெம்படை ஓச்சலும் உக்கிரன்<br/>பற்றி நுங்கவப் பங்கயன் தாதைபால்<br/>பெற்றி ருந்த பெரும்படை ஏவினான்.</p>               | <p>matrum avvathi sooran malarayan<br/>otrai vempadai ochchalum vukkiran<br/>patri nungavap pangayan thaadhaipaal<br/>petri rundha perumpadai yevinaan.</p>            |

|  |   |
|--|---|
| <p>ஒய்யெ னச்சென்றுருகெழு நாரணன்<br/>பொய்யில் மாப்படை போந்திட ஆங்கதுங்<br/>கையில் வாங்கிக் கதுமென வாய்க்கொளா<br/>வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே.</p>             | <p>oiye nachsen drurugezu naaranan<br/>poiyl maappadai pondhida aangadhun<br/>kaiyila vaangik kadhumena vaaikkolaa<br/>veiya vukkiran meyanan enbave.</p>           |
| <p>ஆன காலை அரிமுகன் காதலன்<br/>யானி னிச்செய் இயற்கையென் நேயிவன்<br/>தானவ் வீசன்கொல் கண்ணன்கொல் தாமரை<br/>மேனி லாவிய வேதன்கொ லோவென்றான்.</p>                    | <p>aana kaalai arimugan kaadhalan<br/>yaani ninsei iyarkaiyen neyivan<br/>thaanav veesankol kannankol thaamarai<br/>meni laaviya vedhanko lovendraan.</p>           |
| <p>மூவ ராகிய மூர்த்திகள் அல்லதை<br/>ஏவ ரேமற் றிதுசெயும் பெற்றியார்<br/>ஆவ னாவன் அவர்க்குள் இவனெனாத்<br/>தேவர் மாற்றலன் பின்னருஞ் செப்பினான். 70</p>            | <p>moova raagiya moorththigal alladhai<br/>yeva remar tridhuseyum petriyaar<br/>aava naavan avarkkul ivanenaath<br/>dhevar maatralan pinnarunj seppinaan. 70</p>    |
| <p>சீற்றங் கொண்ட அவுணர் திரைக்கடல்<br/>தோற்றங் கொண்டசவ் சூர்கெழும் உக்கிரன்<br/>ஏற்றங் கண்டுழி என்செய்தும் என்றனர்<br/>கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார்.</p> | <p>seetrang konda avunar thiraikkadal<br/>thotrang kondasav soorkezum vukkiran<br/>yetrang kanduzi enseidhum endranar<br/>kootrang konda vuyirir kulaindhulaar.</p> |
| <p>அண்ணல் வாசவ னாதிய ராகிய<br/>எண்ணில் வானவர் யாவரும் இச்செயல்<br/>கண்ணு றாஇகல் கண்டருள் நான்முகப்<br/>பண்ண வன்முன் பணிந்திது கூறுவார்.</p>                    | <p>annal vaasava naadhiya raagiya<br/>ennil vaanavar yaavarum ichseyal<br/>kannu raaigal kandarul naanmugap<br/>panna vanmun panindhidhu kooruvaar.</p>             |
| <p>எங்க ளால்வரும் எண்ணில் பெரும்படை<br/>செங்க ணான்படை தீயநின் மாப்படை<br/>அங்கி யாவும் அணுகஇப் பூதாட்கோன்<br/>நுங்கு மாறென் நுவலுதி என்னவே.</p>                | <p>enga laalvarum ennil perumpadai<br/>senga naanpadai theeyanin maappadai<br/>angi yaavum anugaip boodhaakon<br/>nungu maaren nuvaludhi ennave.</p>                |
| <p>இந்தி ராதியர் கேண்மின்கள் ஈங்கிவன்<br/>அந்தி வான்சடை அண்ணல் வரத்தினான்<br/>கந்தன் எந்தை கழலிணை போற்றியே<br/>வந்து ளான்எவ் வலியையும் ஆற்றுவான்.</p>          | <p>indhi raadhiyar kenmingal eengivan<br/>andhi vaansadai annal varaththinaan<br/>kandhan endhai kazalainai potriye<br/>vandhu laanev valiyaiyum aatruvaan.</p>     |
| <p>எம்மை யாளுடை ஈசன் அருள்பெறுஞ்<br/>செம்மை யானவன் செம்பொற் சிலம்படி<br/>மும்மை யுந்தொழு முத்திபெற் றான்இவன்<br/>எம்மி னும்பெரி யான்என்றும் ஈறிலான்.</p>       | <p>emmai yaaludai eesan arulperunj<br/>semmai yaanavan sembor silambadi<br/>mummai yundhozu muththiper traanivan<br/>emmi numperi yaanendrum eerilaan.</p>          |

|  |   |
|--|---|
| மைக்க ருங்கடல் வண்ணன்முன் ஏவிய<br>சக்க ரம்நுக ருந்தவத் தோனினும்<br>மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான்<br>உக்கி ரன்னென் றுரைத்திடும் பேரினான்.   | maikka runkadal vannanmun yeviya<br>sakka ramnuga rundhavath thoninum<br>mikka aatralan vetriyin melaiyaan<br>vukki rannen ruraitthidum perinaan.   |
| பண்டு நாமருள் பல்படை யாவையும்<br>உண்ட தோவியப் பொல்லையில் எல்லையில்<br>அண்ட முஞ்சிதைத் தாக்குவன் ஈங்கிவன்<br>கொண்ட தொல்புகழ் கூறத் தொலையுமோ.  | pandu naamarul palpadai yaavaiyum<br>vunda dhoviyap pollaiyil ellaiyil<br>anda munjidhaith thaakkuvan eengivan<br>konda tholpugaz koorath tholaiyumo.   |
| என்ன நான்முகன் எண்ணி இயம்பலும்<br>அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவருந்<br>துன்னு சென்னி துளக்கிப் பெருந்திறல்<br>இன்னு மாக இவற்கென் றியம்பினார்.   | enna naanmugan enni iyambalum<br>anna kettalum andargal yaavarun<br>thunnu senni thulakkip perundhiral<br>innu maaga ivarken riyambinaar.   |
| வேறு   | veru  |
| வான மேலிது நிகழ்ந்துழி மாறிலா அவுணர்<br>சேனை காவலன் பூதனை நோக்கிநிற்<br>சிதைப்பல்<br>ஊன மாகிய படையென உன்னலை உமைபால்<br>ஞான நாயகன் படையொடு வேனென<br>நவின்றான்.                            | vaana melidhu nigazndhuzi maarilaa avunar<br>senai kaavalan boodhanai nokkinir sidhaippal<br>vuna maagiya padaiyena vunnalai vumaipaal<br>gnaana naayagan padaithodu venena<br>navindraan.                      |
| மந்தி ரந்தனிற் பூசனை முதலிய வகுத்துச்<br>சிந்தை மேலுறு வெளையோ டரன்படை<br>செலுத்த<br>அந்த மில்லதோர் உலகெலாம் முறுவலால்<br>அடர்க்கும்<br>எந்தை கொண்டதோ ருருவெனத் தோன்றிய<br>திமைப்பில். 80 | mandhi randhanir poosanai mudhaliya<br>vaguththuch<br>sindhai meluru veliyo daranpadai seluththa<br>andha milladhor vulagelaam muruvalaal<br>adarkkum<br>endhai kondadho ruruvenath thondriya<br>dhimaippil. 80 |
| நஞ்சம் ஆரழல் நாகமும் நடுவன துருவும்<br>விஞ்ச பூதமுங் கணங்களும் வேறுபல் படையும்<br>எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற எவ்வுலகும்<br>அஞ்சி டும்படி நடந்ததால் அரன்படை யதுவே.                    | nanjum aarazal naagamum naduvana<br>thuruvum<br>vinju boodhamung ganangalum verupal<br>padaiyum<br>enja lilladhor angiyum potra evvulagum<br>anji dumpadi nadandhadhaal aranpadai<br>yadhuve.                   |

|  |   |
|--|---|
| <p>ஈசன் மாப்படை வருதலும் உக்கிரன் என்னும்<br/>ஆசில் வீரன்றன் அங்கையிற் கதையினை<br/>அகற்றிப்<br/>பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை பன்னி<br/>நேச மோடுகை தொழுதரன் பொன்னடி<br/>நினைந்தான்.</p>                | <p>eesan maappadal varudhalum vukkiran ennum<br/>aasil veerandran angaiyir kadhaiyinai agatrip<br/>paasa neekkumanj sezuththinai vidhimurai<br/>panni<br/>nesa modugai thozudharan ponnadi<br/>ninaindhaan.</p>                     |
| <p>ஆண்டை உக்கிரன் நின்றலும் அஞ்சலி புரிவான்<br/>மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும்<br/>வாயான்<br/>ஈண்டி வன்றனை அடுகிலன் யானென எண்ணி<br/>மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம்<br/>விரைவில்.</p>                  | <p>aandai vukkiran nitalum anjali purivaan<br/>maanda tholpadai illavan thudhiseyum<br/>vaayaan<br/>eendi vandranai adugilan yaanena enni<br/>meendu sendradhu sivanarul padaikkalam<br/>viraivil.</p>                              |
| <p>அண்ண லம்படை துறந்தவர் மேல்விடின்<br/>அவர்பால்<br/>நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க<br/>விண்ணு லாம்புகழ் அவுணர்கோன் பெறுதலின்<br/>விடையூட்டி<br/>பண்ண வன்றனை அடைந்ததாங் கவனருள்<br/>படையே.</p>       | <p>anna lampadai thurandhavar melvidin avarpaal<br/>nannu raadhunam pakkalvan dhidumena nalga<br/>vinnu laampugaz avunarkon perudhalin vidaiyu<br/>panna vandranai adanidhadhaan gavanarul<br/>padaiyē.</p>                         |
| <p>ஆன பெற்றிகண் டிங்கிவன் சிவன்கொலென்<br/>றயிர்த்துச்<br/>சேனை காவலன் துளங்கினன் பூதர்கள்<br/>சிறந்தார்<br/>வானு னோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம்<br/>ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகாண்<br/>றிரிந்தார்.</p> | <p>aana petrikan dingivan sivankolen<br/>drayirththuch<br/>senai kaavalan thulanginan boodhargal<br/>sirandhaar<br/>vaanu lormalar maarigal thoorhtthanar<br/>maaraam<br/>yenai veerargal vizipozi dhaaraikaan<br/>dririndhaar.</p> |
| <p>நீங்கு கின்றதோர் தானவர் குழுவினை நீவிர்<br/>ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் இழிந்து<br/>பாங்கர் உற்றதோர் தண்டுகொண் டரிமுகன்<br/>பாலன்<br/>வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன்<br/>வெகுண்டான்.</p>       | <p>neengu gindradhor thaanavar kuzuvinai neevir<br/>yengu gindradhai vidumingal endruther izindhu<br/>paangar vutradhor thandukon darimugan<br/>baalan<br/>veengu tholidai yetrinan vukkiran vegundaan.</p>                         |



|   |   |
|---|---|
| <p>எற்று தண்டினை அங்கையால் உக்கிரன்<br/>என்போன்<br/>பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை<br/>பதைப்பத்<br/>தெற்றெ னப்புடைத் திடுதலும் நிலனிடைச்<br/>சேர்ந்தான்<br/>மற்ற வன்றன துயிர்கொடு போயினன் மறலி.</p>     | <p>etru thandinai angaiyaal vukkiran enbon<br/>patri vaangiye avandrana thurambadhai<br/>padhaippath<br/>thetre nappudaith thidudhalum nilanidaich<br/>serndhaan<br/>matra vandrana thuyirkodu poyinan marali.</p>              |
| <p>துஞ்சி வீழ்அதி சூரனை நோக்கியே துகடர்<br/>மஞ்சு போலவே வரும்.அசு ரேந்திரன் மனமும்<br/>நஞ்சு மாமெனக் கொதித்தனன் அழலெழு<br/>நகையா<br/>விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன்<br/>விரைவின்.</p>            | <p>thunji veezadhi sooranai nokkiye thugadeer<br/>manjuy polave varumasu rendhiran manamum<br/>nanju maamenak kodhiththanan azalezu<br/>nagaiyaa<br/>vinju boodharthan kuzuvinmer sendranan<br/>viraivin.</p>                   |
| <p>கடிது சென்றசு ரேந்திரன் இந்திரன் கரத்தின்<br/>நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் நிமிர்ந்த<br/>கொடிய வார்சிலை வாங்கியே குணத்தொலி<br/>கொளுவப்<br/>படியும் வானமுங் குலைந்தன உயிரெலாம்<br/>பதைப்ப.</p> | <p>kadidhu sendrasu rendhiran indhiran karaththin<br/>nediya villinum aayirath thirattimel nimirndha<br/>kodiya vaarsilai vaangiye kunaththoli koluvap<br/>padiyum vaanamung kulaindhana vuyirelaam<br/>padhaippa.</p>          |
| <p>பூதர் அங்கது நோக்கியே தண்டமும் பொருப்பும்<br/>பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன்<br/>மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச்<br/>சோதி வெங்கணை இறுதிநாள் முகிலெனச்<br/>சொரிந்தான். 90</p>             | <p>boodhar angadhu nokkiye thandamum<br/>poruppum<br/>paadha vangalun thaaragan thandhidu<br/>padhagan<br/>meedhu sendrida viduththalam ananiyana<br/>vilakkich<br/>chodhi vengana irodhinaal mugilenach<br/>sorindhaan. 90</p> |
| <p>வடிகொள் வார்ணை விடுத்தலும் பூதர்கள்<br/>வலிதின்<br/>விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி<br/>முடியுங் கைகளும் ஆகமும் முகத்தொடு<br/>மொய்ப்பும்<br/>அடியுஞ் சோஈநீர் கான்றிட அழுந்திய<br/>அவர்பால்.</p>  | <p>vadikol vaarnai viduththalam boodhargal<br/>validhin<br/>vidupi rangale mudhaliya idaiyidai veetti<br/>muditung kaigalum aagamuma mugaththodu<br/>moimbum<br/>adiyunj soneer kaandrida azundhiya avarpaal.</p>               |

|   |   |
|---|---|
| <p>மற்றும் வெங்கணை உலப்பில தூண்டலும்<br/>மண்மேல்<br/>அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும்<br/>இற்ற கண்டமு மாகிவெம் பூதர்கள் இறப்பக்<br/>கொற்ற வீராபுல் கனகன்என் பவன்எதிர்<br/>கொண்டான்.</p>              | <p>matrum venganaï vulappila thoondalum<br/>manmel<br/>atra kaigalun thunindhidu tholgalum adiyum<br/>itra kandamu maagivem boodhargal irappak<br/>kotra veeraal kanaganen bavanedhir kondaan.</p>                                      |
| <p>எதிர தாய்வரு கனகன்மேல் தாரகன் ஈந்த<br/>அதிரும் வாரகழல் அன்னலோடீடி வடிக்கணை<br/>அழுத்த<br/>உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை உற்றான்<br/>கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக்<br/>கடிதின்.</p>                        | <p>yedhira thaaïvaru kanaganmel thaaragan<br/>eendha<br/>adhirum vaarkazal annalo vadikkanai azuththa<br/>vudhira vaariyo dannavan nermisai vutraan<br/>kadhirin melvaru seiyago laamenak kadidhin.</p>                                 |
| <p>பாகன் தன்னுயிர் உலந்திட உதைத்துவெம்<br/>பனைக்கை<br/>நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக்<br/>காகம் போலவெளடி ளெயிற்றினாற் கீறிவெங்<br/>கறைசேர்<br/>மேகந் தாரணி மிசைஇழிந் தாலென மீண்டான்.</p>                | <p>paagan thannuyir vulandhida vudhaththuvem<br/>panaikkai<br/>naagan thandhidu madhalaithan varisilai<br/>naanaik<br/>kaagam polavela leyirtrinaar keeriven karaiser<br/>megan thaarani misaiizin dhaalena meendaan.</p>               |
| <p>இழிந்து மால்வரை ஒன்றுகீண் டசுரரிந் தினாங்<br/>கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் கரத்தின்<br/>அழிந்த வில்லினை நீத்துவே றொருசிலை<br/>அதனைக்<br/>குழிந்த கண்ணுடைப் பூதர்கள் வெருக்கொளக்<br/>குனித்தான்.</p> | <p>izindhu maalvarai ondrukeen dasurarin<br/>dhinaang<br/>kazindha seerththiyaan meemisai ochchalung<br/>karaththin<br/>azindha villinan neendhuve rorusilai adhanaik<br/>kuzindha kannudaip boodhargal verukkolak<br/>kuniththaan.</p> |
| <p>குனித்து நான்கிரு சுடுசரந் தொடுத்தறை கூவித்<br/>தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி சாய்த்துப்<br/>புனிற்றி ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப்<br/>புயங்கள்<br/>பனித்தி டும்படி அழுத்தினன் ஆயிரம் பகழி.</p>      | <p>kuniththu naangiru sudusaran thoduththarai<br/>koovith<br/>thaniththu melvarun kanaganye viyagiri<br/>saiththup<br/>punitri lambirai sekkarvaan nuzaindhenap<br/>puyangal<br/>paniththi dumpadi azuththinan aayiram pagazi.</p>      |

|  |  |
|--|--|
| <p>பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள்<br/>நிகழ நின்றலும் வேறொரு வலவனை நிறுவிப்<br/>புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற் போத<br/>அகழு மால்வரை ஒன்றெறிந் துன்மத்தன்<br/>ஆர்த்தான்.</p>                               | <p>pagazi aayiram padudhalum aadagan paiyul<br/>nigaza niralum veroru valavanai niruvip<br/>pugazil thaanavan therkodu boodharmer podha<br/>agazu maalvarai ondrerin dhunmatthhan<br/>aarththaan.</p>                      |
| <p>அவன்எ றிந்திடும் பருப்பதம் விரைவில்வந்<br/>தடர்க்கக்<br/>கவன வெம்பரி யாயின உலந்தன காணாப்<br/>பவன வேகத்தின் வேறொரு தேர்மிசைப்<br/>பாய்ந்தான்<br/>புவனம் உண்ணிய நின்றதோர் கடவுள<br/>போல்வான்.</p>             | <p>avanye rindhidum paruppadham viraivilvan<br/>dhadarkkak<br/>kavana vembari yaayina vulandhana kaanaap<br/>bavana vegaththin veroru thermisaip<br/>paaindhaan<br/>buvanam vunniya nindradhor kadavula<br/>polvaan.</p>   |
| <p>முந்து வெங்கணை உலப்பில தூண்டலும் முந்தீர்<br/>செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர்<br/>செறிய<br/>வந்த முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே<br/>மந்தன் என்பவன் தாரகன் புதல்வன்நோ<br/>வந்தான்.</p>          | <p>mundhu venganai vulappila thoondalum<br/>munneer<br/>sendhu kirkkodi portthenak kurudhineer seriya<br/>vandha mutrilan buvimisai irundhanan aange<br/>mandhan enbavan thaaragan pudhalvanno<br/>vandhaan.</p>           |
| <p>வருத லோடும்ஆங் கவன்மிசை ஐயிரு வாளி<br/>குருதி காலுற வழங்கலும் எரியெனக் கொதியாய்<br/>பரிதி மேவரத் தகுவதோர் பருப்பதம் பறித்துக்<br/>கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது<br/>கண்டான். 100</p>                       | <p>varudha lodumaan gavanmisai aiyiru vaali<br/>kurudhi kaalura vazangalum yeriyenak<br/>kodhiyaai<br/>paridhi mevarath thaguvadhore paruppadham<br/>pariththuk<br/>karudhi yevinan avunarkon angadhu kandaan.<br/>100</p> |
| <p>சென்று மார்பெதிர் ஏற்றலும் வந்துழித்<br/>தெறித்துக்<br/>குன்று மீண்டுமற் றவன்புடை போயது<br/>கொடியோன்<br/>ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான்<br/>நின்று மந்தன் அங்கயர்ந்தனன் சிங்கனும்<br/>நேர்ந்தான்.</p> | <p>sendru maarbedhir yetralum vandhuzith<br/>theriththuk<br/>kundru meendumar travanpudai poyadhu<br/>kodiyon<br/>ondru poliya aayiram pagazigal vuiththaan<br/>nindru mandhan angayarndhanan singanum<br/>nerndhaan.</p>  |

|  |   |
|--|---|
| <p>எடுத்து மால்வரை ஒன்றவன் உரத்தின்நேர்<br/>எறியத்<br/>தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத்<br/>தரியார்<br/>விடுத்த தேர்கதை எறிதலும் அவனது விலக்கித்<br/>தொடுத்து நூறுகோல் அழுத்தினன் சிங்கனும்<br/>தொலைந்தான்.</p> | <p>yeduththu maalvarai ondravan vuraththinbner<br/>yeriyath<br/>thaduththor vaaliyin agatrinan amaridaith<br/>thariyaar<br/>viduththa dhorkadhai yeridhalum avanadhu<br/>vilakkith<br/>thoduththu noorukol azuththinan singanum<br/>tholaindhaan.</p> |
| <p>ஒழிந்த சாரதத் தலைவர்க ளியாவரும் உடன்றே<br/>அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள்<br/>பொழிந்து மற்றுள பூதரை முடித்திடும் போதில்<br/>கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன்<br/>கண்டான்.</p>                        | <p>ozindha saaradhath thalaivarga liyaavarum<br/>vudandre<br/>azindhu nindranar thaaragan kumaranaa<br/>sugangal<br/>pozindhu matrula boodharai mudiththidum<br/>podhil<br/>kazindha dhunpodum ilakkaril thandagan<br/>kandaan.</p>                   |
| <p>தனது கார்முகம் வாங்கியே தண்டகப்<br/>பெயரோன்<br/>முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன<br/>முகத்தின்<br/>நனிபு குந்திட விடுத்தலும் நடலையுற் றிரங்கி<br/>மனமவெ குண்டுபின் தன்பெருஞ் சிலையினை<br/>வளைத்தான்.</p>             | <p>thanadhu kaarmugam vaangiye thandagap<br/>peyaron<br/>munaiyi runganai aayirang kodiavana<br/>mugaththin<br/>nanibu gundhida viduththalum nadalaiyur<br/>trirangi<br/>manamave gundupin thanperunj silaiyinai<br/>valaithhaan.</p>                 |
| <p>வளைத்து நாலிரண் டம்பினைத் தண்டக<br/>மறவோன்<br/>குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி<br/>இளைத்து நின்றனன் தேர்மிசை அன்னவற்<br/>கிளையோன்<br/>கிளத்து சோமுகன் தாரகன் மகன்எதிர்<br/>கிடைத்தான்.</p>            | <p>valaiththu naaliran dambinaith thandaga<br/>maravon<br/>kulaththin mepada viduththalum yezundhana<br/>kurudhi ilaiththu nindranan thermisai annavar<br/>kilaiyon<br/>kilaththu somugan thaaragan maganyedhir<br/>kidaitthhaan.</p>                 |

|   |   |
|---|---|
| <p>எதிர்பு குந்தவன் அகலமேல் ஐம்பதிற் றிரட்டி<br/>கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் அழுத்தலுங்<br/>கவலா<br/>அதிர்த ருந்தன தொண்சிலை வாங்கியா யிரமாம்<br/>நுதிகொள் வெஞ்சரந் தூண்டினன் சோமுகன்<br/>நொடிப்பில்.</p> | <p>yedhirpu gundhavan agalamel aimbahir triratti<br/>kadhirtha runganai avunarkon azuththalun<br/>kavalaa<br/>adhirtha rundhana thonsilai vaangiyaa<br/>yiramaam<br/>nudhikol venjaran thoondinan somugan<br/>nodippil.</p> |
| <p>பல்ல வங்களா யிரமும்அத் தாரகன் பாலன்<br/>சில்லி யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப<br/>மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல்<br/>ஒன்றை<br/>ஒல்லை இங்கிவன் உயிரினை உண்கென<br/>உய்த்தான்.</p>               | <p>palla vangalaa yiramumath thaaragan baalan<br/>silli yandhanith therinai valavanaich sidhaippa<br/>mella veroru thermisaip paainduvel ondrai<br/>ollai ingivan vuyirinai vunkena vuiththaan.</p>                         |
| <p>உய்த்த வேல்அவன் அகலமேற் படுதலும்<br/>முயங்கி<br/>எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப<br/>நித்தன் வேர்வுறு சோமுகந் கிளையவன்<br/>நெடுமால்<br/>ஒத்த வன்மையன் விசயன்என் பவன்கடி<br/>துற்றான்.</p>  | <p>vuiththa velavan agalamer padudhalum<br/>muyangi<br/>yeiththu matravan thermisai mayanginan irppa<br/>niththan vervuru somugar kilaiyavan nedumaal<br/>oththa vanmaiyan visayanen bavankadi<br/>thutraan.</p>            |
| <p>விசயன் ஆங்கொரு கொடுமரம் வாங்கியே<br/>வெகுண்டு<br/>நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா<br/>அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்துமற்<br/>றவன்கை<br/>இசையும் வில்லொடு நாரியைத் துணிபட<br/>இறுத்தான்.</p>    | <p>visayan aangoru kodumaram vaangiye<br/>vegundu<br/>nisidha venganai aayiram vuiththune rillaa<br/>asurar indhiran valavanaith thadindhumar<br/>travankai<br/>isaiyum villodu naariyaith thunipada iruththaan.</p>        |
| <p>முற்று நூலுணர் பாகுயிர் உலத்தலும் முனியா<br/>இற்ற நாணொடு வார்சிலை துணியினை ஏந்திக்<br/>கொற்ற மார்அசு ரேந்திரன் மத்திகை கொண்டு<br/>பொற்றை அன்னதன் தேர்விடு வலவனின்<br/>பொலிந்தான். 110</p>            | <p>mutru naalunar paaguyir vulaththalum muniyaa<br/>itra naanodu vaarsilai thuniyinai yendhik<br/>kotra maarasu rendhiran maththigai kondu<br/>potrai annadhan thervidu valavanin polindhaan.<br/>110</p>                   |

|  |   |
|--|---|
| <p>தகுவர் கோன் ஒரு வலவனை நிறுவியோர்<br/>தண்டம்<br/>இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை<br/>எறியப்<br/>புகுது மெல்லையில் கண்டெதிர் விசயனாம்<br/>புகழோன்<br/>மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன்<br/>விடுத்தான்.</p> | <p>thagubar konoru valavanai niruviyor dhandam<br/>igalum vanmaiyaal yeduththanan avanmisai<br/>yeriyap<br/>pugudhu mellaiyil kandedhir visayanaam<br/>pugazon<br/>migavum ellaiyil sarangalaith thoondinan<br/>viduththaan.</p>            |
| <p>தொட்ட தொட்டன கணையெலாந் துகள்படத்<br/>தொலைத்து<br/>மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை<br/>வந்து<br/>பட்ட காலையில் அவன்றன திரதமேற் பதைத்து<br/>விட்ட வில்லொடு குருதியுந் தானுமாய்<br/>வீழ்ந்தான்.</p>               | <p>thotta thottana kanaiyelaan thugalpadath<br/>tholaithttu<br/>mattu laanthodai visayanmaar pagathtthidai<br/>vandhu<br/>patta kaalaiyil avandrana thiradhamer<br/>padhaithttu<br/>vitta villodu kurudhiyun thaanumaai<br/>veezndhaan.</p> |
| <p>விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர்<br/>வெகுண்டு<br/>பொழிந்த வானியால் தாரகன் மகனொடு<br/>பொருதே<br/>அழிந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அதுகண்<br/>டுழந்த துன்பொடு வீரமொய்ம் பின்னவிரைந்<br/>துற்றான்.</p>            | <p>vizundha kaalaiyil ilakkaril yenaiyor vegundu<br/>pozindha vaaliyaal tharagan maganodu<br/>porudhe<br/>azindhi yaavarum irindhanar podhalum<br/>adhukan<br/>duzundha thunbodu veeramoim binanvirain<br/>dhutraan.</p>                    |
| <p>வீர வாகுவேள் இணையடி போற்றியே<br/>வெகுண்டோர்<br/>கோர வெஞ்சிலை வாங்கினன் நாணாலி<br/>கொளுவி<br/>யாரும் வானவர் வியப்புற அவுணர்கள் அயரத்<br/>தார காசுரன் மதலையை மறைத்தனன்<br/>சரத்தால்.</p>                            | <p>veera vaaguvel inaiyadi potriye vegundor<br/>kora venjilai vaanginan naanaali koluvi<br/>yaarum vaanavar viyababura avunargal<br/>ayarath<br/>thaara gaasuran madhalaiyai maraitththanan<br/>saraththaal.</p>                            |

|   |  |
|---|--|
| <p>மறைப்ப மெய்யெலாங் குருதிகொண்<br/>டிடலும்வல் லவுணன்<br/>றிற்க டுஞ்சிலை ஒன்றினை வளைத்தவன்<br/>மிசையே<br/>பிறைத்த லைக்கணை ஆயிரம் அழுத்தினன்<br/>பெரிதும்<br/>உறைத்த செம்புனல் இருவரும் இளங்கதிர்<br/>ஒத்தார்.</p> | <p>maraiippa meiyelaan kurudhikon didalumval<br/>lavunan<br/>rirka dunjilai ondrinai valaththavan misaiye<br/>piraitthha laikkanai aayiram azuththinan<br/>peridhum<br/>uraiththa sembunal iruvarum ilangadhir<br/>oththaar.</p> |
| <p>தார கத்திற லான்மகன் தூண்டியேழ் சரத்தால்<br/>சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத்<br/>துணிப்ப<br/>வீரன் மற்றொரு கார்முகம் வாங்கியே<br/>விடங்கால்<br/>கூர யிற்கணை ஆயிரம் விடுத்தனன் குறியால்.</p>                 | <p>thaara kaththira laanmagan thoondiyez<br/>saraththaal<br/>soorar iththiral annalkaich silaidhanaith<br/>thunippa<br/>veera matroru kaarmugam vaangiye vidangaal<br/>koora yirkanai aayiram viduththanan kuriyaal.</p>         |
| <p>ஏகும் வார்கணை தாரகன் மகன்சிலை இறுத்துப்<br/>பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப<br/>வாகை இன்றியே வேறொரு தேர்மிசை வறியன்<br/>போக லோடுமற் றன்னது கண்டனர் புலவோர்.</p>  | <p>yegum vaarkanan thaaragan magansilai<br/>iruththup<br/>paagan aaviyun diradhamo dayangalaip<br/>paduppa<br/>vaagai indriye veroru thermisai variyan<br/>poga lodumar trannadhu kandandar pulavor.</p>                         |
| <p>வெருவ ரப்பொருந் தாரகன் மதலையை வீரன்<br/>பொருது வெற்றிகொள் வான்கொலாம்<br/>இனியெனப் புகழ்ந்தார்<br/>அரிய அற்புத மோவவன் வென்றிடல் அவுணன்<br/>கா஠ுத ருஞ்சுதன் சிம்புளின் சுதனிவன் கழறின்.</p>                      | <p>veruva rapporun thaaragan madhalaiyai veeran<br/>porudhu vetrikol vaankolaam iniyenap<br/>pugazndhaar<br/>ariya arpudha movavan vendridal avunan<br/>kaadha vunjudhan simbulin sudhanivan azarin.</p>                         |
| <p>மாறொர் தேரிடைப் பாய்ந்தவன் ஒருதனு<br/>வளைத்து<br/>நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச்<br/>சீறி வாளைழீஇ வீரவா குப்பெயர்த் திறலோன்<br/>ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் றார்த்தான்.</p>                            | <p>maaror theridaip paaindhavan oruthanu<br/>valaiththu<br/>nooru kolviduth thavanira thatthhinai noorach<br/>seeri vaaneziie veeravaa guppeyarth thiralon<br/>aaru maamuga mudhalvanaip paravinin<br/>draarthhaan.</p>          |

|  |  |
|--|--|
| <p>உறைக ழித்துவாள் உருவியே உம்பரிற் படர்ந்து<br/>சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன்<br/>தேர்மேல்<br/>குறைக ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற்<br/>றிறைக ழிக்குமுன் அவன்றனைக் கையிலொன்<br/>றெறிந்தான். 120</p> | <p>vuraiga ziththuvaal vuruviye vumbarir<br/>padarndhu<br/>siraiga ziththidum varaipurai avunarkon thermel<br/>kuraiga ziththidum panigavar madhiyenak<br/>kuppur<br/>riraiga zikkumun avandranaik kaiyilon<br/>drerindhaan. 120</p> |
| <p>எறிந்த காலையில் இற்றதோர் கைத்தலம்<br/>இறலுங்<br/>குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி<br/>செறிந்த நீலவொண் கிரிதனக் கொருபுடை<br/>சென்றே<br/>உறைந்த தோர்களும் பணியழல் மணியுமிழ்ந்<br/>தொப்ப.</p>                  | <p>yerindha kaalaiyil itrador kaitthalam iralung<br/>kuraindha kaiyidaich salasala izivana kurudhi<br/>serindha neelavon kiridhanak korupudai sendre<br/>vuraindha dhorkarum paniyazal maniyumizn<br/>dhoppa.</p>                    |
| <p>கைய றுத்தலுந் தாரகன் தன்சுதன் கனன்று<br/>மொய்யு டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை<br/>மோத<br/>ஒய்யெனத் *திறல் மொய்ம்பினன் வானெழுந்<br/>தொருதன்<br/>செய்ய பொற்பதத் துதைத்தனன் அங்கவன்<br/>சிரத்தில்.</p>              | <p>kaiya ruththalun thaaragan thansudhan<br/>ganandru<br/>moiyu daikkadhai ondreduth thavanmisai<br/>modha<br/>oiyenath thiral moimbinan vaanezun<br/>dhorudhan<br/>seiya porpadhath thudhaththanan angavan<br/>siraththil.</p>      |
| <p>காமர் தாளினால் உதைத்துவிண் படர்தலுங்<br/>கண்டு<br/>தும மார்விழி யான் அசு ரேந்திரன்<br/>தொடர்ந்தோர்<br/>சேம வாள்கொடு வானெழு மேலையோன் சீறி<br/>ஏம நாந்தகத் தால்அவன் தலையற எறிந்தான்.</p>                        | <p>kaamar thaalinaal vudhaththuvu padardhalung<br/>kandu<br/>thooma maarvizi yaanasu rendhiran<br/>thodarndhor<br/>sema vaalkodu vaaneza melaiyon seeri<br/>yema naandhagath thaalavan thalayara<br/>yerindhaan.</p>                 |
| <p>எறிந்த சென்னியு மியாக்கையும் இப்பரின்<br/>வீழ்ந்து<br/>மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது வான்மேற்<br/>செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னதோர்<br/>செய்கை<br/>அறிந்த தானவக் கடலெலாம் ஓடின அன்றே.</p>                 | <p>yerindha senniyu miyaakkaiyum ipparin<br/>veezndhu<br/>marindhu matravan mannuyir poyadhu<br/>vaanmer<br/>serindha vinnavar aarththanan innador seigai<br/>arindha thaanavak kadalelaam odina andre.</p>                          |



|  |   |
|--|---|
| <p>மக்க ளாயினர் இருவரும் இறந்தது மலைந்து<br/>பக்க மேயின தானைகள் இரிந்ததும் பாராத்<br/>தொக்க பேரழல் உலகட எழுந்ததோற் றம்போல்<br/>மிக்க சீற்றமேற் கொண்டனன் அண்டங்கள்<br/>வென்றான்.</p>                              | <p>makka laayinar iruvarum irandhadhu<br/>malaindhu<br/>pakka meyina thaanaigal irundhadhum<br/>paaraath<br/>thokka perazal vulagada yezundhadhor<br/>trampol<br/>mikka seetramer kondanan andangal<br/>vendraan.</p>             |
| <p>சீற்ற மேதகு காசிபன் மதலைபோர் செய்யும்<br/>ஆற்ற லார்தமை அடுவனால் விரைந்தென<br/>மதித்துக்<br/>காற்றின் முந்துசெல் தேரிடைக் கடிதுவந்<br/>தெய்திக்<br/>கூற்றின் வெம்பசி தணிப்பகோர் சிலையினைக்<br/>குனித்தான்.</p> | <p>seetra medhagu kaasiban madhalaipor seiyum<br/>aatra laarthamai aduvanaal viraindhena<br/>madhiththuk<br/>kaatrin mundhusel theridaik kadidhuvan<br/>dheidhik<br/>kootrin vempasi thanippagor silaiyinaik<br/>kuniththaan.</p> |
| <p>வாணி போற்றிடு சயமகள் வீரமா மடந்தை<br/>நீணி லைப்பட வேறுசோ பானத்தின்<br/>நெறிபோல்<br/>பூண ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற்<br/>புணர்த்த<br/>நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல்<br/>நகத்தால்.</p>                        | <p>vaani potridu sayamagal veeramaa madandhai<br/>neeni laippada veruso baanaththin neripol<br/>poona laaviya ponnavaan silaithanir punarththa<br/>naanin odhaiyaik kaattinan aniviral<br/>nagaththaal.</p>                       |
| <p>கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடைக்<br/>கணங்கள்<br/>மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும்<br/>உரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ்<br/>சிரங்க ளானவும் பனித்திட ஓடினர் சிதறி.</p>                | <p>karangol villoli kettalum paaridaik ganangal<br/>marangal sindhinar sigarigal sindhinar<br/>malaiyum<br/>vurangal sindhinar veeramunj sindhinar<br/>vudalunj<br/>siranga laanavum paniththida odinar sidhari.</p>              |
| <p>யாண்டு மாகியே இரிந்தனர் அல்லதிந் நிலத்தில்<br/>வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர்<br/>வீழ்ந்து<br/>மாண்டு ளார்சிலர் மயக்கமுற் றார்சிலர் மற்றும்<br/>ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில்<br/>அரவம்.</p>    | <p>yaandu maagiye irindhanar allathin nilaththil<br/>veendu laarsilar padhaiththunin draarsilar<br/>veezndhu<br/>maandu laarsilar mayakkamur traarsilar<br/>matrum<br/>aandu panniran dozindhila dhavunanvil<br/>aravam.</p>      |

|  |   |
|--|---|
| <p>வேதன் அஞ்சினன் மால்முடி துளக்கினன்<br/>விண்ணோர்<br/>நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன்<br/>நடுங்கிக்<br/>கோதில் நல்லறம் அஞ்சின ஐவகை கொண்ட<br/>பூதம் அஞ்சின உயிர்த்தொகை அஞ்சின<br/>பொருமி. 130</p>       | <p>vedhan anjinan maalmudi thulakkinan vinnor<br/>naadhan anjinan maraliyum anjinan nadungik<br/>kodhil nallaram anjina aivagai konda<br/>boodham anjina vuyirthhogai anjina porumi.<br/>130</p>                          |
| <p>வஞ்சன் வார்சிலை நானொலி கேட்டலும்<br/>மறத்தால்<br/>விஞ்ச பூதமீ ராயிர வெளடீளமும் வெருவி<br/>எஞ்சி யேயவண் நின்றிடா திஈந்துள<br/>வென்றால்<br/>அஞ்ச பூதங்கள் அஞ்சுவ தற்புதத் தனவோ.</p>                     | <p>vanjan vaarsilai naanoli kettalum maratthhaal<br/>vinju boodhamee raayira velalamum veruvi<br/>enji yeyavan nindridaa dhindhula vendraal<br/>anju boodhangal anjuva tharbudhath thanavo.</p>                           |
| <p>சூரன் விற்பெரு முழக்கினைக் கேட்டலுந்<br/>துளங்கிப்<br/>பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப்<br/>போரி யற்படைத் தலைவர்நூற் றெண்மரும்<br/>புகுந்து<br/>மாரி யிற்பொழந் திட்டனர் வரைகளும் மரமும்.</p>      | <p>sooran virperu muzakkinaik kettalun thulangip<br/>paari daththogai azithara annadhu paarththup<br/>pori yarpadaith thalaivarnoor renmarum<br/>pugundhu<br/>maari yirpozan dhittanar varaigalum maramum.</p>            |
| <p>அன்ன வேலையிற் பத்துநூ றாயிர கோடி<br/>பொன்னின் வெங்கணை அவுணர்கோன்<br/>முறைமுறை போக்கித்<br/>தன்னுழைப்புகும் வரையொடு தருக்களைத்<br/>தடிந்து<br/>துன்னு பாரிடத் தலைவர்தம் யாக்கையைத்<br/>துளைத்தான்.</p> | <p>anna velaiyir paththunoo raayira kodi<br/>ponnin vengana avunarkon muraimurai pokkith<br/>thannu zaippugum varaiyodu tharukkalaith<br/>thadindhu<br/>thunnu paaridath thalaivartham yaakkaiyaith<br/>thulaiithaan.</p> |

|   |   |
|---|---|
| <p>முடிது னைத்தனன் முகத்தினைத் துளைத்தனன்<br/>மொய்ம்பைத்<br/>தொடையல் மார்பினைத் துளைத்தனன்<br/>பாணியைத் துளைத்தனன்<br/>கடிது னைத்தனன் குறங்கினைத் துளைத்தனன்<br/>கழல்சேர்<br/>அடிது னைத்தனன் பாரிடத் தலைவரும்<br/>அயர்ந்தார்.</p> | <p>mudidhu laiththanan mugaththinaith<br/>thulaiththanan moimbaith<br/>thodaiyal maarbinaith thulaiththanan baaniyaith<br/>thulaiththanan<br/>kadidhu laiththanan kuranginaith thulaiththanan<br/>kazalser<br/>adidhu laiththanan paaridath thalaivarum<br/>ayarndhaar.</p> |
| <p>துளைத்து மெய்யினை வெஞ்சரம் போதலுந்<br/>துயர்கொண்<br/>டிளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன்<br/>என்போன்<br/>களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன்<br/>கபாலி<br/>உளத்தின் வன்மைய தழிந்தனன் உன்மத்தன்<br/>உலைந்தான்.</p>             | <p>thulaiththu meiyinai venjaram bodhalun<br/>thuyarkon<br/>dilaithtu nindranan adhibalan vakkiran enbon<br/>kalaithtu veezndhanan vachchiran iranginan<br/>kabaali<br/>vulaththin vanmaiya thazindhanan<br/>vunmaththan vulaindhaan.</p>                                   |
| <p>நீடு குன்றினை யேந்தியே அச்சுதன் நின்றான்<br/>ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன்<br/>உளைந்தான்<br/>வாடு கின்றனன் மதிசயன் மேகனும்<br/>மருண்டான்<br/>ஆடு றுந்துயர் அறிந்தனன் அண்டவா பரணன்.</p>                                     | <p>needu kundrinai yendhiya achchudhan<br/>nindraan<br/>odu gindrilan edhirndhilan maabalan<br/>vulaindhaan<br/>vaadu gindranan madhisayan meganum<br/>marundaan<br/>aadu rundhuyar arindhanan andavaa baranan.</p>   |
| <p>மேக மாலிஉ நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான்<br/>காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன்<br/>கவன்றான்<br/>ஆகம வீழ்ந்திடு குருதியுள் அழுந்தினன் அசலன்<br/>மாக வந்தன்நொந் திரங்கினன் அத்திரி<br/>மறிந்தான்.</p>                              | <p>mega maalivu nadunginan suppiran<br/>melindhaan<br/>kaaga baadhanmei padhaitthanan<br/>vudhavagan kavandraan<br/>aagama veezndhidu kurudhiyul azundhinan<br/>asalan<br/>maaga vandhannon dhiranginan aththiri<br/>marindhaan.</p>  |

|  |  |
|--|--|
| <p>பத்தி ரன்சிறி திடைந்தனன் உடைந்தனன்<br/>பதுமன்<br/>எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன்<br/>இரிந்தான்<br/>மத்தன் வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய்<br/>மறந்தான்<br/>சித்தி ராங்கனுங் கனகனுந் துயர்க்கடல்<br/>திளைத்தார்.</p>      | <p>paththa ransiri thidaindhanan vudaindhanan<br/>padhuman<br/>eiththa saindhanan viyaakkiran dhananjayan<br/>irindhaan<br/>mathtthan vaidhuvei thuyirththanan pinaagime<br/>marandhaan<br/>siththi raanganung kanaganun thuyarkkadal<br/>thilaitthhaar.</p> |
| <p>நெஞ்சு ழிந்தனர் மாலியும் நீலனும் நெடுங்கண்<br/>பஞ்சு டைந்தனர் கும்பனும் நிகும்பனும்<br/>பதைப்புற்<br/>றஞ்சி ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி<br/>துஞ்சல் கூடனர் வாமனுஞ் சோமன்என்<br/>பவனும்.</p>                                | <p>nenja zindhanar maaliyum neelanum<br/>nadungan<br/>panja daindhanar kumbanum nigumbanum<br/>padhaippar<br/>tranji yenginar sandiyun thandiyum aavi<br/>thunjal koodinar vaamanunj somanen<br/>bavanum.</p>  |
| <p>வெங்கண் உக்கிரன் எழுவதற் குரனிலன்<br/>வெகுண்டான்<br/>சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ ரிடன்மறந்<br/>தீர்ந்தான்<br/>சங்க பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ்<br/>சலித்தான்<br/>பிங்க லன்உயிர்க் கின்றிலன் உரோமசன்<br/>பெயர்ந்தான். 140</p> | <p>vengan vukkoiran yezuvadhar kuranilan<br/>vegundaan<br/>singan oindhanan suvadhasee ridanmaran<br/>theerndhaan<br/>sanga baalanveezn dhurundanan nandhiyunj<br/>saliththaan<br/>pinga lanvuyirk kindrilan vuromasan<br/>peyarndhaan. 140</p>              |
| <p>இனைய தன்மையால் இவர்முத லானநூற்<br/>றெண்மர்<br/>அனிக வேந்தர்கள் போர்வலி இன்றியே அழியத்<br/>துனைய மற்றது கண்டுநூ றாயிரத்<br/>தொகையோர்<br/>கனையும் வார்சிலை வாங்கியே தூர்த்தனர்<br/>கணைகள். 141</p>                                | <p>inaiya thanmaiyaal ivarmudha laananoor<br/>trenmar<br/>aniga vendhargal porvali indriya aziyath<br/>thunaiya matradhu kandunoo raayirath<br/>thogaiyor<br/>kanaiyum vaarsilai vaangiye thoorththananar<br/>kanaigal. 141</p>                              |

|   |  |
|---|--|
| <p>தூர்த்து மற்றவர் மாறுகொண் டிடுவுழச் சூரன்<br/>வேர்த்து வெங்கணை மாரிதூய் அனையன<br/>விலக்கி<br/>ஆர்த்து வெஞ்சரம் ஆயிர கோடிதொட் டங்கண்<br/>மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை<br/>முரித்தான். 142</p>                        | <p>thoorththu matravar maarukon diduvuzach<br/>sooran<br/>verththu venganai maarithooi anaiyana vilakki<br/>aarththu venjaram aayira kodithot tangan<br/>moorththam ondrinil anaiyavar silaigalai<br/>muriththaan.</p>                           |
| <p>முரித்து மற்றவர் வார்சிலை யெடுப்பதன்<br/>முன்னம்<br/>திரித்தும் ஆயிர கோடிவெங் கணையினைச்<br/>செலுத்திப்<br/>பரித்தி றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி<br/>உரத்தில் அன்னவர்க் கிலக்கமா யிரங்கணை<br/>உய்த்தான். 143</p>      | <p>muriththu matravar vaarsilai yeduppadhan<br/>munnam<br/>thiriththum aayira kodiven ganaiyinaich<br/>seluththip<br/>pariththi rampala poondidun therkalaip<br/>paduththi<br/>vuraththil annavark kilakkamaa yiranganai<br/>vuiththaan. 143</p> |
| <p>உய்த்த வாளிகள் நெஞ்சுபோழ்ந் திடுதலும்<br/>உளைந்தே<br/>எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண்<br/>டிரங்கி<br/>வித்த கங்கெழு வீரமார்த் தாண்டனாம் விடலை<br/>கைத்த லங்கெழு சிலையொடு நேர்ந்தனன்<br/>கடிதின். 144</p>              | <p>vuiththa vaaligal nenjupozn dhidudhalum<br/>vulaindhe<br/>eiththu veezndhanar ilakkarum anaiyakan<br/>dirangi<br/>viththa kangezu veeramaarth thaandanaam<br/>vidalai<br/>kaiththa langezu silaiyodu nerndhanan<br/>kadidhin. 144</p>         |
| <p>வாங்கு வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார்<br/>கடல்கள்<br/>ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற்<br/>கணையெனும் எழிலி<br/>தூங்கு வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை<br/>தொலைத்துத்<br/>தீங்க டுங்கணை ஆயிரம் நுதலிடைச்<br/>செறித்தான். 145</p> | <p>vaangu villinan yerndhanaan oliyanvaar<br/>kadalgai<br/>yengum aarppinan avunanmer kanaiyenum<br/>yezili<br/>thoongu viththalunj sarangalthooi annavai<br/>tholaitthuth<br/>theenga dunganai aayiram nudhalidaich<br/>seriththaan. 145</p>    |

|   |  |
|---|--|
| <p>செறித்த காலையில் வீரருள் வெய்யவன்<br/>செயிர்த்து<br/>மறித்தும் வெஞ்சரந் தூண்டவே ஆயிரம் வாளி<br/>குறித்து வீசியே அவன்விடு கணையொடுங்<br/>குனிவில்<br/>அறுத்து ரம்பிளந் தம்புபெய் தூணியும்<br/>அட்டான். 146</p>       | <p>seriththa kaalaiyil veerarul veiyavan seyirththu<br/>mariththum venjaran thoondave aayiram vaali<br/>kuriththu veesiye avanvidu kanaiyodun kunivil<br/>aruththu rampilan thambupei thooniyum attaan.<br/>146</p>                    |
| <p>அட்ட காலையில் வீரமார்த் தாண்டன்உள்<br/>ளழுங்கிப்<br/>பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசுது நோக்கி<br/>ஒட்ட லான்வலி அடக்குவன் யானென உருத்து<br/>விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம்<br/>விறலோன். 147</p>                      | <p>atta kaalaiyil veeramaarth thaandanvul<br/>lazungip<br/>pattu laanena veezndhanan parisadhu nokki<br/>otta laanvali adakkuvan yaanena vuruththu<br/>vitta therodum vandhanan arakkanaam viralon.<br/>147</p>                        |
| <p>வந்த வீரராக் கதனெனும் நாமத்து வலியோன்<br/>கொந்து லாந்தொடை தூங்குதன் கொடுமரங்<br/>குனியா<br/>ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட அதுகால்<br/>உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் ஓராயிரங்<br/>கணைகள். 148</p>                   | <p>vandha veeraraak kadhanenum naamaththu<br/>valiyon<br/>kondhu laanthodai thoongudhan kodumaran<br/>kuniyaa<br/>aindhu nootriran dadusaran thurandhida<br/>adhukaal<br/>vundhi aarththanan avunarkon oraayiran<br/>kanaigal. 148</p> |
| <p>முட்டு வெங்கணை வீரராக் கதனெனும்<br/>மொய்ம்பன்<br/>தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை<br/>துணிக்க<br/>நெட்டி ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள்<br/>விசம்பில்<br/>எட்டு மாதிரக் கரிகளும் வெருவஆர்த்<br/>தெழுந்தான். 149</p> | <p>mutti venganaai veeraraak kadhanenum<br/>moimban<br/>thotta vaaliyai vilakkian gavansilai thunikka<br/>netti runsudar vaalamon rendhineel visumbil<br/>ettu maadhirak karigalum veruvaaarth<br/>thezundhaan. 149</p>                |

|  |  |
|--|--|
| <p>விண்ணெ முந்தவன் அவுணர்கோன் நின்றிடும்<br/>வியன்தேர்க்<br/>கண்ணில் வாவினயே ஆங்கவன் கொண்டகார்<br/>முகத்தைத்<br/>துண்ணெ னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன்<br/>வண்ண வார்சிலை முடிந்தில தொடிந்தது<br/>மணிவாள். 150</p> | <p>vinne zundhavan avunarkon nindridum<br/>viyantherk<br/>kannil vaaviye angavan kondakaar<br/>mugaththaith<br/>thunne nachsudar naandhagath theridhalunj<br/>sooran<br/>vanna vaarsilai mudindhila thodindhadhu<br/>manivaal. 150</p> |
| <p>நெடிய வாட்படை இற்றிட விறலுடை நிருதன்<br/>தொடையல் மார்பகத் தெற்றுவான் முயறலுஞ்<br/>சூரன்<br/>படையி முந்திடும் வலியிலற் கொல்வது<br/>பழியென்<br/>றடியின் மேற்படுத் தெறிந்தனன் அண்டமேற்<br/>செல்ல.</p>                | <p>nediya vaatpadai itrida viraludai nirudhan<br/>thodaiyal maabagath thetruvaan muyaralunj<br/>sooran<br/>padaiyi zandhidum valiyilar kolvadhu paziyen<br/>radiyin merpaduth therindhanan andamer sella.</p>                          |
| <p>அரக்கர் வீரனை அவுணர்கோன் எறிந்திட<br/>அலமந்<br/>திரக்கம் எய்தியே வீழ்ந்தனன் புவிமிசை<br/>இதுகண்<br/>டுரக்க டுங்கனை மாரிகள் ஒன்னலன் தேரும்<br/>கரக்க வீசிவந் தேற்றனன் மகேந்திரன்<br/>கடியோன்.</p>                  | <p>arakkar veeranai avunarkon yerindhida alaman<br/>dhirakkam eidhiye veezandhanan puvimisai<br/>idhukan<br/>durakka dunganai maarigal onnalan therum<br/>karakka veesivan dhethranan magendhiran<br/>kadiyon.</p>                     |
| <p>சூரன் அங்கது விலக்கியே கணைமழை துரப்ப<br/>வீரன் மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச்<br/>சாரி வட்டம தாய்வர அவுணனுந் தக்கோன்<br/>தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி.</p>  | <p>sooran angadhu vilakkiye kanaimazai thurappa<br/>veeran matrathu sindhinan pagazigal veesich<br/>saari vattama thaavara avunanun thakkon<br/>therai vattanai vandhanan sileemuganj sidhari.</p>                                     |
| <p>திரியும் வட்டணை முறையினாற் சரமழை சிதறி<br/>வருதி றத்தினால் ஐயம தாவவர் வடிவை<br/>ஒருதி றத்தருந் தெளக்கிலர் உணர்ந்திட அற்றோ<br/>இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் என்றால்.</p>  | <p>thiriyum vattanai muraiyinaar saramazai sidhari<br/>varudhi raththinaal aiyama dhaavavar vadivai<br/>orudhi raththarun dhelagilar vunarndhida atro<br/>irudhi raththarum veeramaa magendhirar<br/>endraal.</p>                      |

|   |   |
|---|---|
| <p>ஆள ரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று<br/>கோள ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத்<br/>தாளின் முப்பது மருமமீ திருபது தடம்பொற்<br/>றோளின் முப்பது கணைவிடுத் தவன்வலி<br/>தொலைத்தான்.</p>                              | <p>aala rikkudan vandhavan aththunai azandru<br/>kola rikkudan vandhavan vidusaran kuraththuth<br/>thaalin muppadhu marumamee dhirupadhu<br/>thadampor<br/>trolin muppadhu kanaividuth thavanvali<br/>tholaitthaan.</p>           |
| <p>வலிதொ லைந்தவன் வீழ்தலும் மாக்களின்<br/>தொகைமேல்<br/>புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன்<br/>புகலும்<br/>மெலிவில் ஆற்றலன் வீரதீ ரன்னெனும்<br/>வெய்யோன்<br/>சிலைகு னிந்திடப் பகழிவான் நிமிர்ந்திடச்<br/>சென்றான்.</p> | <p>valitho laindhavan veezdhalum maakkalin<br/>thogaimel<br/>puliuya daindhena avunarkon vurappinan<br/>pugalum<br/>melivil aatralan veeradhee rannenum veiyon<br/>silaigu nindhidap pagazivaan nimirndhidach<br/>sendraan.</p>   |
| <p>சென்ற வீரதீ ரன்விடு கணையொடு சிலையை<br/>ஒன்றொ ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த<br/>குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால்<br/>குறைப்ப<br/>நன்று நன்றெனாத் தண்டமொன் றெடுத்துமேல்<br/>நடந்தான்.</p>                       | <p>sendra veeradhee ranvidu kanaiyodu silaiyai<br/>ondro raayiram vaaliyaal veettiye vuyarndha<br/>kundra mannadhore theraiyez kanaiyinaal<br/>kuraippa<br/>nandru nandrenaath thandamoin<br/>dreduththumel nadandhaan.</p>       |
| <p>நடத்த லாகிய எல்லையில் பகழியோர் நான்கு<br/>தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத்<br/>துணித்துத்<br/>தடத்த மார்பினும் மொய்ப்பினும் ஏழிரு சரங்கள்<br/>விடுத்து மண்மிசை வீட்டினன் யாரையும்<br/>வென்றான்.</p>               | <p>nadaththa laagiya ellaiyil pagaziyor naangu<br/>thoduththu matravan yendhiya thandinaitth<br/>thuniththuth<br/>thadaththa maarpinum moimbinum yeziru<br/>sarangal<br/>viduththu manmisai veettinan yaaraiyum<br/>vendraan.</p> |
| <p>ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன்<br/>கூனல் வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல்<br/>மான மார்திறல் மொய்ப்பற்கும் எனமனம்<br/>வலியா<br/>ஊனும் ஆவியும் கவர்வதோர் தெய்வவேல்<br/>உய்த்தான்.</p>                             | <p>aana kaalaiyil veeramaa magesanaam adalon<br/>koonal villinaal aridhivan thanvali kodal<br/>maana maarthiral moimbarkum enamanam<br/>valiyaa<br/>voonum aaviyum kavarvadhore dheivavel<br/>vuiththaan.</p>                     |



|  |   |
|--|---|
| <p>வேல்வி ஓத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக்<br/>குனித்துக்<br/>கோல்வி ஓத்தலும் ஆயிரம் அன்னவை<br/>குறைத்துச்<br/>கூல்வி ஓத்திடும் எழிலிபால் மின்வரும்<br/>தொடர்பின்<br/>மால்வி ஓத்திடா அவுணன்மார் புற்றதவ்<br/>வைவேல். 160</p> | <p>velvi duththuzik kandavan venjilaik kuniththuk<br/>kolvi duththalum aayiram annavai kuraitthuch<br/>soolvi duththidum yezilipaal minvarum<br/>thodarpin<br/>maalvi duththidaa avunanmaar putradhav<br/>vaivel. 160</p> |
| <p>உற்ற தோரெகம் நுண்டு களாகிவிண் ணுலவிச்<br/>சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன்<br/>மற்றொர் தண்டினை விடுத்திட எடுக்குமுன்<br/>வல்லோர்<br/>சொற்ற சாபத்தின் முந்தும்ஏழ் கணையினைத்<br/>தொடுத்தான்.</p>                  | <p>vutra thoregam nunduga laagivin nulavich<br/>sutru maadhiranj sendradhu sooranmel veeran<br/>matror thandinai viduththida edukkumun vallor<br/>sotra saabaththin mundhuyez kanaiyinaith<br/>thoduththaan.</p>          |
| <p>ஏழெ னப்படும் பகழயும் மகேசனாம் ஏந்தல்<br/>பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த<br/>வீழல் உற்றதங் கவன்உடல் உணர்ச்சிகள் வீந்த<br/>சூழ கின்றதோர் மன்னுயிர் அடைந்தது துரியம்.</p>  | <p>yezu nappadum pagazayum magesanaam<br/>yendhal<br/>paazi moimbinaip paaziya dhaagave paduththa<br/>veezal vutradhan gavanvudal vunarchchigal<br/>veendha<br/>soozu gindrador mannuyir adaindhadhu<br/>thuriyam.</p>    |
| <p>மகேசன் என்பவன் மயங்கலும் மற்றது நோக்கிக்<br/>ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக்<br/>கனன்று<br/>நகேசன் மங்கையோடிகலிவேங் கடகிரி<br/>நண்ணுங்<br/>குகேசன் ஏவல்செய் வீரகே சரியெதிர்<br/>கொண்டான்.</p>                     | <p>magesan enbavan mayangalum matradhu<br/>nokkik<br/>kagesan melvarum iraaguvin avunanaik<br/>kanandru<br/>nagesan mangaiyodigaliveng kadagiri nannung<br/>kugesan yevalsei veerage sariyedhir kondaan.</p>              |
| <p>எதிர்பு குந்தவன் வணக்கியே நானொலி<br/>யெறிந்த<br/>துதிகொள் வார்சிலை தன்னையேழ்<br/>கணையினால் துணியா<br/>அதிகு ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து<br/>நுதிநெ ஓங்கணை அழுத்தின் ஆயிர நுதலின்.</p>                           | <p>yedhirpu gundhavan vanakkiye naanoli<br/>yerindha<br/>thudhikol vaarsilai thannaiyez kanaiyinaal<br/>thuniyaa<br/>adhigu ralmanith therainoo rambinaal aruththu<br/>nudhine dunganai azuththin aayira nudhalin.</p>    |

|   |   |
|---|---|
| <p>ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தஅம் புவியில்<br/>பாய்த ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து<br/>சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால்<br/>பறித்து<br/>மாயை தந்திடு மதலைமேல் விடுத்தனன்<br/>மன்னோ.</p>                  | <p>aayi ranganai nudhalidai azuththaam buviyil<br/>paaitha runguru thipperu nadhiyodu paaindu<br/>seyi runguva dondrinaich sengaiyaal pariththu<br/>maayai thandhidu madhalaimel viduththannan<br/>manno.</p>                           |
| <p>எறித்த ருஞ்சுடாடித் தபனனுஞ் சேடனும்<br/>இரங்கப்<br/>பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் குன்றம்<br/>வெறித்த ருந்தொடை அவுணர்கோன்<br/>விசிகமொன் றதனால்<br/>அறுத்து மார்பினூ றயிற்கணை அழுத்தினன்<br/>அம்மா.</p> | <p>yerindha runjudaath thabananunj sedanum<br/>irangap<br/>pariththe duththumel veesiya paraaraiyang<br/>kundram<br/>veriththa runthodai avunarkon visigamon<br/>dradhanaal<br/>aruththu maarbinu rayirkanai azuththinan<br/>ammaa.</p> |
| <p>கரம்பு குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங்<br/>கணைகள்<br/>உரம்பு குந்திட வீரகே சரிமனம் உளைந்து<br/>பரம்பு குந்திடும் அவுணர்கோன் தேர்மிசைப்<br/>பாயா<br/>வரம்பு குந்தகுன் றன்னமார் பத்திடை<br/>அடித்தான்.</p> | <p>karambu kundhidung kunisilai vumizndhidung<br/>kanaigal<br/>vurambu kundhida veerake sarimanam<br/>vulaindu<br/>parambu kundhidum avunarkon thermisaip<br/>paayaa<br/>varambu kundhakun drannamaar paththidai<br/>adiththaan.</p>    |
| <p>வடித்த விற்படை அவுணர்கோன் மருமத்தின்<br/>வலிதாய்<br/>அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை<br/>வெடித்த<br/>தாமெனக் கீண்டது விண்டது சோரி<br/>துடித்து யிர்ப்பொடு தேரிடை மறிந்தனன்<br/>துயரால்.</p>              | <p>vadiththa virpadai avunarkon marumaththin<br/>validhaai<br/>adiththa kaalaiyil veerake saridhana thangai<br/>vediththa<br/>thaamenak keendadhu vindadhu sori<br/>thudiththu yirppodu theridai marindhanan<br/>thuyaraal.</p>         |
| <p>வீர கோளரி பதைத்துமான் தேரிடை வீழ்ச்<br/>சூரன் மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா<br/>ஓர்கை யால்அவன் தனையெ டுத் தச்சுதன்<br/>உறங்கும<br/>வாரி திக்கிடை எறிந்தனன் விண்ணவர் மருள.</p>                             | <p>veera kolari padhaththu theridai veezach<br/>sooran matrivar kolvadhu paziyenach soozaa<br/>orkai yaalavan thanaiyeduth thachchudhan<br/>vurangumaa<br/>vaari dhikkidai yerindhannan vinnavar marula.</p>                            |

|  |  |
|--|--|
| <p>பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்தவன்<br/>பதைப்புற்<br/>றரந்தை எய்தியே எழுந்துவின் னெறியின்மீண்<br/>டணுகி<br/>முரிந்த தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம்<br/>புரந்த ரப்பெய்தி வாகையான் ஏற்றெதிர்<br/>புகுந்தான். 170</p> | <p>parandha paarkadal yeridhalum veezndhavan<br/>padhaippur<br/>rarandhai eidhiye yezundhuvin neriyinmeen<br/>danugi<br/>murindha thamminang koodinan angadhan<br/>munnam<br/>purandha rappei vaagaiyaan yetredhir<br/>pugundhaan. 170</p> |
| <p>ஏற்றெ திர்ந்திடு வீரமா புரந்தரன் என்பான்<br/>ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர்<br/>செய்வனேல் அவற்றை<br/>மாற்றி வென்றிடும் என்னையும் இவனென<br/>மதித்துக்<br/>கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக்<br/>குறுக.</p>                | <p>yetre thirndhidu veeramaa purandharan<br/>enbaan<br/>aatral vengana sorindhupor seivanel avatrai<br/>maatri vendridum ennaiyum ivanena<br/>madhiththuk<br/>kootru vanpadai thottanan avunanaik kuruga.</p>                              |
| <p>குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே<br/>கொடியோன்<br/>முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற<br/>முரணால்<br/>உறுவ தோர்படை தொட்டிலன் இகழ்ந்திட<br/>உவன்மேல்<br/>மறலி தன்படை பட்டுமாய்ந் திட்டது வரத்தால்.</p>                 | <p>kurugum appadai varaththinai nokkiye kodyon<br/>muruval seidhanan angadhar kedhirura<br/>muranaal<br/>vuruva dhorpadai thottilan igazndhida<br/>vuvanmel<br/>marali thanpadai pattumaain dhittadhu<br/>varaththaal.</p>                 |
| <p>தண்ட கன்படை மாய்தலுஞ் சயங்கெழு<br/>மகவான்<br/>முண்ட கன்படை எடுத்தனன் தொடுப்பதன்<br/>முன்னம்<br/>கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங் கணையை<br/>விண்ட கன்பெரு மார்ககந் திறந்திட விடுத்தான்.</p>                             | <p>thanda kanpadai maaidhalunj sayangezu<br/>magavaan<br/>muda kanpadai eduththanan thoduppadhan<br/>munnam<br/>kanda kansilai vaanginoo raayirang kanaiyai<br/>vinda kanperu maarbagan thirandhida<br/>viduththaan.</p>                   |

|   |  |
|---|--|
| <p>நிறந்த ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை<br/>நெறியாத்<br/>திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை<br/>உறைந்த நான்முகப் படையொடுஞ் சோரிநீட்டி<br/>உமிழ்ந்து<br/>மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம் மறலி.</p> | <p>nirandha runjudark kanaipugun thuraththinai<br/>neriyaath<br/>thirandhu poyina veeramaa purandharan<br/>sengai<br/>vuraindha naanmugap padaiyodunj sorinee<br/>vumizndhu<br/>marindhu maaindhanan vandhanan<br/>veeartham marali.</p> |
| <p>தீர ராந்திறல் அவுணர்கள் பூதராஞ் சிதைவார்<br/>சூர ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும்<br/>நீர ராஞ்செருச் செயலிது நன்றென நிகழ்த்தி<br/>வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ.</p>                            | <p>theera raandhiral avunargal boodharaanj<br/>sidhaivaar<br/>soora raanjilai vallavar namarelaan tholaiyum<br/>neera raanjeruch seyalidhu nandrena<br/>nigazththi<br/>veera raandhagan vandhanan andhagan<br/>veruva.</p>               |
| <p>சார்ங்கம் அன்னதோட்டி வலியதாய் மாமதன்<br/>தனுவாம்<br/>ஈங்க ரும்பென அரிபடு சிலைகுனித் தேற்றுக்<br/>கார்ங்க ரும்புய லாமென நானொலி காட்டிக்<br/>கூட்டிங்கொ டுங்கணை சிதறிநின் றார்ப்பிசை<br/>கொண்டான்.</p>   | <p>saarngam annadho valiyadhaai maamadhan<br/>thanuvaam<br/>eernga rumbena aripadu silaigunith thetruk<br/>karrnga rumbuya laamena naanoli kaattik<br/>koongo dunganai sidharinin raarppisai<br/>kondaan.</p>                            |
| <p>ஆட்டிப்பெ டுத்தலும் அஞ்சினன் கதிரவன்<br/>அங்கம்<br/>வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் விஞ்சையர்<br/>விண்டார்<br/>சீர்ப்பெ டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப்<br/>பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப் பறவை.</p>    | <p>aap peduththalum anjanan kadhiraavan angam<br/>verppe duththanar amarargal vinjaiyar vindaar<br/>seerpe daikkumal alamarak kinnaranj sindhip<br/>paarpe duththiri gindrana kesarap paravai.</p>                                       |
| <p>ஆன காலையில் வீரரந் தகன்விடும் அம்பின்<br/>சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே<br/>சூரன்<br/>ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை உய்ப்பத்<br/>தானும் ஆயிரம் பகழிதொட் டன்னதைத்<br/>தடுத்தான்.</p>                 | <p>aana kaalaiyil veeraran dhaganvidum ambin<br/>sonai maariyaik kanaigalaal vilakkiye sooran<br/>vunum aaviyun gavarumaa yiranganai vuippath<br/>thaanum aayiram pagazithot tannadhaith<br/>thaduththaan.</p>                           |

|  |  |
|--|--|
| <p>தடுத்த காலையில் அவுணர்கோன் சினவிமுத்<br/>தலைசேர்<br/>வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே<br/>எடுத்து விட்டிட வீரரந் தகன்றமக் கெதிரா<br/>விடுத்த பல்லவம் யாவையுஞ் சிந்தியே விரைந்த.</p>                         | <p>thaduththa kaalaiyil avunarkon sinavimuth<br/>thalaiser<br/>vadiththa vachchirach sileemugam aayiram<br/>valle<br/>yeduththu vittida veeraran dhagandramak<br/>kedhira<br/>viduththa pallavam yaavaiyunj sindhiye<br/>virandha.</p> |
| <p>விரைந்து போய்விறல் அந்தகன் தேரினை<br/>வீட்டிக்<br/>கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் கலக்கி<br/>உரந்த னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர்<br/>உகுத்துப்<br/>புரந்த ரற்குளந் துணுக்குறப் போயது புறத்தில்.<br/>180</p> | <p>viraindhu poiviral andhagan therinai veetik<br/>karandha nirsilai odiththuvee raththinaik kalakki<br/>vurandha nirpugun thunarvundu soorineer<br/>vuguththup<br/>purandha rarkulan thunukkurap poyadhu<br/>puraththil. 180</p>      |
| <p>விறல்ப டைத்திடும் அந்தகன் கணைபட<br/>வீழ்ந்ந்து<br/>மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே மனத்தின்<br/>உறல்ப டைத்திடு செற்றமும் மானமும்<br/>உகைப்பத்<br/>திறல்ப டைத்திடு மொயம்பினான்<br/>அவுணன்மேற் சென்றான்.</p>          | <p>viralpa daitthidum andhagan kanaipada<br/>veezndhu<br/>marapa daitthida aangadhu nokkiye<br/>manaththin<br/>vuralpa daitthidu setramum maanamum<br/>vugaipath<br/>thirapa daitthidu moimbinaan avunanmer<br/>sendraan.</p>          |
| <p>அரிகள் அச்சறும் வீரவா குப்பெயர் அறிஞன்<br/>இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன்<br/>எழில்சோ<br/>உருவ நோக்குறா ஒற்றனாம் இவனென<br/>உன்னிப்<br/>பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர்கோன்<br/>பேசும்.</p>                    | <p>arigal achchurum veeravaa guppeyar arignan<br/>iradham vurndhuvan dhethalum aangavan<br/>yezilso<br/>vuruva nokkura otranaam ivanena vunnip<br/>peridhu venjinam eidhiye avunarkon pesum.</p>                                       |

|  |   |
|--|---|
| <p>எமது வீரமா மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத்<br/>தமரை அட்டனை தானைகள் அளப்பில<br/>தடிந்தாய்<br/>குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர்<br/>கொண்டே<br/>அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன்<br/>அம்மா.</p>       | <p>emadhu veeramaa magendhiranj saadien<br/>nillaath<br/>thamarai attanai thaanaigal alappila<br/>thadindhaai<br/>kumarar thangalaik kondranai ninnuyir konde<br/>amarin aatralai indrode mudikkuvan ammaa.</p>         |
| <p>பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி<br/>ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி<br/>மற்ற தேகடன் வார்சிலை பிடித்தனை<br/>மாண்டாய்<br/>இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள்<br/>என்றான்.</p>      | <p>patru pattimai payitriye amaichcharin panni<br/>otra naagiye innumvan dhaayenin vuidhi<br/>matra dhegadan vaarisilai pidiththanai<br/>maandaai<br/>itrai vaigalo ninnuyirk kizaitthanaal endraan.</p>                |
| <p>தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன்<br/>துன்னார்<br/>மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும்<br/>வேலோன்<br/>ஓதி டும்பணி யாவையுஞ் செய்குவன் உலகில<br/>ஏதும் வல்லன்யான் வேண்டுபோ஁டி புரிதியால்<br/>என்றான்.</p> | <p>thoodhum aaguvan amaichchanum aaguvan<br/>thunnaar<br/>meedhu venjamar aatruvan innamum velon<br/>odhi dumpani yaavaiyunj seiguvan vulagila<br/>yedhum vallanyaan vendupo puridhiyaal<br/>endraan.</p>               |
| <p>என்று வீரனோ திடுதலும் எரிந்தன நயனம்<br/>தின்ற வாளெயி றிதழினை உரோமங்கள் சிலித்த<br/>துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம் அவுணன்<br/>குன்ற மன்னவிற் குனித்தனன் நானொலி<br/>கொண்டான்.</p>               | <p>endru veerano dhidudhalum erindhana<br/>nayanam<br/>thindra vaaleyi ridhazinai vuromangal siliththa<br/>thundru seetramul lezundhadhu sooranaam<br/>avunan<br/>kundra mannavir kuniththanan naanoli<br/>kondaan.</p> |
| <p>சிலைப னித்திடக் குனித்திடு காலையிற்<br/>செம்பொன்<br/>மலைப னித்தன பாரகம் பனித்தன வானதோய்<br/>அலைப னித்தன அண்டமும் பனித்தன அங்கண்<br/>தலைப னித்தனன் அரவினுக் கிறையவன்<br/>தானும்.</p>               | <p>silaipa niththidak kuniththidu kaalaiyir sembon<br/>malaipa niththana paaragam paniththana<br/>vaanadhoi<br/>alaipa niththana andamum paniththana angan<br/>thalaipa niththanan aravinuk kiraiyavan<br/>thaanum.</p> |
| <p>வேறு</p>  | <p>veru</p>   |

|  |  |
|--|--|
| <p>அம்முறை வேலையில் ஆடல்கொள<br/>மொய்ப்பின்<br/>செம்மல்த னாது செழுங்கர முற்ற<br/>மைம்மலி வார்சிலை வன்மையின் வாங்கிக்<br/>கொம்மென நானொலி கொண்டனன்<br/>ஆர்த்தான்.</p> | <p>ammurai velaiyil aadalkola moimbin<br/>semmaltha naadhu sezungara mutra<br/>maimmali vaarsilai vanmaiya vaangik<br/>kommena naanoli kondanan aarthhaan.</p>         |
| <p>ஆர்த்திடு பேரொலி ஆங்கவன் வாங்குஞ்<br/>சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடு காலை<br/>மூர்த்தம தொன்றினின் முச்சக வைப்பும்<br/>பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே.</p>         | <p>aarththidu peroli aangavan vaangunj<br/>seerththanu aarppodu sendridu kaalai<br/>moorththama thondrinin muchchaga vaippum<br/>perththana vepeyar kutrana andre.</p> |
| <p>அங்கது காலையில் ஆயிர கோடி<br/>துங்கநெ டுங்கணை தூர்த்தனன் ஆர்ப்பப்<br/>புங்கவ னுக்கிளை யான்புய லென்ன<br/>வெங்கணை வீசி விலக்கினன் நின்றான். 190</p>               | <p>aangadhu kaalaiyil aayira kodi<br/>thungane dunganai thoorththanan aarppap<br/>pungava nukkilai yaanpuya lenna<br/>venganai veesi vilakkinan nindraan. 190</p>      |
| <p>விலக்கிய காலை வெகுண்டுவன் ஆவி<br/>கலக்குவன் என்று கடுஞ்சரம் வெய்யோன்<br/>இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்தான்<br/>கொலைக்கணை ஆயிர கோடி தொடுத்தே.</p>               | <p>vilakkiya kaalai vegundivan aavi<br/>kalakkuvan endru kadunjaram veiyon<br/>ilakkam viduththida yendhal thaduththaan<br/>kolaikkanai aayira kodi thoduththe.</p>    |
| <p>வெற்றிகொள் வான்பினும் வெங்கணை கோடி<br/>செற்றமொ டேசெறி வித்திடு காலை<br/>மற்றவை சிந்தினன் வானிகள் நூறு<br/>நெற்றியில் விட்டனன் நீள்புய வீரன்.</p>                | <p>vetrikol vaanbinum venganai kodi<br/>setramo deseri viththidu kaalai<br/>matravai sindhinan vaaligal nooru<br/>netriyil vittanan neelbuya veeran.</p>               |
| <p>அச்சுத னாம்அவு ணன்குளம் எய்தி<br/>மெய்ச்சரம் நூறும் விளிந்துபின் விண்ட<br/>வச்சிர மாகிய மால்வரை ஒன்றின்<br/>உச்சியின உற்றபொன் ஊசிகள் என்ன.</p>                  | <p>achchudha naamavu nankulam eidhi<br/>meichcharam noorum vilindhupin vinda<br/>vachchira maagiya maalvarai ondrin<br/>vuchchiyina vutrapon vuusigal enna.</p>        |
| <p>நூறயில் வானி நுதற்கிடை சென்று<br/>மூறில னாகி உறுந்திறல் நோக்கி<br/>ஆறுமு கேசன் அயற்படை அல்லால்<br/>ஈறுசெ யாதிவன் யாக்கையை என்றான்.</p>                          | <p>noorayil vaali nudharkidai sendru<br/>moorila naagi vurundhiral nokki<br/>aarumu gesan ayarpadai allaal<br/>eeruse yaadhivan yaakkaiyai endraan.</p>                |

|   |  |
|---|--|
| என்றிடும் வீரன் இதற்பினும் வாளி<br>துன்றுபல் கோடி சொரிந்திட வெய்யோன்<br>வன்றிறல் வெங்கணை யாலவை மாற்றி<br>ஒன்றுடன் ஏழ்கணை ஒண்புயம் உய்த்தான்.                        | endridum veeran idharpinum vaali<br>thundrupal kodi sorindhida veiyon<br>vandrirala venganaai yaalavai maatri<br>ondrudan yezkanai onbuyam vuitthaan.  |
| அம்பிரு நான்கும் அணைந்துடன் ஆடல்<br>மொய்ம்பினன் மொய்ம்புற மூழ்கியுள் ஞற்ற<br>செம்புனல் உண்டு செழும்பிடர் போழ்ந்தே<br>உம்பர் வெருக்கொள ஓடிய மாதோ.                    | ambiru naangum anaindhudan aadal<br>moimbinan moimbura moozigiyul lutra<br>sembunal vundu sezumbidar pozndhe<br>vumbar verukkola odiya maadho.   |
| ஓடிய வேலை யுளைந்திடு நெஞ்சன்<br>ஆடல்கொள் மொய்ம்பினன் அவ்வசு ரேசன்<br>பாடுறு தேர்விடு பாகர்தம் மெய்யில்<br>கோடிபல் கோடி கொடுங்கணை விட்டான்.                          | odiya velai yulaindhidu nenjan<br>aadalkol moimbinan avvasu resan<br>paaduru thervidu paagartham meiyil<br>kodipal kodi kodunganai vittaana.   |
| அலகில் நெடுங்கணை ஆகம் அழுந்த<br>வலவர்கள் ஆற்ற வருந்தின ராகிப்<br>புலவொடு சோரி புறத்தில் விளங்க<br>இலவம லர்ந்தென யாரும் இருந்தார்.                                   | alagil nedunganai aagam azundha<br>valavargal aatra varundhina raagip<br>pulavodu sori puraththil vilanga<br>ilavama larndhena yaarum irundhaar.   |
| அங்கது நோக்கி அழன்றசு ரேசன்<br>செங்கணை ஐம்பது தீயென ஓச்சி<br>வெங்கண் விறற்புயன் மேதகு தேரைப்<br>பொங்குளை மாவொடு பொள்ளென அட்டான்.                                    | angadhu nokki azandrasu resan<br>senganai aimbathu theeyana ochchi<br>vengan virarpuyan medhagu theraip<br>pongulai maavodu pollena attaan.  |
| அட்டிடு காலை அடற்புயன் ஆங்கோர்<br>வட்டணை யாழிகொள் வையம தேறி<br>நெட்டழல் வாயு நெடும்படை தன்னைத்<br>தொட்டனன் ஆங்கது சூரன் அறிந்தான். 200                              | attidu kaalai adarpuyan angor<br>vattanai yaazikol vaiyama dheri<br>nettazal vaayu nedumpadai thannaith<br>thottanan aangadhu sooran arindhaan. 200  |
| வேறு  | veru   |
| வீறாகிய அசுரர்கிறை மிகமூரல் படைத்து<br>மாறாகவொர் படைதொட்டிலன் வரிவில்லொடு<br>நிற்பர்<br>சூறாவளி அழல்மாப்படை சூரன்மிசை தாக்கி<br>ஊறாயின நூறாயிரம் உதிராயின பிதிராய். | veeraagiya asurarkirai migamooral padaiththu<br>maaraagavor padaithottilan varivillodu nirpar<br>sooraavali azalmaappadai sooranmisai thaakki<br>vuraayina nooraayiram vudhiraayina pidhiraai. |



|   |  |
|---|--|
| <p>காற்றின்படை கன்லின்படை கண்டம்பல வாகக்<br/>கூற்றின்படை கதிரின்படை கூடத்தொடுத்<br/>திடலுஞ்<br/>சீற்றங்கெழு சூரன்மிசை சென்றேயவை தாமும்<br/>ஏற்றந்தனை இழந்தேகடி திறந்திட்டன அன்றே.</p>                               | <p>kaatrinpadai kanlinpadai kandambala vaagak<br/>kootripadai kadhripadai koodaththoduth<br/>thidalunj<br/>seetrangezu sooranmisai senreyavai thaamum<br/>yetrandhanai izandhegadi thirandhittana andre.</p>                         |
| <p>அருணன்படை மறலிப்படை அழிவெய்தலும்<br/>அம்மை<br/>சரணந்தனில் வருசத்திகள் தருமைந்தரில்<br/>தலைவன்<br/>வருணன்படை நிருதிப்படை மகவான்படை<br/>மூன்றும்<br/>முரணங்கொடு கொடியோன்உர மொய்ம்பிற்புக<br/>விடுத்தான்.</p>       | <p>arunanpadai maralippadai aziveidhalum ammai<br/>saranandhanil varusaththigal tharumaindharil<br/>thalaivan<br/>varunanpadai nirudhippadai magavaanpadai<br/>moondrum<br/>muranangodu kodiyonvura moimbirpuga<br/>viduththaan.</p> |
| <p>ஏற்றவை அவுணர்க்கிறை இருதோளுரம் எய்தி<br/>வீயுற்றன அதுகாலையில் வீரங்கெழு<br/>மொய்ம்பன்<br/>மாயப்படை அவுணப்படை வல்லேசெல<br/>விடுப்பப்<br/>போயப்படை யவன்மெய்யிடை புகுந்தேபொடி<br/>யான.</p>                          | <p>yetravai avunarkkirai irutholuram eidhi<br/>veeyutranan adhukaalaiyil veerangezu<br/>moimban<br/>maayappadai avunappadai vallesela viduppap<br/>poyappadai yavan meiyidai pugundhepodi<br/>yaana.</p>                             |
| <p>விண்ணோர்படை இவையாவையும்<br/>விளிவாதலும் வீரன்<br/>நண்ணான்பெரு விறல்கண்டனன் நனிவிம்மித<br/>னாகி<br/>மண்ணோடுயிர்த் தொகையாவையும்<br/>வகுத்தோன்படை நளினக்<br/>கண்ணோன்படை யொடுகூட்டுபு கடிதிற்செல<br/>விடுத்தான்.</p> | <p>vinnorpadai ivaiyaavaiyum vilivaadhalum<br/>veeran<br/>nannaanperu viralkandan nanivimmidha<br/>naagi<br/>mannoduyirth thogaiyaavaiyum<br/>vaguththonpadai nalinak<br/>kannonpadai yodukoottubu kadidhirsela<br/>viduththaan.</p> |

|   |   |
|---|---|
| <p>விடுக்குற்றிடும் அயன்மால்படை<br/> விரைந்தேசினம் வீங்கி<br/> அடுக்குற்றிடும் உருமுப்புக்கை அழல்கால்பல<br/> படைகள்<br/> மடுக்குற்றிடு புணரித்தொகை வகுத்தெவ்வகை<br/> யுலகு<br/> நடுக்குற்றிட அவுணற்கெதிர் நடந்திட்டன<br/> மாதோ.</p> | <p>vidukkutridum ayanmaalpadai viraindhesinam<br/> veengi<br/> adukkutridum vurunupugai azalgaalpala<br/> padaigal<br/> madukkutridu punariththogai vaguththevvagai<br/> yulagu<br/> nadukkutrida avunarkedhir nadandhittana<br/> maadho.</p> |
| <p>ஆண்டேவரும் அயன்மால்படை அவுணந்தட<br/> மார்பங்<br/> கீண்டேகுதும் என்றேஅவன் கிளர்தான்அக<br/> லத்தின்<br/> மூண்டேசின மொடுதாக்கிய முழுமாமணி<br/> வயிரச்<br/> சேண்டோய்கிரி துளைப்பான்முயல்<br/> சிறைவண்டின மெனவே.</p>                  | <p>aandevarum ayanmaalpadai avunanthada<br/> maarban<br/> keendegudhum endreavan kilarthaanaga<br/> laththin<br/> meendesina moduthaakkiya muzumaamani<br/> vyirach<br/> sendoigiri thulaipaanmuyal siraivandina<br/> menave.</p>             |
| <p>மாயோன்படை உலகந்தரு மறையோன்படை<br/> அவுணத்<br/> தீயோனூரந் தனிற்பாய்ந்து திருத்தொல்வலி<br/> சிந்தி<br/> மீயோங்கிய அகரேசரும் விண்ணோர்களும்<br/> நோக்கி<br/> ஏயோவென வசையெய்தி இரிந்திட்டன<br/> அன்றே.</p>                            | <p>maayonpadai vulagandharu maraiyonpadai<br/> avunath<br/> theyyonuran thanirpaaindhu thiruththolvali<br/> sindhi<br/> meeyongiya asuresarum vinnorgalum nokki<br/> yeyovena vasaiyeidhi irindhittana andre.</p>                             |
| <p>மீளுற்றவை இரியுஞ்செயல் விழிதீயுற நோக்கி<br/> நீளுற்றிடு திறல்மொய்ம்பினன் நிமலன்வர<br/> முன்னிக்<br/> கோளுற்றிடு பெரும்விம்மிதங் கொண்டுற்றிட<br/> அண்டம்<br/> ஆளுற்றிடும் அவுணர்க்கிறை நகைசெய்திவை<br/> அறைவான்.</p>              | <p>meelutravai iriyunseyal vizitheeyura nokki<br/> neelutridu thiralmoimbinan nimalanvara munnik<br/> kolutridu perumvimmidhan kondutrida andam<br/> aalutridum avunarkkirai nagaiseidhivai<br/> araivaan.</p>                                |

|  |  |
|--|--|
| <p>முத்தேவரின் முதலாகிய மூவாமுதல் வரத்தால்<br/>எத்தேவர்கள் படையுய்க்கினும் எனைவெல்கில<br/>எந்தப்<br/>புத்தேள்படை விடினும்மெதிர் பொரவேஒரு<br/>படையும்<br/>உய்த்தேதடை வினைசெய்கிலன் அவற்றின்வலி<br/>உணர்வேன். 210</p>      | <p>muththevarin mudhalaagiya moovaamudhal<br/>varaththaal<br/>eththevargal padaiyuikkinum enaivelgila<br/>endhap<br/>poththelpadai vidinummedhir poraveoru<br/>padaiyum<br/>vuththedhadai vinaiseigilan avatrivali<br/>vunarven. 210</p> |
| <p>ஊனீத்திடு தவிண்ணவர் உலகம்புகழ்<br/>அயன்மால்<br/>தானீத்துள படையென்னிடை சார்கின்றதொர்<br/>தன்மை<br/>மாநீத்தமெ லாமுண்டிடு வடவைத்தழல்<br/>அதனைத்<br/>தேனீத்தொகை தசையீதெனச் சேருந்திறன்<br/>அன்றே.</p>                     | <p>vuniththidu thavinnavar vulagampugaz<br/>ayanmaal<br/>thaaneeththula padaiyennidai saargindrathor<br/>thanmai<br/>maaneeththame laamundidu vadavaiththazal<br/>adhanaith<br/>theneethhogai dhasaiyedhenach serundhiran<br/>andre.</p> |
| <p>தெரிந்திட்டனை நீயோச்சிய திறல்வெம்படை<br/>என்பால்<br/>புரிந்திட்டதொர் வயமொன்றிலை<br/>பொள்ளென்றும் மேவி<br/>முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்டன<br/>பொடிந்தே<br/>எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன<br/>அல்லால்.</p> | <p>therindhittanai neeyochchiya thiralvempadai<br/>enbaal<br/>purindhittadhor vayamondrilai pollendrum mevi<br/>murindhittana marindhittana mudindhittana<br/>podindhe<br/>erindhittana karindhittana idaindhittana allaal.</p>          |
| <p>வில்வன்மைகொள் சரவன்மையும்<br/>விண்ணோர்படைக் கலத்தின்<br/>பல்வன்மையும் பிறவாகிய படைவன்மையும்<br/>இயல்பாம்<br/>தொல்வன்மையுங் கண்டேயுனைத்<br/>தொலைவில்படை ஒன்றால்<br/>கொல்வன்எனக் காலந்தொரி கூற்றாமென<br/>நின்றேன்.</p>  | <p>vilvanmaikol saravanmaiyum vinnorpadaik<br/>kalaththin<br/>palvanmaiyum piravaagiya padaivanmaiyum<br/>iyalbaam<br/>tholvanmaiyung kandeyunaith tholaivilpadai<br/>ondraal<br/>kolvanenak kaalandheri kootraamena nindren.</p>        |

|   |   |
|---|---|
| <p>என்னாவசு ரன்செப்பலும் இளையோன்இனி<br/>ஒன்றால்<br/>ஒன்னார்களில் தலைவன்வலி உணர்வேனென<br/>உன்னாத்<br/>தொன்னாள்எயில் மூன்றட்டருள்<br/>தூயோன்படைக் கலத்தை<br/>மன்னாரருள் புரிசிந்தனை வழிபாட்டோடு<br/>விடுத்தான்.</p> | <p>ennaavasur ranseppalum ilaiyonini ondraal<br/>onnaargalil thalaivanvali vunarvenena<br/>vunnaath<br/>thonnaaleyil meendrattarul thooyonpadaiki<br/>kalaththai<br/>mannaararul purisindhanai vazi9paattodu<br/>viduththaan.</p>         |
| <p>விடுங்காலையின் இறைவன்படை<br/>விடம்வெங்கனல் அசனி<br/>கொடுங்காலிருள் கதிர்வெய்யவன் கூற்றம்பல<br/>கூளி<br/>தொடுங்கார்முகச் சரமாரிகள் சூலம்புடை சுற்ற<br/>அடுங்காலமி தெனவேநெடி தார்த்துற்றதை<br/>யன்றே.</p>        | <p>vidungaalaiyin iraiyanpadai vidamvenganal<br/>asani<br/>kodunkaalirul kadhirveyavan kootrampala kooli<br/>thodungaarmugach saramaarigal soolampudai<br/>sutra<br/>adukaalami dhenave nedi tharththutradhai<br/>yandre.</p>             |
| <p>உறுகின்றதொர் படைநோக்கினன்<br/>உரமுற்றெனக் குடைந்தே<br/>இறுகின்றதொர் படைமற்றல ஈசன்படை ஈதால்<br/>பெறுகின்ற அப்படையாலிது பிழைசெய்குவல்<br/>என்னாச்<br/>செறுகின்றதொ ரவுணர்க்கிறை<br/>சிவன்றொல்படை எடுத்தான்.</p>   | <p>vurugindrador padainokkinan vuramutrenak<br/>kudaindhe<br/>irugindrador padaimatrala eesanpadai<br/>eedhaal<br/>perugindra appadaiyaalidhu pizaiseiguval<br/>ennaach<br/>serugindrado ravunarkkirai sivantrolpadai<br/>eduththaan.</p> |
| <p>ஊறேற்றிடு தன்சிந்தையின் உறுபூசனை நிரப்பி<br/>ஆறேற்றிடு சடிலத்தவன் அடல்மாப்படை<br/>தொடுப்ப<br/>நீறேற்றிடு மொய்ம்பன்விடு நிமலப்படை<br/>எதிர்போய்<br/>மாதேற்றமர் புரிந்திட்டது வையத்தவர் வெருவ.</p>               | <p>vutrertridu thansindhayin vurupoosanai nirappi<br/>aatratridu sadilaththavan adalmaappadai<br/>thoduppa<br/>neertridu moimbanvidu nimalappadai edhirpoi<br/>maatrertramar purindhittadhu vaiyaththavar<br/>veruva.</p>                 |
| <p>வேறு</p>   | <p>veru</p>   |
| <p>காண்டகு நுதல்விழிக் கடவுள் மாப்படை<br/>ஆண்டவை இரண்டும்நின் றாடல் ஆற்றியே<br/>மாண்டிடும் உலகென வானம் போற்றிட<br/>மீண்டன ஒல்லையில் விட்டு ளோர்கள்பால்.</p>   | <p>kaandagu nudhalvizik kadavul maappadai<br/>aandavai irandumnin draadal aatriye<br/>maandidum vulagena vaanam potrida<br/>meendana ollaiyil vittu lorgalpaal.</p>   |

|   |  |
|---|--|
| <p>அன்னது நோக்கியே அசுரர் மேலையோன்<br/>இன்னவை கொல்லுனக் கியன்ற வன்மைகள்<br/>உன்னுயிர் இன்னினி ஒழிப்பன் காண்கெனாத்<br/>தன்னெடுஞ் சிலைவளை இச் சரங்கள்<br/>சிந்தினான்.</p> | <p>annadhu nokkiye asurar melaiyon<br/>innavai kollunak kiyandra vanmaigal<br/>vunnuvir innini ozippa kaangenaath<br/>thannedunj silaivalaiich saranga sindhinaan.</p>         |
| <p>துன்புறு அடிக்கணை சூரன் சிந்தலும்<br/>தன்பெருஞ் சிலையினைத் தானும் வாங்கியே<br/>முன்புற நெடுஞ்சரம் முகிலின் தூவினான்<br/>பொன்புனை அலங்கலம் யுத்து வள்ளலே. 220</p>     | <p>thunburu adikkanai sooran sindhalum<br/>thanperunj silaiyinaith thaalum vaangiye<br/>munbura nedunjaram mugilin thoovinaan<br/>ponpunai alangalam yuththu vallale. 220</p>  |
| <p>அத்தகும் எல்லையில் அவுணர் மன்னவன்<br/>முத்தலை நெடுங்கணை மூவைந் தேவியே<br/>வித்தக மொய்ப்புடை வீர வாகுவின்<br/>கைத்தல வில்லினைக் கண்ட மாக்கினான்.</p>                  | <p>aththagum ellaiyil avunar mannavan<br/>mutthalai nedunganai meevain dheviye<br/>viththaga moimpudai veera vaaguvin<br/>kaiththala villinaik kanda maakkinaan.</p>           |
| <p>சிலையது துணிதலுஞ் சீறி வீரனோர்<br/>இலையுடை வேலினை யெடுத்து வீசலுந்<br/>தொவறு வரம்பெறு சூரன் மார்பெனும்<br/>மலையிடைக் குறுகியே மற்ற திற்றதே.</p>                      | <p>silaiyadhu thunidhalunj seeri veeranor<br/>ilaiyidai velinai yeduththu veesalum<br/>thovaru varamperu sooran maarpenum<br/>malaiyidai kurugiye matra dhitradhe.</p>         |
| <p>இற்றுழி அவுணர்கள் இறைவன் மாலயன்<br/>மற்றுள கடவுளர் வலியுங் கொள்வதோர்<br/>கற்றையங் கதிர்மணிக் கதையொன்<br/>றோர்ச்சினான்<br/>வெற்றிகொண் டுலவிய வீர வாகுமேல்.</p>        | <p>itruzi avunargal iraiyan maalayan<br/>matrula kadavular valiyun kolvadhor<br/>katrayan kadhirmanik kadhaiyon<br/>droorchinaan<br/>vetrikon dulaviya veera vaagumel.</p>     |
| <p>திண்மைகொள ப*றலைச் சேடன் பாங்குளார்<br/>எண்மரொ டொன்றியோர் இயற்கைத் தாகியே<br/>உண்மலி யார்ப்புடன் ஒழுகிச் சென்றென<br/>வண்மணி கறங்கிட மணித்தண் டுற்றதே.</p>             | <p>thinmaikola patralaich sedan paangulaar<br/>enmaro dondriyor iyarkaith thaagiye<br/>vunmali yaarpudan ozugich sendrena<br/>vanmani karangida maniththan dutradhe.</p>       |
| <p>வெங்கதை வருதலும் வீர வாகுவோர்<br/>செங்கதை எதிருறச் செலுத்தி நின்றலும்<br/>அங்கதை நீறுசெய் தவன்றன் மார்பிடைத்<br/>துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே.</p>            | <p>vengadhai varudhalum veera vaaguvor<br/>sengadhai yedhirurach seluththi nitalum<br/>angadhai neerusei dhavandran maarpudaith<br/>thungadhai thannodu thunnen reidhitre.</p> |

|  |  |
|--|--|
| <p>மேக்குயர் பெருஞ்சின வீர வாகுவின்<br/>மாக்கினர் அகலமேல் வயிர மாக்கதை<br/>தாக்கலும் விண்டது தாரைச் செம்புணீர்<br/>தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே.</p>                  | <p>mekkuayar perunjina veera vaaguvin<br/>maakkinar agalamel vayira maakkadhai<br/>thaakkalum vindadhu thaaraich sembuneeer<br/>thekkiya nadhigalil thiraitthuch sendradhe.</p>            |
| <p>ஆழ்ந்திடு சோரியன் அவுணன் தண்டினால்<br/>போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன்<br/>தாழ்ந்திடும் விறலினன் தளரும் யாக்கையன்<br/>வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி யோடவே.</p>       | <p>aazndhidu soriyan avunan thandinaal<br/>pozndhidu maarbinan pugaiyum nenjinan<br/>thaazandhidum viralinan thalarum yaakkaiyan<br/>veezndhanan amarargal veruvi yodave.</p>              |
| <p>ஆற்றலின் றாகியே அண்ணல் வீழ்தலும்<br/>மேற்றிகழ வலவனாம் விசாலி என்பவன்<br/>தேற்றுறு பான்மையைச் சிந்தித் தோர்புடை<br/>காற்றெனத் தேர்கொடு கடிது போயினான்.</p>                 | <p>aatralin raagiye annal veezdhalum<br/>metrigaza valavanaam visaali enbavan<br/>thetruru paanmaiyaich sindhith thorpu dai<br/>kaatrenath therkodu kadidhu poyinaan.</p>                  |
| <p>போந்திடு காலையில் புலம்பி வீழ்ந்துளான்<br/>மாய்ந்திடுஞ் சரதமாம் என்று மாறிலான்<br/>ஆய்ந்தனன் சிலைனித் தப்பு மாரிதூய்க்<br/>காய்ந்தனன் சென்றனன் கணத்தின்<br/>தானைமேல்.</p> | <p>pondhidu kaalaiyil pulambi veezdhulaan<br/>maaidhidunj saradhamaam endru maarilaan<br/>aaindhanan silainith thappu maarithooik<br/>kaaindhanan sendranan ganaththin<br/>thaanaimel.</p> |
| <p>பொன்றிடா வரத்தினான் பூத சேனைமேற்<br/>சென்றனன் கணமழை சிதறிக் கோறலும்<br/>நின்றவை இரிந்தன நெடிய தீங்கதிர்<br/>என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம்போல்.<br/>230</p>             | <p>pondridaa varaththinaan boodha senaimer<br/>sendranan kanaimazai sidharik koralum<br/>nindravai irindhana nediya theengadhir<br/>endrinai adaindhidu paniyin eettampol. 230</p>         |
| <p>தாக்கிகல் வீரருஞ் சயங்கொள் மொய்ப்பனும்<br/>நீக்கமில் இராயிர நீத்தத் தானையும்<br/>ஊக்கிய வலியழிந் துடைந்த தன்மையை<br/>நோக்கினன் பன்னிரு நோக்கங் கொண்டுளான்.</p>            | <p>thaakkigal veerarunj sayangol moimbanum<br/>neekkamil irayira neeththath thaanaikum<br/>vukkiya valiiazin dhudaindha thanmaiya<br/>nokkinan panniru nokkang kondulaan.</p>              |
| <p>ஆண்டது வேலையில் ஆறு மாமுகன்<br/>பாண்டிலந் தேர்மிசைப் பாகை நோக்குறா<br/>ஏண்டகு சூரன்மேல் இரதம் ஒய்யெனத்<br/>தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே.</p>                         | <p>aandadhu velaiyila aaru maamugan<br/>paandilan thermisaip paagai nokkuraa<br/>yendagu sooranmel iradham oiyenath<br/>thoondudhi endranan surargal potrave.</p>                          |
| <p>வேறு</p>  | <p>veru</p>  |

|  |  |
|--|--|
| <p>இணைஅறு முருகன் இவ்வா நிசைத்தலும்<br/>இனைய தோரா<br/>உணர்வுறு பவனன் என்னும் ஒருதனிப் பாகன்<br/>நகர்<br/>கணமணி செறிந்த பொற்பிற் காமரு கடவுட்<br/>டேரைத்<br/>துணையறு சூரன் முன்னர்த் துண்ணெனத்<br/>தூண்டி உய்த்தான்.</p>          | <p>inaiaru murugan ivvaa risaiththalum inaiya<br/>dhoraa<br/>vunarvuru bavanan ennum oruthanip paagan<br/>nagar<br/>kanamani serindha porpir kaamaru kadavut<br/>teraith<br/>thunaiyaru sooran munnarth thunnenath<br/>thoondi vuiththaan.</p> |
| <p>ஆயது காலை தன்னில் அவுணர்கோன் அநந்த<br/>கோடி<br/>ஞாயிறு திரண்டொன் றாகி ஞாலமேல் இருளை<br/>ஓட்டிச்<br/>சேயுயர் விசும்பை நீங்கிச் செருநிலத் துற்ற<br/>தென்னத்<br/>தூயதோர் குமரன் போரில் தோன்றிய தோற்றங்<br/>கண்டான்.</p>          | <p>aayadhu kaalai thannil avunarkon anandha<br/>kodi<br/>gnaayiru thirandon draagi gnaalamel irulai<br/>ottich<br/>seyuyar visumbai neengich serunilath thutra<br/>thannath<br/>thooyadhor kumaran poril thondriya thotrang<br/>kandaan.</p>   |
| <p>முண்டக மலர்ந்த தன்ன மூவிரு முகமுங்<br/>கண்ணுங்<br/>குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல<br/>மார்பும்<br/>எண்டரு கரமீ ராறும் இலங்கெழிற் படைகள்<br/>யாவுந்<br/>தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்குஞ் சரணமுந்<br/>தெரியக் கண்டான்.</p> | <p>mundaga malarndha thanna mooviru<br/>mugamun kannung<br/>kundala niraiyunj sembon mavuliyun kola<br/>maarbum<br/>endaru karamee raarum ilangezir padaigal<br/>yaavun<br/>thandaiyunj silambum aarkkunj saranamun<br/>theriyak kandaan.</p>  |
| <p>சூரெனும் அவுணர் கோமான் தொல்லைநாள்<br/>நோற்ற வாறும்<br/>பாரிடை முடிவின் றாகிப் பல்லுகம் இருந்த<br/>வாறும்<br/>ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்தெம்<br/>மையன்<br/>பேரெழில் உருவம் நோக்கிப் பெரும்பயன்<br/>கோடற் கேயோ.</p>        | <p>soorenum avunar komaan thollainaal notra<br/>vaarum<br/>paaridai mudivin raagip pallugam irundha<br/>vaarum aaranam aridhal thetraa aarumaa<br/>mugaththem maiyan<br/>perezil vuruvam nokkip perumpayan kodar<br/>keyo.</p>                 |

|   |  |
|---|--|
| <p>எஞ்சலில் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர<br/>தாற்றித்<br/>துஞ்சிலென் தொலைவுற் றாலென் தூயவா<br/>லறிவின் மிக்கோர்<br/>நெஞ்சினும் அளத்தற் கொண்ணா நிருமலக்<br/>குமர மூர்த்தி<br/>செஞ்சுடர் வடிவங் கண்டு தீவினை நீங்கி<br/>உய்ந்தான்.</p>    | <p>enjalil avunar semmal inganam amara thaatrith<br/>thunjilen tholaivur taalen thooyavaa larivin<br/>mikkor<br/>nenjinum alaththar konnaa nirumalak kumara<br/>moorththi<br/>senjudar vadivang kandu theevinai neengi<br/>vuindhaan.</p>              |
| <p>பூவுல கண்ட மெல்லாம் புரந்திடுஞ் சூரன்<br/>தன்னைத்<br/>தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின்<br/>மிக்க<br/>மூவிரு முகத்து வள்ளல் முன்னவர்வந் தெய்தப்<br/>பெற்றான்<br/>ஆவிவன் தவத்திற் கன்றி அறத்திற்கும்<br/>முதல்வன் அன்றோ.</p>   | <p>poovula kanda mellaam purandhidunj sooran<br/>thannaith<br/>theevinai yaalan endre seppuvar sirappin<br/>mikka<br/>mooviru mugaththu vallal munnavarvan<br/>dheidhap petraan<br/>aavivan thavaththir kandri araththirkum<br/>mudhalvan andro.</p>   |
| <p>இன்னமும் முனிவர் தேவர் யாவரும் இனையன்<br/>என்றே<br/>உன்னருந் தலைமைத் தாகும் ஒருதனிக் குமரன்<br/>தன்னைத்<br/>தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க்<br/>கிறைவன் என்றால்<br/>அன்னவன் தவத்தின் பேற்றை ஆரறிந்<br/>துரைக்கற் பாலார்.</p>     | <p>innamum munivar dhevar yaavarum inaiyan<br/>endre<br/>vunnarun thalaimaith thaagum orudhanik<br/>kumaran thannaith<br/>thanniru viziyaar kandaan thaanavark kiraivan<br/>endraal<br/>annavan thavaththin petrai aararin dhuraikkar<br/>paalaar.</p> |
| <p>பொருசமர் விளைப்பான் போலப்<br/>பொருக்கெனப் போந்து சூரன்<br/>இருவிழி தன்னிற் காண்பான் எளிதுதன் வடிவங்<br/>காட்டி<br/>அருளது புரிந்தான் என்னின் ஆதியங் குமரன்<br/>மாயத்<br/>திருவிளை யாடல் யார்க்குந் தெரிகில போலு<br/>மன்றே. 240</p> | <p>porusamar vilaippaan polap porukkenap<br/>pondhu sooran<br/>iruvizi thannir kaanbaan elidhuthan vadivang<br/>kaatti<br/>aruladhu purindhaan ennin aadhiyang kumaran<br/>maayath<br/>thiruvilai yaadal yaarkkun therigila polu<br/>mandre. 240</p>   |



|  |   |
|--|---|
| <p>சிந்தையால் அறிதற் கொண்ணாத் திருவுரு<br/>விழியாற் கண்டு<br/>முந்துதான் நின்ற சூரன் முழுதுல கடுவான்<br/>நின்றோன்<br/>மைந்தனாம் இவனென் றுன்னி மனத்தினில்<br/>வெகுளி தூண்டக்<br/>கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழறல்<br/>உற்றான்.</p> | <p>sindhैयाal aridhar konnaath thiruvuru viziyaar<br/>kandu<br/>mundhudhaan nindra sooran muzudhula<br/>kaduvaan nindron<br/>maindhanaam ivanen drunni manaththinil<br/>veguli thoondak<br/>kandhavel thannai nokki inaiyana kazaral<br/>vutraan.</p> |
| <p>வேறு</p>  | <p>veru</p>   |
| <p>சேனை யாய்நினைச் சூழந்தவர் செருவலி<br/>அழிந்து<br/>போன போனதோர் மாதிரந் தெரிந்தில பூத<br/>மான வீரரும் அழிந்தனர் சிலைத்தொழில் வல்ல<br/>ஏனை யோர்களும் என்னொடு பொருதனர்<br/>இறந்தார்.</p>  | <p>senai yaaininaich soozandhavar seruvali<br/>azindhu<br/>pona ponadhora maadhiran therindhila boodha<br/>maana veerarum azindhanar silaiththozil valla<br/>yenai yorgalum ennodu porudhanar irandhaar.</p>  |
| <p>இற்ற நிற்பெரும் படைக்கெலாந் தலைவனாய்<br/>என்பால்<br/>ஒற்று வந்துள வீரனும் பொதுயிர் ஒழிந்தான்<br/>மற்று நீயொரு பாலனோ என்னொடு மலைந்து<br/>கொற்றம் எய்துதி நன்றுநன் றுன்னுளக் குறிப்பு.</p>  | <p>itra ninperum padaikkelaan thalaivanaai enbaal<br/>otru vandhula veeranum podhuyir ozindhaan<br/>matru neeyoru baalano ennodu malaindhu<br/>kotram eidhudhi nandrnan drunnulak kurippu.</p>  |
| <p>மேல தாகிய நின்னுடைத் தாதையும் விண்ணும்<br/>ஞால மும்புரிந் துதவிய நான்முகத் திறையும்<br/>மாலும் வெஞ்சமர் புரிதிறங் கருதிலர் மற்றோர்<br/>பாலன் வல்லைகொல் என்னொடு<br/>போர்த்தொழில் பயில.</p>                                       | <p>mela dhaagiya ninnudaith thaadhaiyum vinnum<br/>gnaala mumpurin dhudhaviya naanmugath<br/>thiraiyum<br/>maalum venjamar puridhirang karudhilar<br/>matror<br/>baalan vallaikol ennodu porhthozil payila.</p>                                       |
| <p>முந்தை நாள்வலி இல்லதோர் அடுக்கலும்<br/>முன்யான்<br/>தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும்<br/>புந்தி நீங்கிய அவன்படைத் தலைவரும் போல<br/>மைந்த என்னையும் நினைந்தனை போலுநின்<br/>மனத்தில்.</p>                                   | <p>mundhai naalvali illadhora adukkalum munyaan<br/>thandha selvaththin mayangiya thaaragaa<br/>suranum<br/>pundhi neengiyan avanpadaith thalaivarum pola<br/>maindha ennaiyum ninaindhanai polunin<br/>manaththil.</p>                               |

|   |  |
|---|--|
| <p>தேக்கு சீரினேன் வரத்தியல் உன்னலை<br/>சிதையா<br/>ஆக்கம் உன்னலை பெருமிடல் உன்னலை<br/>அடலின்<br/>வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை<br/>வெம்போர்<br/>ஊக்கம் உன்னலை சிறுவநீ பெருஞ்சமர்க்<br/>குற்றாய்.</p>                               | <p>thekku seerinen varaththiyal vunnalai sidhaiyaa<br/>aakkam vunnalai perumidal vunnalai adalin<br/>veekkam vunnalai padaiththiram vunnalai<br/>vembor<br/>vukkam vunnalai sirivaneer perunjamark<br/>kutraai.</p>                              |
| <p>கமல மேலுறை பகவனும் மாயனுங் ககனத்<br/>தமரர் செம்மலும் மாதிரக் கிழவரும் அழுங்கச்<br/>சிமைய மங்கையும் இரங்குற என்னொரு<br/>சிலையால்<br/>இமையொரு நங்குமுன் நின்வலி அழிக்குவன்<br/>என்றான்.</p>  | <p>kamala melurai bagavanum maayanung<br/>kaganath<br/>thamarar semmalum maadhirak kizavarum<br/>azungach<br/>simaiya mangaiyum irangura ennoru silaiyaal<br/>imaiyo dungumun ninvali azikkuvan endraan.</p>                                     |
| <p>வேறு</p>   | <p>veru</p>  |
| <p>சூரனென் றுரைபெற்றுள்ள தொல்லையோன்<br/>இனைய தன்மை<br/>வீரமுந் திறலுஞ் சீரும் வெகுளியுங் கொண்டு<br/>செப்ப<br/>ஆரருள் உருவாய் நின்ற ஆதியங் குமரன் கேளா<br/>மூரலுஞ் சிறிது தோன்ற இத்திறம் மொழிய<br/>லுற்றான்.</p>                       | <p>sooranen ruraiper trulla thollaiyon inaiya<br/>thanmai<br/>veeramun dhiralunj seerum veguliyung kondu<br/>seppa<br/>aararul vuruvaai nindra aadhiyan kumaran<br/>kelaa<br/>mooralunj siridhu thondra iththiram moziya<br/>lutraan.</p>        |
| <p>வெற்றியும் உடையம் ஆற்றல் மிகுதியும்<br/>உடையம் மேன்மை<br/>பற்றியும் உடையம் எண்ணில் படைகளும்<br/>உடையம் வீயாப்<br/>பெற்றியும் உடையம் தானைப் பெருங்கடல்<br/>உடையம் என்று<br/>மற்றினி அகந்தை கொள்ளேல் மாற்றுதும்<br/>வல்லை மன்னோ.</p> | <p>vetriyum vudaiyam aatral migudhiyum<br/>vudaiyam menmai<br/>patriyum vudaiyam ennil padaigalum vudaiyam<br/>veeyaap<br/>petriyum vudaiyam thaanaip perungadal<br/>vudaiyam endru<br/>matrini agandhai kollel maatrudhum vallai<br/>manno.</p> |

|   |   |
|---|---|
| <p>வரமிகு சிறப்பி னேமை மழவிளங் குமரன்<br/>கொல்லோ<br/>பொருதுவென் றிடுவான் வல்லன் என்றுநின்<br/>புந்தி கொண்டாய்<br/>பொடிதுநீ மடவை மாதோ பிரான்தனி நெற்றி<br/>நாட்டத்<br/>தொருசிறு பொறியே அன்றோ உலகெலாம்<br/>அடுவ தம்மா. 250</p>    | <p>varamigu sirappi nemai mazavilang kumaran<br/>kollo<br/>porudhuvan driduvaan vallaan endrunin pundhi<br/>kondaai<br/>podhune madavai maadho piraanthani netri<br/>naattadh<br/>thorusiru poriyē andro vulagelaam aduva<br/>dhammaa. 250</p>    |
| <p>அறிவுடை முதியர் என்றும் ஆண்டினை<br/>யோர்கள் என்றுஞ்<br/>சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர்<br/>என்றும்<br/>வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும்<br/>விறல்வலி படைத்து நேரின் வெஞ்சமர்<br/>விளைப்பர் அன்றே.</p> | <p>arivudai mudhiyar endrum aandinai yorgal<br/>endrunj<br/>siriyavar periyar endrum thiruththagu valaththar<br/>endrum<br/>variyavar endrum veerar madhikkilar yaava<br/>renum<br/>viralvali padaiththu nerin venjamar vilaiappar<br/>andre.</p> |
| <p>நூற்றுடன் எட்ட தென்ன நுவலுறும் உகத்தின்<br/>காறும்<br/>பேற்றுடன் இனிது வைகும் பெரியநின் வலியை<br/>இன்னே<br/>தேற்றம துறாத கொள்கைச் சிறியநம் வன்மை<br/>தன்னால்<br/>ஊற்றுடைப் பாலிற் புக்க உறையென அடுத்தும்<br/>என்றான்.</p>    | <p>nootrudan etta dhenna nuvalurum vugaththin<br/>kaarum<br/>petrudan inidhu vaigum periyarin valiyai inne<br/>thetrama dhuraadha kolgaich siriyanam vanmai<br/>thannaal<br/>vutruadaip paalir pukka vuraiena adudhum<br/>endraan.</p>            |
| <p>வேறு</p>   | <p>veru</p>   |
| <p>என்னு முன்வெகுண் டவுணர்கோன் இருநிலந்<br/>தன்னை<br/>முன்ன எந்தவன் போல் அண்ட முகடுதோய்<br/>வுற்ற<br/>கொன்னெ டுஞ்சிலை ஒன்றினைக் கரத்தொடு<br/>குனிப்ப<br/>அன்ன பான்மையைக் கண்டனன் ஆதியங்<br/>குமரன்.</p>                         | <p>ennu munvegūn davunarkon irunilan dhannai<br/>munna landhavan pol anda mugaduthoi vutra<br/>konne dunjilai ondrinaik karaththodu kunippa<br/>anna paanmaiyaik kandanān aadhiyan<br/>kumaran.</p>   |

|  |   |
|--|---|
| <p>மால யன்சுரர் பல்லியம் இயம்பிவாழ்த் தெடுப்ப<br/>ஆல மார்வனத் தெம்பிரான் ஆடிய அந்நாள்<br/>மேலை மூதண்ட முகடுற எடுத்ததோர்<br/>வியன்தாட்<br/>கோலம் என்னஓர் நெடுஞ்சிலை யெடுத்தனன்<br/>குமரன்.</p>                              | <p>maala yansurar palliyam iyambivaazth<br/>theduppa<br/>aala maarvanath thembiraan aadiya annaal<br/>melai moodhanda mugadura eduththadhor<br/>vianthaat<br/>kolam ennaor nedunjilai yeduththanan<br/>kumaran.</p>                         |
| <p>அடற்பெ ருந்திறல் சண்டிதன் பெருமிதம்<br/>அடக்கிப்<br/>படித்த லந்தனை அருளுவான் ஆடல்செய்<br/>பரமன்<br/>எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிட இயல்பால்<br/>தடுத்த செங்கைபோல் குனித்தனன் அறுமுகன்<br/>தனுவை.</p>                     | <p>adarpe rundhiral sandidhan perumidham<br/>adakkip<br/>padiththa landhanai aruluvaan aadalsei<br/>paraman<br/>eduththa sevadi pagirandam attida iyalbaal<br/>thaduththa sengaipol kuniththanan arumugan<br/>thanuvai.</p>                 |
| <p>குனித்த வில்லிடைக் குமரவேள் நானொலி<br/>கொண்டான்<br/>அனைத்தும் அண்டங்கள் உடைந்தபேர்<br/>ஓதைபோல் அவுணன்<br/>சினத்து மாறுதன் குணத்திசை எடுத்தனன்<br/>செகத்தில்<br/>பனித்த டங்கடல் யாவுமார்த் துடைந்திடும்<br/>பரிசின்.</p> | <p>kuniththa villidaik kumaravel naanoli kondaan<br/>anaiththum andangal vudaindhaper odhaipol<br/>avunan<br/>sinaththu maarudhan gunaththisai eduththanan<br/>segaththil<br/>paniththa dangadal yaavumaarth<br/>thudaindhidum parisin.</p> |
| <p>அள்ளி லைப்படை அவுணர்கோன் அடுசர<br/>மழைதூய்<br/>வள்ளல் தன்னையுந் தேரையும் உலகையும்<br/>மறைப்பத்<br/>தெளடி திங்கிவன் விஞ்சையென் றெந்தைசிந்<br/>தித்துக்<br/>கொள்ளை வெங்கணை துரந்தவை யாவையுங்<br/>குறைத்தான்.</p>          | <p>alli laippadai avunarkon adusara mazaihoovi<br/>vallal thannaiyun theraiyum vulagaiyum<br/>maraippath<br/>thelali thingivan vinjaiyen rendhaisin dhiththuk<br/>kollai vengalai thurandhavai yaavaiyung<br/>kuraitthaan.</p>              |
| <p>குறைத்த காலையில் சினவியே பின்னருங்<br/>கொடுநஞ்<br/>சுறைத்த பொற்கணை பலதொட வாளிகள் ஓச்சி<br/>அறுத்து மற்றவை குமரவேள் அவுணர்கோன்<br/>தன்னை</p>   | <p>kuraitththa kaalaiyil sinaviye pinnarung<br/>kodunanj<br/>suraitththa porkanai palathoda vaaligal ochchi<br/>aruththu matravai kumaravel avunarkon<br/>thannai</p>   |

|   |   |
|---|---|
| <p>மறைத்து விண்ணெறி மாற்றினன் பகழிமா<br/>மழையால்.</p>   | <p>maraiyththu vinneri maatrinan pagazimaa<br/>mazaiyaal.</p>   |
| <p>ஆன பான்மைசேர் பகழியின் படலிகை<br/>அவுணன்<br/>சோனை வாளியால் துணித்திடை வீட்டியே<br/>சுரர்தஞ்<br/>சேனை காவலற் கண்டனன் வினைத்தனை<br/>சிந்தி<br/>ஞான நாயகத் தாணுவைக் காணுநற்<br/>றவர்போல்.</p>             | <p>aana paanmaiser pagaziyin padaligai avunan<br/>sonai vaaliyaal thuniththidai veettiye surarthanj<br/>senai kaavalar kandan vinaitthhanai sindhi<br/>gnaana naayagath thaanuvaik kaanunar<br/>travarpol.</p>            |
| <p>கண்டு தீயவன் பத்துநூ றாயிரங் கணைகள்<br/>அண்ட நாயகன் குமரன்மேல் விடுத்தலும்<br/>அவற்றை<br/>எண்ட ரஞ்சர மாரியால் விலக்கியீ ரேழு<br/>புண்ட ருங்கணை உய்த்தனன் ஆங்கவன்<br/>புயமேல். 260</p>                  | <p>kandu theeyavan paththunoo raayirang<br/>kanaigal<br/>anda naayagan kumaranmel viduththalum<br/>avatrai<br/>enda runjara maariyaal vilakkiyee rezu<br/>punda runganai vuiththanan aangavan<br/>puyamel. 260</p>        |
| <p>கயப்பொ ருப்பினை உரித்தமால் வரைதரு<br/>காளை<br/>வயப்பொ ருப்பினை அடுகணை சூரனாம்<br/>வலியோன்<br/>புயப்பொ ருப்பினை எய்தியே துளைத்தில<br/>புரைதீர்<br/>அயப்பொ ருப்பையுற் றடல்பெறா அழலவன்<br/>கதிர்போல்.</p> | <p>kaippo ruppina vuriththamaal varaiharu kaalai<br/>vayappo ruppina adukanai sooranaam valiyan<br/>puyappo ruppina eidhiye thulaiththila<br/>puraitheer<br/>ayappo ruppaiyur tradalperaa azalavan<br/>kadhirpol.</p>     |
| <p>மாயை தன்மகன் வச்சிர யாக்கையின் வலியை<br/>நாய கந்திரு மதலைகண் டழலெழ நகைத்துத்<br/>தீய வன்பினும் விடுவதோர் சரமெலாஞ் சிந்தி<br/>ஆயி ரங்கணை யால் அவன் சிலையினை<br/>அறுத்தான்.</p>                          | <p>maayai thanmagan vachchira yaakkaiyin<br/>valiyai<br/>naaya ganthiru madhalaikan dazaleza<br/>nagaiththuth<br/>theeya vanbinum viduvadhora saramelaanj<br/>sindhi<br/>aayi rangana yaalavan silaiyinai aruththaan.</p> |

|  |  |
|--|--|
| <p>சிலையி னைத்துணித் திடுதலும் அவுணர்கோன் செயிர்த்து<br/>மலையி னைத்தடிந் தவன்மிசை மலரயன் தந்த இலைய யிற்படை ஒன்றினை எறிதலும் ஈரேழ் கொலையு டைக்கணை தூண்டியே அன்னதைக் குறைத்தான்.</p>     | <p>silaiyi naitthunith thidudhalum avunarkon seyirththu<br/>malaiyi naitthadan dhavanmisai malarayan thandha<br/>ilaiya yirpadai ondrinai eridhalum eerez kolaiyu daikkanai thoondiye annadhaik kuraitthaan.</p> |
| <p>ஏறு சேவகத் தவுணர்கோன் அயிற்படை இறலும்<br/>வேறொர் கார்முகம் வாங்கினன் சரமழை வீசி மாறு மாறவன் தொடுந்தொடுங் கணையெலாம் மாற்றி<br/>ஆறு மாமுகன் புயத்திலேழ் வாளிதொட்டார்த்தான்.</p>       | <p>yeru sevagath thavunarkon ayirpadai iralum veror kaarmugam vaanginan saramazai veesi maaru maaravan thodunthodung kanaiyelaam maatri<br/>aaru maamugan puyaththilez vaalithot taarththaan.</p>                |
| <p>செங்க திர்ப்பகை தன்னைமுன் உதவினான் செலுத்தும்<br/>வெங்க ணைத்தொகை பரஞ்சுடர் உருவமாம் விமலன்<br/>துங்க மிக்கதோள் புக்குருண் தூளிய தாகிப் பொங்க னற்றிரள் பட்டதோர் பூளைபோன் றனவால்.</p> | <p>senga dhirppagai thannaimun vudhavinaan seluththum<br/>venga naitthogai paranjudar vuvuvamaam vimalan<br/>thunga mikkathol pukkunun thooliya dhaagip ponga natriral pattadhor poolaipon dranavaal.</p>        |
| <p>மொய்யி ருங்கணை பட்டுநீ றாதலும் முருகன் வெய்ய சூர்வலி நன்றுநன் றாலென வெகுளா ஐயி ரண்டுவான் பகழியால் அவன்சிலை அறுத்துச்<br/>செய்ய தேரையும் ஆயிரங் கணையினால் சிதைத்தான்.</p>            | <p>moyi runganai pattunee raadhalum murugan veiya soorvali nandruman draalena vegulaa aiyi randuvaan pagaziyaal avansilai aruththuch seiya theraiyum aayirang kanaiyinaal sidhaitthaan.</p>                      |
| <p>ஆழி பூண்டிடும் இரதமும் அங்கையிற் சிலையும் பூழி ஆதலும் அரசனுக் கேமமாய்ப் போந்த ஏழி ரண்டுநா றாயிரந் தேரையும் இமைப்பின் ஊழி நாயகன் தன்சர மழையினால் ஒழித்தான்.</p>                      | <p>aazi poondidum iradhamum angaiyir silaiyum poozi aadhalum arasanuk kemamaaip pondha yezi randunoo raayiran theraiyum imaippin vuzi naaygan thansara mazaiyinaal oziththaan.</p>                               |

|  |   |
|--|---|
| <p>சேம மாகியே நின்றிடு தேரெலாஞ் செவ்வேள்<br/>காமர் வானியால் சிதைத்தலும் அன்னது<br/>கண்டான்<br/>தூம வெங்கனல் தூண்டிய விழியுடைச் சூரன்<br/>ஏம மாகியே கொண்டிடு சூலமொன்<br/>றெறிந்தான்.</p>                  | <p>kesa maagiye nindridu therelaanj sevvel<br/>kaamar vaaliyaal sidhalthalum annadhu<br/>kandaan<br/>thooma venganal thoondiya viziyaich sooran<br/>yema maagiye kondidu soolamon dreindhaan.</p>                             |
| <p>நண்ண லன்விடு முத்தலைப் படையெநாற்<br/>கணையால்<br/>பண்ண வந்திரு மாமகன் இருதுணி படுத்துத்<br/>துண்ணை னக்கணை ஏழினால் அவன்குடை<br/>துணியா<br/>அண்ண லஞ்சுடர் முடியையோர் கணையினால்<br/>அறுத்தான்.</p>        | <p>nanna lanvidu muththalaip padaiyainaar<br/>kanaiyaal<br/>panna vanthiru maamagan iruthuni paduththuth<br/>thunne nakkanai yezinaal avankudai thuniyaa<br/>anna lanjudar mudiyaiyor kanaiyinaal<br/>aruththaan.</p>         |
| <p>மணிப டுத்திய மவுலியை அறுத்தபின்<br/>வலியோன்<br/>பணிப டுத்தமெய் எங்கணும் பகழிகள் போக்கி<br/>அணிப டுத்தியே புனைதரு மதானிகள்<br/>அனைத்தும்<br/>துணிப டுத்தினன் மறைகளுந் துணிந்திடற்<br/>கரியோன். 270</p> | <p>manipa duththiya mavuliyai aruththapin valiyon<br/>panipa duththamei enganum pagazigal pokki<br/>anipa duththiye punaitharu madhaanigal<br/>anaiththum<br/>thunipa duththinan maraigalun thunindhidar<br/>kariyon. 270</p> |
| <p>ஆன காலையில் சூரபன் மாவெனும் அரசன்<br/>மான வன்மையில் குறைந்தது நோக்கிமா<br/>டுள்ள<br/>சேனை காவலர் நாற்படை தன்னொடுஞ்<br/>சேர்ந்து<br/>சோனை யாப்படை வழங்கியே குமரனைச்<br/>சூழ்ந்தார்.</p>                | <p>aana kaalaiyil sooraban maavenum arasan<br/>maana vanmaiyl kuraindhadhu nokkima dulla<br/>senai kaavalar naarpadai thannedunj serndhu<br/>sonai yaappadai vazangiye kumaranaich<br/>soozndhaar.</p>                        |
| <p>ஏழு நேமியும் எறிந்துமே ருவைவளைந்<br/>தென்னக்<br/>கேழில் பல்படை வீசியே ஆர்த்துடன் கிளர்ந்து<br/>சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன்<br/>தொன்னாட்<br/>பூழி யாகவே அவுணரூர் அட்டவன் புதல்வன்.</p>            | <p>yezu nemiyum yerindhume ruvaivalain<br/>dhennak<br/>kezil palpadai veesiye aarththudan kilarndhu<br/>soozum veiyavar thaanaiaik kandanan<br/>thonnaat<br/>poozi yaagave avunarur attavan pudhalvan.</p>                    |

|   |  |
|---|--|
| <p>குருதி வேற்படை கொண்டவன் தன்புடைக் குழுமிப்<br/>பொருதி றற்பெருந் தானையைப் பொள்ளென அடுவான்<br/>கருதி யாங்கொரு கரத்தினில் இருந்திடு கடவுட் பரிதி யம்படை தொட்டனன் இரவியிற் படர.</p>                                    | <p>kurudhi verpadai kondavan thanpudaik<br/>kuzumip<br/>porudhi rarperun thaanaiaip pollena aduvaan<br/>karudhi yaangoru karaththinil irundhidu kadavut<br/>paridhi yampadai thottanan iraviyir padara.</p>                        |
| <p>இலகும் வெய்யவன் நடுவுநாள் யாமத்தின் ஏகி அலகில் பேரிருள் அட்டென ஆழிபோய் அவுணர்<br/>தலையும் ஆகமுங் கைகளும் அடிகளுந் தடந்தோள்<br/>மலையும் வீசிய படைகளுந் துணித்தது மன்னோ.</p>   | <p>ilagum veiyavan naduvunaal yaamatthin yegi<br/>alagil perirul attena aazipoi avunar<br/>thalaiyum aagamung kaigalum adigalun<br/>thadandhol<br/>malaiyum veesiya padaigalun thunithhadhu manno.</p>                             |
| <p>மேனி லாவிய தேர்களைத் துணித்திடும் வெங்கண்<br/>மான யானைக ளியாவையும் துணித்திடும் வயமாத்<br/>தானை யாவையும் துணித்திடுஞ் சமரினைத் தாங்குஞ்<br/>சேனை காவலர் யாரையும் துணித்திடுந் திகிரி.</p>                          | <p>meni laaviya thergalaith thunithhidum vengan<br/>maana yaanaiga liyaavaiyum thunithhidum<br/>vayamaath<br/>thaanai yaavaiyum thunithhidunj samarinaith<br/>thaangunj<br/>senai kaavalar yaarayum thunithhidun thigiri.</p>      |
| <p>அரந்து ணித்தவாள் அவுணர்கள் அடுசமர் உன்னின்<br/>உரந்து ணித்திடும் இகழின்நாத் துணித்திடும் உரப்பில்<br/>சிரந்து ணித்திடும் படைதொடு முயற்சிகள் செய்யிற்<br/>கரந்து ணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடுங் கழல்கள்.</p> | <p>arandhu niththavaal avunargal adusamar vunnin<br/>vurandhu niththidum igazinnaath thunithhidum vurappil<br/>sirandhu niththidum padaithodu muyarchigal seiyir<br/>karandhu niththidum yedhirndhidil thunithhidung kazalgal.</p> |



|   |  |
|---|--|
| <p>குடைது ணித்திடும் கவரிகள் துணித்திடும்<br/>கொடியின்<br/>தொடைது ணித்திடும் தேர்நிரை பூண்டமான்<br/>தொகையின்<br/>இடைது ணித்திடும் அவுணர்தங் கரங்களின்<br/>இருந்த<br/>படைது ணித்திடும் துணித்திடும் பல்லியத்<br/>தொகையும்.</p> | <p>kudaidhu niththidum kavarigal thuniththidum<br/>kodayin<br/>thodaidhu niththidum thernirai poondamaan<br/>thogaiyin<br/>idaidhu niththidum avunarthan karangalin<br/>irundha<br/>padaidhu niththidum thuniththidum palliyath<br/>thogaiyum.</p> |
| <p>கொற்ற மிக்கதோர் கோல்கொடு வலியுடைக்<br/>குலாலன்<br/>சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு சுழன்று<br/>பற்ற லார்பெருந் தானையைப் ப*றுணி படுத்தி<br/>ஒற்றை நேமியம் பெரும்படை திரிந்ததால்<br/>உலவி.</p>                           | <p>kotra mikkadhor kolkodu valiyudaik kulaalan<br/>sutri vittidu thigiriyin viraivodu suzandhu<br/>patra laarperun thaanaiaip paruni paduththi<br/>otrai nemiyam perumpadai thirindhadhaal<br/>vulavi.</p>   |
| <p>போரழிந்திடும் அவுணர்தம் உடற்குறை<br/>புகையாச்<br/>சோரி வன்னியா அதனிடைத் துணிந்துவீழ்<br/>பரியும்<br/>தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி<br/>வீர மாமகம் ஒன்றியற் றுவதென விளங்கும்.</p>                                 | <p>pora zindhidum avunartham vudarkurai<br/>pugaiyaach<br/>sori vanniyaa adhanidaith thunindhiveez<br/>pariyum<br/>therum yaanaiyum avigalaa embiraan thigiri<br/>veera maamagam ondriyar truvadhena<br/>vilangum.</p>                             |
| <p>வெஞ்சு மாத்தொழில் புரிதரும் அவுணரை வீட்டி<br/>வஞ்சு கத்தொடு மாயமாம் பேரிருண் மாற்றி<br/>எஞ்ச லுற்றிடுங் குருதியம் பெருநிறம் எய்திச்<br/>செஞ்சு டர்க்கதி ராயதால் அறுமுகன் திகிரி. 280</p>                                   | <p>venja maaththozil puridharum avunarai veetti<br/>vanja gaththodu maayamaam perirun maatri<br/>yenja lutridung kurudhiyam peruniram eidhich<br/>senju darkkadhi raayadhaal arumugan thigiri.<br/>280</p>   |
| <p>நச்சு தன்னிடத் தமலையை இருத்திய நம்பன்<br/>இச்சு தன்தனி ஆழிசென் றாடுறும் இயல்பை<br/>அச்சு தன்கரத் தேந்திய நேமிகண் டதனை<br/>மெச்சு தன்மையிற் புகழ்ந்தது விம்மித மேவி.</p>  | <p>nachchu thannidath thamalaiyai iruththiya<br/>namban<br/>ichchu thanthani aazisen draadurum iyalbai<br/>achchu thankarath thendhiya nemikan<br/>dadhanai<br/>mechchu thanmaiyr pugazndhadhu vimmidha<br/>mevi.</p>                              |

|  |  |
|--|--|
| <p>தீர்த்தன் உய்த்திடு நேமியம் பெரும்படை<br/>செருவில்<br/>ஆர்த்த தானைநா றாயிர வெளடீளமு மடைய<br/>மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூவிரு<br/>முகத்தோன்<br/>வார்த்தை யால்அவை முழுவது மாற்றிய<br/>வாபோல்.</p>  | <p>theerthhan vuiththidu nemiyam perumpadai<br/>seruvil<br/>aarththa thaanainoo raayira velalamu madaiya<br/>meerththam ondrinil thuniththadhu meeviru<br/>mugaththon<br/>vaarththai yaalavai muzuvadhu maatriya<br/>vaapol.</p> |
| <p>ஆடல் உற்றவேற் பண்ணவன் அலர்கதிர்ப்<br/>பரிதி<br/>பாடு சுற்றிய அவுணர்கோன் தானையைப்<br/>படுத்து<br/>மோடு பெற்றதொல் புகழொடு மீண்டது முளிபுற்<br/>காடு முற்றவுந் தனிபடர்ந் துண்டதோர்<br/>கனல்போல்.</p>     | <p>aadal vutraver pannavan alarkadhirp paridhi<br/>paadu sutriya avunarkon thaanaiaip<br/>paduththu<br/>modu petradhol pugazodu meendadhu mulipur<br/>kaadu mutravun thanipadarn thundador<br/>kanalpol.</p>                     |
| <p>கைம்ம லிந்திடு குடைபல காம்பிடை துணிந்து<br/>மெய்ம்ம லிந்திடு விழுநிணச் சேற்றிடை வீழ்ந்து<br/>பொம்மல் கொண்டுநிற் புறுவன பூவலர்<br/>தடத்திற்<br/>செம்மல் கொண்டமர் தாமரைக் காடுபோல்<br/>திகழும்.</p>     | <p>kaimma lindhidu kudaipala kaambidai<br/>thunindhu<br/>meimma lindhidu vizuninach setridai veezndhu<br/>pommal kondunir puruvana poovalar<br/>thadaththir<br/>semmal kondamar thaamaraik kaadupol<br/>thigazum.</p>            |
| <p>அழுங்கல் கொண்டதோர் கரிபரி அவுணர்பேர்<br/>அனிகம்<br/>வழங்கல் இன்றிவீழ்ந் தவிந்திடு களேவரம்<br/>மலிதல்<br/>தழங்கு தெண்டிரை உலகுள சயிலங்கள்<br/>அனைத்தும்<br/>ஒழுங்க தாகிவந் தாயிடைத் தொக்கவா றொப்ப.</p> | <p>azungal kondador karipari avunarper anigam<br/>vazungal indriveezn thavindhidu kalevaram<br/>malidhal<br/>thazandhu thendirai vulagula sayilangal<br/>anaiththum<br/>ozunga dhaagivan dhaayidaith thokkavaa<br/>roppa.</p>    |

|  |   |
|--|---|
| <p>அகல்வி சும்புகா றொங்கிய களேவரம்<br/>அதன்பால்<br/>ஞெகிழி கொண்டவாய்ப் பேயின நிணனுண்டு<br/>சிரித்து<br/>மிகவும் ஆர்ப்பெடுத்த தீண்டுவ மின்னியே<br/>இடித்து<br/>முகிலி ருங்கணம் முதுவரைச் சாரல்மொய்த்<br/>ததுபோல்.</p> | <p>agalvi sumbugaa rongiya kalevaram adhanpaal<br/>gnegizi kondavaaip peyina ninanundu siriththu<br/>migavum aarppeduth theenduva minniye<br/>idiththu<br/>mugili rungam mudhuvaraich saaralmoith<br/>thadhupol.</p>      |
| <p>மையல் யானையும் அவுணர்த மியாக்கையும்<br/>மற்றும்<br/>ஓய்யெ னக்கொடு குருதியம் பேரியா றொழுகல்<br/>செய்ய தோர்பணி கருங்கடல் மறைத்தல்சிந்<br/>தித்து<br/>வெய்ய நஞ்சுமிழ்ந் திருநிலம் படர்தல்போல்<br/>விளங்கும்.</p>     | <p>maiya yaanaiyum avunartha miyaakkaiyum<br/>matrum<br/>oiye nakkodu kurudhiyam periyaa rozugal<br/>seiya dhorpani karungadal maraiththal<br/>sindhiththu<br/>veiya nanjumizn dhirunilam padardhalpol<br/>vilangum.</p>  |
| <p>மாணி லைப்படு பேய்சில களேவர வரைபோய்ச்<br/>சோணி தப்புனல் ஆறுபாய்ந் திடஅதன் துவலை<br/>சேணி லத்துளார் அரிவையர் புனைகலை<br/>தெறிப்ப<br/>நாணல் உற்றனர் பூப்பென நகைப்பரென்<br/>றுன்னி.</p>                               | <p>maani laipadu peisila kanevara varaipoich<br/>soni thappunal aarupaain dhidaadhan thivalai<br/>seni landhulaar arivaiyar punaikalai therippa<br/>naanal vutranar pooppena nagaipparen runni.</p>                       |
| <p>சொல்ல ருந்திறல் அவுணரில் சிலர்தலை<br/>துணிந்து<br/>வல்லை யிற்கிளர்ந் தார்த்தலும் வலியினால்<br/>தம்மை<br/>அல்லல் செய்திடு கோளிரண் டல்லதை<br/>அவைபோல்<br/>எல்லை யில்லவை வந்தளன் றிரியுமால் இரவி.</p>                | <p>solla rundhiral avunaril silarthalai thunindhu<br/>vallai yirkilarn dhaarththalum valiyyinaal<br/>thammai<br/>allal seidhidu koliran dalladhai avaiPOL<br/>ellai yillavan vandhaen dririyumaal iravi.</p>              |
| <p>நீடி விண்படர் கொடிசில நிமிர்கவந் தத்தின்<br/>காடு தன்னிடைப் புகுந்துதந் தலைமிசைக்<br/>காட்டி<br/>ஆடல் யானையின் களேவரங் குத்துவ அடுபோ<br/>ருடு காக்கையின் முகரும்வந் தார்கொலென்<br/>றுரைப்ப. 290</p>               | <p>needi vinpadar kosisila nimirkavan dhaththin<br/>kaadu thannidaip pugundhuthan dhalaimisaik<br/>kaatti<br/>aadal yaanaiyil kalevaran kuththuva adupo<br/>roodu kaakkaiyil mugarumvan dhaarkolen<br/>druraippa. 290</p> |

|  |   |
|--|---|
| <p>நீட லுற்றசீர் அவுணர்கோன் ஆணையால்<br/>நிலமேல்<br/>வீட லுற்றிடு வயவர்க்குத் தம்முயிர் மீட்டுங்<br/>கூட லுற்றிடு திறனெனக் கூளிகை கொட்ட<br/>ஆட லுற்றிடும் உடற்குறை அநந்தகோ<br/>டிகளால்.</p>                 | <p>needalutraseer avunarkon aanaiyaal nilamel<br/>veeda lutridu vayavarkkuth thammuyir<br/>meettung<br/>kooda lutridu thiranenak kooligai kotta<br/>aada lutridum vudarkurai arandhako digalaal.</p>                      |
| <p>இனைய வெல்லையில் எம்பிரான் எரிகதிர்ப்<br/>பரிதி<br/>முனையில் வந்தடல் செய்ததை உணாடிந்திலன்<br/>முன்கூழ்<br/>கனையி ருங்கடற் படையெலாம் பட்டவா<br/>கண்டு<br/>மனம ருண்டொரு தமிழனாய் நின்றனன்<br/>வலியோன்.</p> | <p>inaiya vellaiyil embiraan yerikadhirp paridhi<br/>munaiyil vandhadal seidhadhai vunaandhilan<br/>munsooz<br/>kanaiyi runkadar padaiyelaam pattavaa kandu<br/>manama rundoru thamiyanaai nindranan<br/>valiyon.</p>     |
| <p>நீண்ட தன்னொரு வேற்படை உய்த்துநீக்<br/>கினனோ<br/>பாண்ட ரங்கம தியற்றுவான் படையின்வீட்<br/>டினனோ<br/>மாண்டு போகவென் றொருமொழி<br/>தன்னின்மாற் றினனோ<br/>ஈண்டு தானையை முடித்ததெவ் வாறிவ<br/>னென்றான்.</p>    | <p>neenda thannoru verpadai vuiththuneeek kinano<br/>paanda rangama dhiyatruvaan padaiyinveet<br/>tinano<br/>maandu pogaven drorumozi thanninmaar<br/>tinano<br/>eendu thaanaiyai mudithhadhev vaariva<br/>nendraan.</p>  |
| <p>தேரி முந்தனன் சிலையதும் இழுந்தனன்<br/>திறல்சேர்<br/>பேரி முந்தனன் தானைகள் இழுந்தனன்<br/>பெரும்பூண்<br/>ஏரி முந்தனன் மவுலியுங் கவிகையும் இழுந்தான்<br/>பாரி முந்திடு மன்னர்போல் நின்றனன் படிமேல்.</p>    | <p>their zandhanan silaiyadhun izandhanan<br/>thiralseer<br/>peri zandhanan thaanaigal izandhanan<br/>perumpoon<br/>yeri zandhanan mavuliyun kavigaiyum<br/>izandhaan<br/>paari zandhidu mannarpol nindranan padimel.</p> |

|  |   |
|--|---|
| <p>நின்றி நுந்திறல் அவுணர்கோன் நெடுஞ்சினம்<br/>நெஞ்சில்<br/>துன்ற மார்பகம் வியர்த்திட முடித்தலை துளக்கி<br/>நன்று நன்றொரு பாலகன் வலியென நகையா<br/>வென்றி நான்முகன் படைக்கலம் எடுத்துமேல்<br/>விடுத்தான்.</p> | <p>nindri dundhiral avunarkon nedunjinam nenjil<br/>thundra maabagam viyarthhida mudiththalai<br/>thulakki<br/>nandru nandroru baalagan valiyena nagaiyaa<br/>vendri naanmugan padaikkalam eduththumel<br/>viduththaan.</p> |
| <p>வேறு</p>  | <p>veru</p>   |
| <p>சூர்ப்புயல் அன்னதொர் சூரன் விடுக்கும்<br/>மாற்படு போதன் வயப்படை சென்று<br/>பாற்படு மெல்லை பரஞ்சுடர் செங்கை<br/>வேற்படை சென்று விழுங்கிய தன்றே.</p>  | <p>soorppuyal annadhor sooran vidukkum<br/>maarpadu podhan vayappadai sendru<br/>paarpadu mellai paranjudar sengai<br/>verpadai sendru vizungiya dhandre.</p>   |
| <p>விழுங்குதல் கண்டனன் வெய்யவன் நெஞ்சம்<br/>அழுங்குதல் செய்தனன் அச்சுத மூர்த்தி<br/>வழங்கிய தொல்லை வயப்படை ஏந்தி<br/>முழங்கழல் என்ன முனிந்துடன் விட்டான்.</p>  | <p>vizungudhal kandan veyavan nenjam<br/>azungudhal seidhanan achchudha moorthhi<br/>vazangiya thollai vayappadai yendhi<br/>muzungazal enna munindhudan vittaam.</p>   |
| <p>விட்டிடு மாயவன் வெம்படை ஏகி<br/>மட்டறு கண்ணர்தம் மாலுரு ஈன்று<br/>கிட்டிய காலை கிளர்ந்திடும் ஒளடிவேல்<br/>அட்டது தன்னையும் ஆர்ந்தது மன்னோ.</p>  | <p>vittidu maayavan vempadai yegi<br/>mattaru kannartham maaluru eendru<br/>kittiya kaalai kilarnhdidum olavel<br/>attadhu thannaiyum aarndhadhu manno.</p>   |
| <p>சயம்புனை செம்மல் தனாதருள் நீரால்<br/>அயன்படை தன்னுடன் அம்புவி கேள்வன்<br/>வியன்படை தன்னையும் வேற்படை உண்ணக்<br/>கயம்படு சூரது கண்டுவிம் முற்றான்.</p>   | <p>sayambunai semmal thanadharul neeraal<br/>ayanpadai thannudan ambuvi kelvan<br/>viyanpadai thannaiyum verpadai vunnak<br/>kayampadu sooradhu kanduvim mutraan.</p>   |
| <p>கறுத்திடு கின்றதொர் கந்தர வள்ளல்<br/>விறற்படை தன்னை விடுத்திடின் யாரே<br/>மறுத்திடு வார* தென்று மனத்திற்<br/>குறிதன்ன் மாயை கொடுத்தருள் கோமான். 300</p>   | <p>karuththidu gindradhor kandhara vallal<br/>virarpadai thannai viduththidin yaare<br/>maruththidu vaara dhendru manaththir<br/>kurithnan maayai koduththarul komaan. 300</p>  |
| <p>முப்புரம் நீறெழ மூரல் விளைத்தோன்<br/>மெய்ப்படை தன்னை விடுப்பது தேற்றி<br/>அப்படை ஏந்தி அருச்சனை நீரால்<br/>ஒப்பறு சீர்த்தியன் ஓய்யென உய்த்தான்.</p>   | <p>muppuram neereza mooral vilaitthon<br/>meppadai thannai viduppadhu thetri<br/>appadai yendhi aruchchanai neeraal<br/>opparu seerththiyan oiyena vuitthhaan.</p>  |

|   |  |
|---|--|
| அத்தகு வெம்படை ஆடல் இயற்றும்<br>முத்தலை வேற்படை மூர்த்திகள் கோலம்<br>எத்திசை தன்னினும் ஈண்டுற ஆர்த்து<br>மெய்த்தழல் வீசி விரைந்தது மாதோ.      | aththagu vempadai aadal iyatrum<br>muththalai verpadai moorththigal kolam<br>yeththisai thanninum eendura aarththu<br>meiththazal veesi viraindhadhu maadho.       |
| ஆடியல் யானைக ளாயின எட்டும்<br>வீடிய வேயென வீழ்ந்தயர் வுற்ற<br>நீடிய நேமியின் நின்றிடு செந்த<br>ஓடிய சேடனும் உட்கி உலைந்தான்.                  | aadiyal yaanaiga laayina ettum<br>veediya veyana veezndhayar vutra<br>needia nemiyin nindridu sendha<br>odiya sedanum vutki vulaindhaan.                           |
| படித்தலம் நெக்கது பல்வகை மேகம்<br>இடித்தொகை சிந்தி இரிந்தன பானுத்<br>துடித்தது திங்கள் சுழன்றது மேரு<br>வெடித்த திடந்தொறும் விண்டதிவ் வண்டம். | padiththalam nekkadhu palvagai megam<br>idiththogai sindhi irindhana paanuth<br>thudiththadhu thingal suzandrathu meru<br>vediththa thidandhorum vindadhiv vandam. |
| இலக்கர் நடுங்கினர் ஏனைய வீரர்<br>கலக்க மடைந்தனர் காண்டகு பூதர்<br>மலக்கம தெய்தினர் மற்றிது தன்னை<br>விலக்கரி தாலென ஓடினர் விண்ணோர்.           | ilakkar nadunginar yenaiya veerar<br>kalakka madaindhanar kaandagu boodhar<br>malakkama dheidhinar matridhu thannai<br>vilakkari thaalena odinar vinnor.           |
| புடவி முதற்புவ னங்கள் அனைத்தும்<br>நொடிவரை செல்லுமுன் நொய்தென மாய<br>முடிவ தியற்றிடு மூர்த்திதன் நாமப்<br>படைவர அன்னது பாடித்தனன் வள்ளல்.     | pudavi mudharpuva nangal anaiththum<br>nodivarai sellumun noidhena maaya<br>mudiva dhiyatridu moorththithan naamap<br>padaivara annadhu paaththanan vallal.        |
| எந்தைதன் மாப்படை ஈதென ஐயன்<br>சிந்தை புரிந்தொரு செங்கையை நீட்டி<br>வந்திடும் அப்படை பற்றினன் மாதோ<br>தந்தவன் வாங்கிய தன்மைய தென்ன.            | endhaitan maappadai eedhena aiyan<br>sindhai purindhoru sengaiyai neetti<br>vandhidum appadai patrinan maadho<br>thandhavan vaangiya thanmaiya dhenna.             |
| பெற்ற முயர்த்த பெருக்கை நாமக்<br>கொற்ற நெடும்படை யைக்கும் ரேசன்<br>பற்றியொர் பாணி பரித்தனன் நின்றான்<br>மற்றது கண்டனன் மாயவள் மைந்தன்.        | petra muyarththa peruthkai naamak<br>kotra nedumpadai yakkuma resan<br>patriyor paani pariththanan nindraan<br>matradhu kandan maayaval maindhan.                  |
| வேறு  | veru   |

|   |   |
|---|---|
| <p>விட்ட விட்டதோர் படைக்கெலாம் வேறுவே<br/> றொன்று<br/> தொட்டி லான்அத னாலது மாற்றுதல்<br/> துணியான்<br/> கிட்டும் எல்லையில் அவையெலாங்<br/> கவர்ந்தனன் கேடில்<br/> அட்ட மூர்த்திசேய் என்பது காட்டினன் அம்மா.</p>                  | <p>vitta vittadhor padaikkelaam veruve rondru<br/> thotti laanadha naaladhu maatrudhal thuniyaan<br/> kittum ellaiyil avaiyelaang gavarndhanan kedil<br/> atta moorththisei enbadhu kaattinan ammaa.</p>                      |
| <p>என்னொ டேபொரற் கிவனலால் வேறிலை<br/> இனையோன்<br/> தன்னொ டேபொரற் கியானலா திலையிது<br/> சரதம்<br/> அன்ன பான்மையின் எனக்குநே ராம்இவன்<br/> அலது<br/> பின்னை யாருளர் தமிழனுக் குவமையாப் பேச.<br/> 310</p>                          | <p>enno deporar givanalaal verilai inaiyon<br/> thanno deporar giyaanalaa dhilaiyidhu<br/> saradham<br/> anna paanmaiyn enakkune raamivan aladhu<br/> pinnai yaarular thamiyanuk kuvamaiyaap pesa.<br/> 310</p>               |
| <p>மான வேற்படை வன்மையும் விற்றொழில்<br/> வலியும்<br/> ஏனை யாயுள வன்மையுங் கண்டனன்<br/> இனிமேல்<br/> பானல் வாய்மைந்தன் செய்வது பார்ப்பனென்<br/> றுன்னி<br/> மோன மாகியே நின்றனன் அவுணர்கள்<br/> முதல்வன்.</p>                     | <p>maana verpadai vanmaiyum virtrozil valiyum<br/> yenai yaayula vanmaiying kandan aninimel<br/> baanal vaaimaindhan seivadhu paarppanen<br/> runni<br/> mona maagiye nindranan avunargal<br/> mudhalvan.</p>                 |
| <p>பொருளின் நீர்மையால் புனைகலன் மாற்றலிற்<br/> புவிமேல்<br/> இருளின் நீர்மையாய்த் தோன்றினோன் அற்புத<br/> மெய்தி<br/> மருளின் நீர்மையால் நின்றது நோக்கியே<br/> வள்ளல்<br/> அருளின் நீர்மையால் இனையன மாற்றங்கள்<br/> அறைவான்.</p> | <p>porulin neermaiyaal punaigalan maatrallir<br/> buvimel<br/> irulin neermaiyaath thondrinon arpudha meidhi<br/> marulin neermaiyaal nindradhu nokkiye vallal<br/> arulin neermaiyaal inaiyana maatrangal<br/> araivaan.</p> |

|   |   |
|---|---|
| <p>இந்தி ரன்தனி மதலையை இமையவர் தம்மை<br/>அந்த மில்பகல் சிறையிடைப் படுத்தனை<br/>அதற்கா<br/>முந்தொ ரொற்றனை விடுத்தனம் ஆங்கவன்<br/>மொழியுஞ்<br/>சிந்தை கொண்டிலை விடுத்திலை அமரர்தஞ்<br/>சிறையும்.</p>        | <p>indhi ranthani madhalaiyai imaiyavar thammai<br/>andha milpagal siraiyidaip paduththanai<br/>adharkaa<br/>mundho trotranai viduththanam aangavan<br/>moziyunj<br/>sindhai kondilai viduththilai amarathanj<br/>siraiyum.</p> |
| <p>அன்ன தன்மையால் ஈண்டியாம் வந்தனம்<br/>அமரில்<br/>தன்னை நேரிலா திருந்திடு தாரகன் தன்னை<br/>முன்னம் அட்டிடு முறையென நின்னையும்<br/>முனிவால்<br/>இன்ன வைகலே அடுதுமென் நேகினம்<br/>மீண்டும்.</p>            | <p>anna thanmaiyaal eendiyaam vandhanam<br/>amaril<br/>thannai nerilaa thirundhidu thaaragan thannai<br/>munnam attidu muraiyena ninnaiyum munivaal<br/>inna vaigale adudhumen dreginam meendum.</p>                            |
| <p>ஈண்டு நிற்புடை ஈண்டிய இலக்கம்வெளடி<br/>ளத்து<br/>நீண்ட தானையும் நின்சிலை வன்மையும்<br/>நின்னால்<br/>தூண்டல் உற்றிடு தெய்வதப் படைகளுந்<br/>தொலைந்து<br/>மாண்டு போயது கண்டனை வறியனாய்<br/>நின்றாய்.</p>  | <p>eendu ninpudai eendiya ilakkamvela laththu<br/>neenda thaaniyum ninsilai vanmaiyeum ninnaal<br/>thoondal vutridu theivadhapa padaigalun<br/>tholaindhu<br/>maandu poyadhu kandanai variyanaai nindraai.</p>                  |
| <p>நெடிய தாரகற் செற்றவேல் இருந்தது நின்னை<br/>அடுதல் இங்கொரு பொருளுமன் றரிதுமற்<br/>றன்றால்<br/>படையி முந்திடு நின்னுயிர் உண்டிடில் பழியாய்<br/>முடியு மென்றுதாழ்க் கின்றனம் தருமத்தின்<br/>முறையால்.</p> | <p>nediya thaaragar setravel irundhadhu ninnai<br/>adudhal ingoru poruluman draridhumar<br/>trandraal<br/>padaiyi zandhidu ninnuyir vundidil paziyaa<br/>mudiyu mendruthaazk gindranam<br/>tharumatthin muraiyaal.</p>          |



|   |   |
|---|---|
| <p>பன்னு கின்றதென் பற்பல விண்ணுளோர்<br/>பலரும்<br/>துன்னு தொல்சிறை விடுத்தியேல் உன்னுயிர்<br/>தொலையேம்<br/>அன்ன தன்மையே மறுத்திடின் ஒல்லைநாம்<br/>அடுதும்<br/>என்னை கொல்லுன தெண்ணங்கள்<br/>உரைத்தியால் என்றான்.</p> | <p>pannu gindradhen parpala vinnulor palarum<br/>thunnu tholsirai viduththiyal vunnuyir tholaiyem<br/>anna thanmaiye maruththidin ollainaam<br/>adudhum<br/>ennai kolluna dhennangal vuraiththiyaal<br/>endraan.</p>    |
| <p>வேறு வேறுநின் றுலகெலாம் அளிப்பது வெ*கி<br/>ஆறு மாமுகம் பன்னிரு செங்கைகொண்<br/>டருள்வோன்<br/>ஊறு சேர்அவு ணன்றனக் கினையன உரைப்ப<br/>மாறொர் வாசகஞ் சொற்றிலன் உளத்திவை<br/>மதிப்பான்.</p>                            | <p>veru verunin drulagelaam alippadhu vegi<br/>aaru maamugam panniru sengaikon darulvon<br/>vuru seravu nandranak kinaiyana vurappa<br/>maaror vaasaganj sotrilan vulaththivai<br/>madhippaan.</p>                      |
| <p>படையி முந்தனன் இவனென உன்னியே பாலன்<br/>இடைதெ ரிந்தனன் போலவே இமையவர்<br/>யாப்பை<br/>விடுதி என்னவும் வல்லனா யினன்விளி<br/>வில்லேன்<br/>அடலும் ஆற்றலுந் தெரிந்திலன் பிள்ளைமை<br/>யதனால்.</p>                        | <p>padaiyi zandhanan ivanena vunniye baalan<br/>idaidhe rindhanan polave imaiyavar yaappai<br/>vidudhi ennavum vallanaa yinanvili villen<br/>adalum aatralun therindhilan pillaimai<br/>yadhanaal.</p>                  |
| <p>மன்ற லந்தொடை அறுமுகன் வரம்பிலா வைகல்<br/>நின்று பேரமர் புரியநான் வறிதுநின் றிடினுங்<br/>கொன்றி டுந்தொழில் வல்லனே தந்தைமுன்<br/>கொடுக்க<br/>என்றும் மாய்ந்திடா ஒருவரம் பெற்றிடும்<br/>என்னை. 320</p>              | <p>mandra landhodai arumugan varambilaa vaigal<br/>nindru peramar puriyanaan varidhunin<br/>dridinung<br/>kondri dunthozil vallane thandhanmun kodukka<br/>endrum maainhidaa oruvaram petridum<br/>ennai. 320</p>       |
| <p>தொழுத குந்திரு மவுலியுங் கவிகையுந் துணிய<br/>இழிவ தாகியே தமியன்நின் றமரியற் றிடினும்<br/>அழிவ தில்லையால் ஆவது மிலைபுகழ்<br/>அதனால்<br/>பழிய தொன்றறும் அங்கது பாதுகாத் திடுவேன்.</p>                              | <p>thozudha kundhiru mavuliyung kavigaiyun<br/>thuniya<br/>izive dhaagiye thamiyannin dramariyar tridinum<br/>aziva dhillaiyaal aavadhu milaipugaz adhanaal<br/>paziya dhondrurum angadhu paadhugaath<br/>thiduvan.</p> |

|   |   |
|---|---|
| <p>வேற்று நீர்த்தடங் கொள்வதை அன்றிவெளர்<br/>ளங்கள்<br/>ஊற்று நீர்ப்பெரும் புணரியைக் கொள்வதற்<br/>குறுமோ<br/>ஏற்ற தானையைப் படைகளைத் தொலைப்பதே<br/>அன்றி<br/>மாற்று மோவென தமிழுறா வரத்தையும்<br/>மைந்தன்.</p>     | <p>vetru neerththadang kolvadhai andrivela langal<br/>vutru neerpperum punariyaik kolvadhar kurumo<br/>yetra thaanaiaip padaigalaith tholaippadhe<br/>andri<br/>maatru movena thazivuraa varaththaiyum<br/>maindhan.</p>              |
| <p>என்னை அங்கவன் முடித்திடல் அரியதா<br/>லியானும்<br/>அன்ன வன்றனை இத்துணை வெல்வதும்<br/>அனைத்தே<br/>தொன்ன கர்ப்பெரு வளத்தொடும் படையொடுந்<br/>துன்னிப்<br/>பின்னர் வந்தமர் இயற்றியே பெருந்திறல்<br/>பெறுவேன்.</p> | <p>ennai angavan mudiththidal ariyadhaa<br/>liyaanum<br/>anna vandranai iththunai velvadhun anaitthe<br/>thonna karpperu valaththodum padaiyodun<br/>thunnip<br/>pinnar vandhamar iyatriye perundhiral peruven.</p>                   |
| <p>வசைய தன்றிது செருச்செய்வோர் பற்பகல்<br/>மலைந்து<br/>விசையம் எய்தினும் மேன்மையாம் வியப்புமாம்<br/>மேலுந்<br/>திசைவி ளங்குறு புகழுமாம் யானுமிச் செய்கை<br/>இசைவ தேகடன் அறிஞர்தஞ் சூழ்ச்சியும் இ•தே.</p>        | <p>vasaiya thandridhu seruchseivor parpagal<br/>malaindhu<br/>visaiyam eidhinum menmaiyaam<br/>viyuappumaam melun<br/>dhisaivi languru pugazumaam yaanumich<br/>seigai<br/>isaiva dhegadan arignarthanj soozcdhchiyum<br/>igudhe.</p> |
| <p>என்று பற்பல சூழ்ச்சிகள் மனத்திடை எண்ணி<br/>ஒன்றொர் மாயையின் மந்திரந் தன்னையுள்<br/>ளுறுத்தி<br/>நின்ற மன்னவன் ஒல்லையின் மறைந்தவண்<br/>நீங்கிப்<br/>பொன்றி கழ்ந்திடும் மகேந்திரக் கோயிலுட்<br/>போனான்.</p>    | <p>endru parpala soozchchigal manaththidai enni<br/>ondror maayaiyin mandhiran thannaiyul<br/>luruththi<br/>nindra mannavan ollaiyin maraindhavan<br/>neengip<br/>pondri kazndhidum magendhirak koyilut<br/>ponaan.</p>               |

|   |   |
|---|---|
| <p>மறைந்து போயசூர் முயற்சியை மன்னுயிர்<br/>தோறும்<br/>உறைந்த நாயகன் கண்டனன் ஒருதனிச்<br/>செவ்வேல்<br/>எறிந்து மற்றவன் உயிர்கொள நினைந்திலன்<br/>இன்னும்<br/>மறிந்து தீயவன் உய்யுமோ வெனுந்திரு<br/>வருளால்.</p> | <p>maraindhu poyasoor muyarchchiyai mannuyir<br/>dhorum<br/>vuraindha naayagan kandan an oruthanich<br/>sevvel<br/>yerindhu matravan vuyirkola ninaindhilan<br/>inum<br/>marindhu theeyavan vuyumo venundhiru<br/>varulaal.</p> |
| <p>வேறு</p>   | <p>veru</p>   |
| <p>ஆய வேலைதனில் ஆறுமு கன்பால்<br/>மாயனும் மயனும் வானவர் கோவும்<br/>ஏய தேவர்களும் யாவரும் எய்தித்<br/>தூய வந்தனை யுடன்சொல லுற்றார்.</p>  | <p>aaya velaithanil aarumu ganpaal<br/>maayanum mayanum vaanavar kovum<br/>yeya dhevargalum yaavarum eidhith<br/>thooya vandhanai yudansola lutraar.</p>  |
| <p>என்று காசிபன் இடந்தனில் வந்தான்<br/>அன்று தான்முத லாவசு ரேசன்<br/>வென்றி யேகொடு வியப்பொ டிருந்தான்<br/>உன்ற னோடுபொரு தோனன் இன்றே.</p>  | <p>endru kaasiban idandhanil vandhaan<br/>andru thaamudha laavasur resan<br/>vendri yekodu viyappo dirundhaan<br/>vundra noduporu thonan indre.</p>   |
| <p>நீடு சூரனுடன் நீ அமர் செய்தல்<br/>ஆடலே அலதை ஆங்கவன் ஆவி<br/>கோடல் சிந்தையிடை கொண்டலை என்னின்<br/>ஓடுமோ பொருதும் உய்திறம் உண்டோ.</p>  | <p>needu sooranudan neeamar seidhal<br/>aadale aladhai aangavan aavi<br/>kodal sindhaiyidai kondalai ennin<br/>odumo porudhum vuithiram vundo.</p>  |
| <p>துங்க முற்றுடைய சூர்தனை வேலான்<br/>மங்கு வித்திடுதி மற்றதன் முன்னம்<br/>அங்க வற்கெதிர் அருஞ்சமர் ஆற்றல்<br/>எங்கண் வைத்துடைய இன்னருள் அன்றோ.<br/>330</p>   | <p>thunga mutrudaiya soorthanai velaan<br/>mangu viththidudhi matrathan munnam<br/>anga varkedhir arunjamar aatral<br/>engan vaiththudaiya innarul andro. 330</p>   |
| <p>என்றி யம்புதலும் எந்தை வினாவி<br/>நன்று நன்றென நகைத்தினி நம்முன்<br/>சென்று நின்றுசமர் செய்திடின் வல்லே<br/>வென்று சூர்முதலை வீட்டுது மென்றான்.</p>  | <p>endri yambudhalum endhai vinaavi<br/>nandru nandrena nagaitthini nammun<br/>sendru nindrusamar seidhidin valle<br/>vendru soormudhalai veettudhu mendraan.</p>   |

|  |  |
|--|--|
| ஆடல் சேரும்அவு ணன்சமர் ஆற்றா<br>தோடி னாரும்உறு கண்ணுள ராகி<br>வீடி னார்களெள வீழ்ந்தயர் வாரும்<br>கூடி னார்குமர வேள்புடை வந்தார்.                       | aadal serumavu nansamar aatraa<br>thodi naarumvuru kannula raagi<br>veedi naargalela veezndayar vaarum<br>koodi naarkumara velpudai vandhaar.                    |
| சங்க மாகியுறு சாரதர் ஆனோர்<br>எங்கள் நாயகனை எய்தி இகற்கூர்<br>மங்குல் வானிடை மறைந்தது தேரா<br>அங்கண் ஞாலமலை வுற்றிட ஆர்த்தார்.                         | sanga magiyuru saaradhar aanor<br>engal naayaganai eidhi igarsoor<br>mangul vaanidai maraindhadhu theraa<br>angan gnaalamalai vutrida aarththaar.                |
| திகழ்ந்த பூதர்கள் செருத்தனில் எம்மை<br>இகழ்ந்த சூடிநகரின் இம்மதில் வீட்டி<br>அகழ்ந்து கோபுரம் அகன்கட லிட்டு<br>மகிழ்ந்து மீண்டிடுதும் வம்மின மென்றார். | thigandha boodhargal seruththanil emmai<br>igazndha soonagarin immadhil veetti<br>agazndhu goburam agankada littu<br>magizndhu meendidudhum vammina<br>mendraar. |
| வம்மின் வம்மினென வல்லைவி ளித்துத்<br>தம்மி னங்களடு சாரதர் மேலோர்<br>அம்ம கேந்திரம் அழுங்குற ஆர்த்திட்<br>டிம்மெ னக்கடி தெயிற்புறம் உற்றார்.            | vammin vammivena vallaivi liththuth<br>thammi nangaladu saaradhar melor<br>amma gendhiram azungura aarththit<br>dimme nakkadi theyirpuram vutraar.               |
| உற்ற காலைதனில் ஒண்மதில் காக்குங்<br>கொற்ற வீரன்அதி கோரன் மருங்கிற்<br>சுற்று தானையொடு சோர்விலன் நின்றான்.  | vutra kaalaitthanil onmadhil kaakkung<br>kotra veeranadhi koran marungir<br>sutru thaanaiyodu sorvilan nindraan.   |
| கண்டு ளான்நன கனன்றிதழ் கவ்வித்<br>திண்டி பேரிதி பிலைப்பறை ஆர்ப்பத்<br>தண்ட லின்றிஅமர் தானைக ளோடு<br>மண்டு போர்புரிய வந்தெதிர் புக்கான்.                | kandu laannana ganandridhaz kavvith<br>thindi peridhi pilaipparai arppadh<br>thanda lindriamar thaanaiga lodu<br>mandu porpuriya vandhedhir pukkaan.             |
| எதிர்பு குந்திடலும் ஏற்றெதிர் சென்றார்<br>அதிர்பு குங்கழலின் ஆடுறு பூதர்<br>பொதிர்பு குந்தவருள் போந்துழி எண்ணில்<br>கதிர்பு குந்தனையகாட்சி படைத்தார்.  | yedhirbu kundhidalum yetredhir sendraar<br>adhirbu kungazalin aaduru boodhar<br>podhirpu gundhavarul pondhuzi ennil<br>kadhirpu kundhanaiyakaatchi padaiththaar. |
| தோம ரம்பரசு குலமொ டெ•கம்<br>ஏம ருங்கதைகள் ஏவினர் கோரன்<br>மாம ருங்கவுணர் மற்றிவர் குன்றங்<br>காம ரம்படைக லந்து விடுத்தார்.                             | thoma rambarasu kulamo degam<br>yema runkadhaigal yevinar koran<br>maama rungavunar matrivar kundrang<br>kaama rampadaiga landhu viduththaar.                    |

|   |  |
|---|--|
| எடுத்து வேழநிறை எற்றினர் தேரை<br>ஒடித்தேறிந்தனர் உகண்டுகள் பாய்மாப்<br>பிடித்தொர் கைகொடு பிசைந்தனர் வீரர்<br>துடித்தி டும்படி துகைத்தனர் பூதர். 340 | yeduththu vezanirai yetrinar therai<br>odiththe rindhanar vugandugal paaimaap<br>pidiththor kaikodu pisaindhanar veerar<br>thudiththi dumpadi thugaitthanar boodhar. 340 |
| எறிவர் பல்படையும் எய்குவர் வெங்கோல்<br>குறிய ஈட்டிகொடு குத்துவர் வாளால்<br>செறுநர் தங்களுடல் சிந்துவர் இவ்வா<br>றறியும் வெஞ்சமரை ஆற்றினர் தீயோர்.   | yerivar palpadaiyum eiguvar vengol<br>kuriya eetikodu kuththuvar vaalaal<br>serunar thangaludal sindhuvar ivvaa<br>rariyum venjamarai aatrinar theeyor.                  |
| சோரி பொங்கின சொரிந்தன மூளை<br>சாருறுங்குடர் சரிந்தன சேனங்<br>காரி பம்பின கணங்களும் ஏனை<br>வீரராம்அவுணரும்பலர் வீந்தார்.                             | sori pongina sorindhana moolai<br>saaru rungudar sarindhana senang<br>kaari pambina ganangalum yenai<br>veera raamavuna rumbalar veendhaar.                              |
| ஈடுறுஞ்சமர் இழைத்துழி இவ்வா<br>றாடல் வெங்கணவர் ஆற்ற முனிந்தே<br>சாடி வன்மையொடு தாக்கலும் நில்லா<br>தோடி னார்அவுணராயுளர் முற்றும்.                   | eedu runjamar izaiththuzi ivvaa<br>raadal vengavar aatra munindhe<br>saadi vanmayyodu thaakkalum nillaa<br>thodi naaravuna raayular mutrum.                              |
| கோர மிக்கஅதி கோர னெனும்பேர்<br>வீரன் மற்றதனை நோக்கி வெகுண்டே<br>ஓரே முத்தனை உரத்தொடு பற்றிச்<br>சார தப்படைஞர் தம்மொடு நேர்ந்தான்.                   | kora mikkaadhi gora nenumper<br>veeran matradhanai nokki vegunde<br>ore zuththanai vuraththodu patrich<br>saara thappadaignar thammodu nerndhaan.                        |
| தலைத னிற்கரத லத்தினின் மொய்ம்பின்<br>மலையி னிற்பெரிய மார்பின் முகத்தின்<br>ஒலிக முற்கணம் உலைந்திட மோதிக்<br>கொலைவி னைத்தொருவ னேகுல வுற்றான்.        | thalaidha nirkaradha laththinin moimbin<br>malaiyi nirperiya maarbin mugaththin<br>oliga zarganam vulaindhida modhik<br>kolaivi laiththoruva negula vutraan.             |
| ஈடி லாதொ ரெழுப்படை பற்றா<br>ஓடி யோடிஉரு முற்றென மோதி<br>வீடு றாதமர் விளைத்திடு பூதர்<br>கோடி கோடியொ ரிமைப்பிடை கொன்றான்.                            | eedi laadho rezuppadai patraa<br>odi yodivuru mutrena modhi<br>veedu raadhamar vilaitthidu boodhar<br>kodi kodio rimaippidai kondraan.                                   |
| இந்த வாறவன் எழுக்கொடு தாக்க<br>முந்து தூசிமுரி வுற்றது கண்டான்<br>கந்தன் ஏவல்செய் கணப்படை மன்னன்<br>சிந்து மேகன்முனி வோடெதிர் சென்றான்.             | indha vaaravan yezukkodu thaakka<br>mundhu thoosimuri vutradhu kandaan<br>kandhan yevalsei kanappadai mannan<br>sindhu meganmuni vodedhir sendraan.                      |

|   |   |
|---|---|
| சென்ற பூதரிறை செங்கையில் வைகுங்<br>குன்றம் ஒன்றைஅதி கோர னெனும்பேர்<br>வென்றி யான்மிசை விடுத்தலும் நோக்கித்<br>தந்த டக்கையெழு வால்தகர் வித்தான்.   | sendra boodharirai sengaiyil vaigung<br>kundram ondraiadhi gora nenumper<br>vendri yaanmisai viduththalum nokkith<br>thandha dakkaiyezu vaalthagar viththaan. |
| தகரும் எல்லைதரி யார்கடல் வற்ற<br>முகிலின் உண்டிடு முரட்பெயர் அண்ணல்<br>வெகுளி யோடவுணர் வேந்தனை எய்தி<br>அகல மீதினில் அடித்தனன் மாதோ.              | thagarum ellathari yaarkadal vatra<br>mugilin vundidu muratpeyar annal<br>veguli yodavunar vendhanai eidhi<br>agala meedhinil adiththanan maadho.             |
| அடித்த லோடும்அவு ணர்க்கிறை யானோன்<br>இடுக்கண் எய்திஇவன் ஆவியை இன்னே<br>முடிப்பன் என்றுமுச லங்கொடு மொய்ம்பில்<br>புடைத்த னன்உருமு வீழ்வது போல. 350 | adiththa lodumavu narkkirai yaanon<br>idukkan eidhiivan aaviyai inne<br>mudippan endrumusa langodu moimbil<br>pudaitththa nanvurumu veezvadhu pola. 350       |
| பூதன் மொய்ம்பிடை புடைத்த எழுத்தான்<br>ஏதமா முரிய ஏற்றெதிர் தெவ்வைக்<br>காது கைகொடு கபோலம் அதன்கண்<br>மோத வேயவுணன் ஆவி முடிந்தான்.                 | boodhan moimbidai pudaitththa yezuththaan<br>yedhamaa muriya yetredhir dhevvaik<br>kaadhu kaikodu kabolam adhankan<br>modha veyavunan aavi mudiththaan.       |
| வாய்தல் போற்றிய வயப்படை வீரன்<br>சாத லுற்றுழி தலைத்தலை ஆர்த்துப்<br>பூத சேனையாட்கள் பொம்மென ஏகி<br>மூதெ யிற்றலை முதற்கடை சென்றார்.                | vaaidhal potriya vayappadai veeran<br>saadha lutruzi thalaitththalai aarththup<br>boodha senaiyaagal bommena yegi<br>meedhe yitralai mudharkadai sendraar.    |
| ஆண்டி யோசனை ஓராயிரம் வான் போய்<br>ஈண்டு செம்மணிக ளால்இய லுற்று<br>மாண்ட தீயவட வாழுக மேபோல்<br>நீண்ட தோர்சிகரி நின்றது கண்டார்.                    | aandi yosanai oraayiram vaanpoi<br>eendu semmaniga laaiya lutru<br>maanda theeyavada vaamuga mepol<br>neenda thorsigari nindradhu kandaar.                    |
| கண்ட தோர்சிகரி கைகொடு தொட்டுத்<br>தெண்டி ரைக்கடலின் மேற்செல விட்டார்<br>மண்டு மேருவரை யின்குவ டேந்திச்<br>சண்ட வாயுவிடு தன்மைய தென்ன.             | kanda thorsigari kaikodu thottuth<br>thendi raikkadalin mersela vittaar<br>mandu meruvarai yinkuva dendhich<br>chanda vaayuvidu thanmaiya dhenna.             |
| அன்ன வேலையில் அலைந்தது ஞாலம்<br>பன்ன கேசனும் மிகப்பட ருற்றான்<br>மன்னு சூருறை மகேந்திர மூதூர்<br>துன்னு தானவர் துளங்கி அயர்ந்தார்.                | anna velaiyil alaindhadhu gnaalam<br>panna kes anum migappada rutraan<br>mannu soorurai megendhira moodhoor<br>thunnu thaanavar thulangi ayarndhaar.          |

|  |   |
|--|---|
| ஈண்டு பூதரெறி யுஞ்சிக ரந்தான்<br>ஆண்டவ் வேலையிடை ஆழ்ந்தது தொன்னாள்<br>நீண்ட மேனிஇறை நின்றளி யாமுன்<br>மாண்டு சாய்ந்துவிழு மந்தர மென்ன.             | eendu boodhareri yunjiga randhaan<br>aandav velaiyidai aazndhadhu thonnaal<br>neenda meniirai nindrali yaamun<br>maandu saaindhuvizu mandhara menna.              |
| வேறு   | veru  |
| பொலங்கெழு சிகரிஅப் புணரி சேர்தலின்<br>கலங்கின விரிதிரைக் கைம்ம றித்ததால்<br>மலங்கின மொடுசுறா அருந்தி மிங்கில<br>கிலங்களும் இரிந்ததங் கிளைக னோடுமே. | polangezu sigariap punari serdhalin<br>kalangina virithiraik kamma riththadhaal<br>malangina modusuraa arundhi mingila<br>kilangalum irundhadhang kilaiga lodume. |
| மாதலம் புகுந்திடுஞ் சிகரி வாரியுட்<br>பூதரங் குய்த்திட விரைவிற் போவது<br>வேதமுன் கொணர்தரு மீனம் வேலையில்<br>பாதலம் புகுந்திடு பான்மை போலுமே.       | maadhalam pugundhidunj sigari vaariyut<br>boodharang kuitthida viraivir povadhu<br>vedhamun konartharu meenam velaiyil<br>paadhalam pugundhidu paanmai polume.    |
| கழற்கறங் கியதெனுங் கண்ணர் உந்திய<br>அழற்கொழுந் தாகிய சிகரத் தாய்மணி<br>நிழற்பொலிந் திடுவன நீல வேலையில்<br>தழற்பரந் தழுவதோர் தன்மை போலுமே.          | kazarkaran giyadhenung kannar vundhiya<br>azarkozun dhaagiya sigarath thaaimani<br>nizarpolin dhiduvana neela velaiyil<br>thazarparan thazuvadhor thanmai polume. |
| நாகர மணிவெயில் நணுகும் வேலையில்<br>சீகரம் உம்பர்போய்த் தெறிந்து மீள்வது<br>சாகரம் உற்றது தழலென் றுன்னியே<br>மாகர வாரிநீர் வழங்கல போலுமால். 360     | naagara maniveyil nanugum velaiyil<br>seegaram vumbarpoith therindhu meelvadhu<br>saagaram vutradhu thazalen runniye<br>maagara vaarineer vazangala polumaal. 360 |
| காமரு சிகரியில் கவைஇய மாமணி<br>ஏமுற நிழற்றிய எழிலை நோக்கியே<br>பூமது நுகர்தரு பொறிவண் டானவை<br>தாமரை வனமென அயிர்த்துச் சாருமால்.                   | kaamaru sigariyil kavaiiya maamani<br>yemura nizatriya yezilai nokkiye<br>boomadhu nugartharu porivan daanavai<br>thaamarai vanamena ayirththuch saarumaal.       |
| பங்கய மணிநிழற் பரப்பை நோக்கியே<br>இங்கிவை தசையென எண்ணிப் புட்குலம்<br>நுங்கிய செல்வன நொய்தின் எய்தியே<br>அங்கிகொ லெனச்சில அகன்று போயின.            | pangaya maninizar parappai nokkiye<br>ingivai dhasaiyena ennip putkulam<br>nungiya selvana noidhin eidhiye<br>angigo lenachchila agandru poyina.                  |

|   |  |
|---|--|
| <p>தெழித்திடும் வேலையிற் செய்ய சோதியால்<br/>தழற்பொலி கோபுரந் தரிப்பின் றேகலால்<br/>கிழித்தன பணிபதி கிளர்ந்து மற்றவர்<br/>விழித்தனர் உருமென வெருவி ஓடினாஈர்.</p>       | <p>theziththidum velaiyir seiya sodhiyaal<br/>thazarpoli goburan dharippin regalaal<br/>kiziththana panipadhi kilarndhu matravar<br/>viziththanan vurumena veruvi odinaar.</p>   |
| <p>பூதர்கள் யாம்பிடு பொலங்கொள் போபுரம்<br/>ஓதநெஞ் சடைதலும் உதிரங் கான்றதால்<br/>சேதன மோவிது செப்பும் என்றனர்<br/>மீதுறு கதிர்மணி வெயிலென் றுன்னலார்.</p>              | <p>boodhargal yaambidu polangol boburam<br/>odhanenj sadaidhalum vudhirang<br/>gaandradhaal<br/>sedhana movidhu seppum endranar<br/>meedhuru kadhirmanni veyilen drunnalaar.</p> |
| <p>பொற்பகல் சிகரியுட் பொருந்தி ஆழ்பவர்<br/>அற்பகல் நுகருமீன் அவரை நுங்குமால்<br/>முற்பக லோர்பழி முடிக்கின் மற்றது<br/>பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே.</p>          | <p>porpagal sigariyurt porundhi aazbavar<br/>arpagal nugarumeen avarai nungumaal<br/>murpaga lorpazi mudikkin matradhu<br/>pirpagal thamakkurum petri ennavē.</p>                |
| <p>ஆனதொர் கோபுரம் அளப்பி லாதமர்<br/>தானவர் கிளையொடும் வீழ்ந்த தன்மையால்<br/>மீனுறு திரைக்கடல் வெளர்ள மேற்செலா<br/>மாநகர் எயில்தனை வளைந்து புக்கதே.</p>                | <p>aanadhōr goburam alappi laadhamar<br/>thaanavar kilaiyodum veezndha thanmaiyaal<br/>meenuru thirakkadal velala merselaa<br/>maanagar yeyildhanai valaindhu pukkadhe.</p>      |
| <p>காதிடும் இயற்கையில் கால்கொண் டேகலிற்<br/>பூதலம் வெருக்கொளப் பொங்கும் ஆர்ப்பினின்<br/>மீதமர் காரினில் விமலன் விட்டிடும்<br/>பூதரை நிகர்த்ததப் புரிசை சூழ்புனல்.</p> | <p>kaadhidum iyarkaiyil kaalkon degalir<br/>boodhalam verukkolap pongum aarppinin<br/>meedhamar kaarinil vimalan vittidum<br/>boodharai nigarththadhāp purisai soozpunal.</p>    |
| <p>மைக்கடல் புவியினும் மகேந்தி ரப்புரம்<br/>மிக்கது போலுமென் றைய மேற்கொளா<br/>இக்கணம் நாடுதும் என்று சென்றபோல்<br/>புக்கது நகரிடைப் புணரி நீத்தமே.</p>                | <p>maikkadal buviyinum magendhi rappuram<br/>mikkadhu polumen draiya merkolaā<br/>ikkanam naadudhum endru sendrapol<br/>pukkadhu nagaridaip punari neeththame.</p>               |
| <p>மீனெனும் மைந்தரை மிசைந்த தானவர்க்<br/>கானதொ ரிறுவரை அணுகிற் றிவ்விடை<br/>யானவர்ப் பொருவனென் றெண்ணிச்<br/>சேறல்போல்<br/>போனதப் பதியினுட் புணரி நீத்தமே.</p>         | <p>meenenum maindharai misaindha dhaanavark<br/>kaanadho riruvurai anugir trivvidai<br/>yaanavarp poruvanēn drennich seralpol<br/>ponadhāp padhiyinut punari neeththame.</p>     |



|  |   |
|--|---|
| இவ்வகை நிகழ்ந்திட எறிந்த கோபுரம்<br>பெளவமுற் றிடுதலும் பைம்பொன் மாமதில்<br>வெவ்வலி அரசர்கள் விளிய ஈறிலாக்<br>கௌவைகொள் திருநகர்க் காட்சித் தாயதே. 370 | ivvagai nigazndhida erindha goburam<br>povvamur tridudhalum paimbon maamadhil<br>vevvali arasargal viliya eerilaak<br>kovvaikol thirunagark kaatchith thaayadhe. 370          |
| எல்லைமற் றனையதில் ஈண்டு சாரதர்<br>மல்லலம் புரிசையின் வடாது பாங்கரை<br>ஒல்லையில் தம்பதத் துதைப்பச் சாய்ந்தது<br>செல்லுற வீழ்ந்திடு சிகர மேயென.        | ellaimar tranaiyadhil eendu saaradhar<br>mallalam purisaiyin vadaadhu paangarai<br>ollaiyil thambadhath thudhappach saaindhadhu<br>sellura veezndhidu sigara meyena.          |
| மாமதில் சாய்தலும் வலிய பூதர்கள்<br>காமரு நகரினுட் கலந்து நண்ணினார்<br>ஏமரு கடங்கலுழ் இபங்கள் ஈண்டியோர்<br>தாமரை மலர்த்தடந் தன்னிற் புக்கபோல்.        | maamadhil saaidhalum valiya boodhargal<br>kaamaru nagaricut kalandhu nanninaar<br>yemaru kadangaluz ibangal eendiyor<br>thaamarai malarththadan thannir pukkapol.             |
| கானுறு பங்கயக் கடவுட் கிப்பகல்<br>போனதோர் காலையிற் புணரி யாவையும்<br>மாநிலங் கொள்வது மானப் பூதவெஞ்<br>சேனைகள் மகேந்திர புரத்திற் சென்றவே.            | kaanuru pangayak kadavut kippagal<br>ponadhur kaalaiyir punari yaavaiyum<br>maanilang golvadhu maanap boodhavenj<br>senaigal magendhira puraththir sendrave.                  |
| புக்கனர் வீரர்கள் புயலின் மேனியுஞ்<br>செக்கரங் குஞ்சியாந் தீயுங் கைகளாய்<br>மிக்கெழு புணரியும் வேறு வேறுறா<br>மைக்கடல் உலப்பில வருவ போலவே.           | pukkanar veerargal puyalin meniyunj<br>sekkarang kunjyaan theeyung kaigalaa<br>mikkezu punariyum veru veruraa<br>maikkadal vulappila varuva polave.                           |
| துதித்திட அரியவன் நகரில் துண்ணென<br>எதிர்ந்திடு தானவர் இனத்தை ஒல்லையில்<br>சிதைத்தனர் மாளிகை சிகரம் யாவையும்<br>உதைத்தனர் வீட்டினர் உயர்ந்த பூதரே.   | thudhiththida ariyavan nagaril thunnen<br>yedhiththidu thaanavar inaththai ollaiyil<br>sidhiththanan maalgai sigaram yaavaiyum<br>vudhiththanan veettinar vuyarndha boodhare. |
| மதரொடு குறுகும்அவ் வயவெம் பூதர்கள்<br>அதிர்கழல் அடிகளால் அளப்பில் மாளிகை<br>பிதிர்பட உந்தலும் பிறங்கு பூழிகள்<br>கதிருறு கதியினுங் கடந்து போனவே.     | madharodu kurukumav vayavem boodhargal<br>adhirkazal adigalaa alappil maalgai<br>pidhirpada vundhalum pirangu poozigal<br>kahiruru gadhiyung kadandhu ponave.                 |
| வேறு   | veru  |

|   |   |
|---|---|
| <p>அங்கவ் வெல்லையிற் சாரத வேந்தர்கள்<br/>அயில்வேற்<br/>புங்க வன்தனை நீங்கியாம் அவுணர்கோன்<br/>புரத்துள்<br/>இங்கி னிப்படர் கின்றது தக்கதன் றென்னாச்<br/>செங்க ளந்தனின் மீண்டனர் சேனையுந் தாமு.</p>                    | <p>angav vellaiyir saaradha vendhargal ayilver<br/>punga vanthanai neengiyaam avunarkon<br/>puraththul<br/>ingi nippadar gindrathu thakkadhan rennaach<br/>senga landhanin meendanar senaiyun thaamu.</p>                       |
| <p>ஆன காலையிற் பூதர்தஞ் செய்கைகள்<br/>அனைத்தும்<br/>ஞான நாயகன் காண்குறா நல்லருள் புரிந்து<br/>மான வேற்படை வீரரும் அமரரும் வழுத்தச்<br/>சேனை யாவையுங் கொண்டுதன் பாசறை<br/>சேர்ந்தான்.</p>                              | <p>aana kaalaiyir boodharthanj seigaigal<br/>anaiththum<br/>gnaana naayagan kaankuraa nallarul purindhu<br/>maana verpadai veerarum amararum<br/>vazuththach<br/>senai yaavaiyung konduthan paasarai<br/>serndhaan.</p>         |
| <p>பாச றைப்புகு குமரவேள் பாரிடப் பகுதி<br/>ஆச றப்புனை ஆவணச் சூழல்போய் அமர<br/>வாச வத்தனிக் கடவுளா தியர்புடை வழுத்த<br/>ஈச னிற்சிறந் தரியணை தன்னில்வீற் றிருந்தான்.</p>  | <p>paasa raippugu kumaravel paaridap pagudhi<br/>aasa rappunai aavanach soozalpoi amara<br/>vaasa vaththanik kadavulaa dhiyarpudai<br/>vazuththa<br/>eesa nirsiran dhariyanai thannilveer<br/>trirundhaan.</p>                  |
| <p>ஈண்டு தானவர் இலக்கம்வெளடி ளத்தரும்<br/>இன்னே<br/>மாண்டு போயினர் அனையரை மலிகதிர்க்<br/>கரத்தால்<br/>தீண்டி வான்மையிற் குறைந்தனன் என்று செஞ்<br/>சுடரோன்<br/>ஆண்டு மூழ்குவான் புக்கென அளக்கரை<br/>அடைந்தான். 380</p> | <p>eendu dhaanavar ilakkam vela laththarum inne<br/>maandu poyinar anaiyarai malikadhirk<br/>karaththaal<br/>theendi vaanmaiyr kuraindhanan endrusen<br/>judaron<br/>aandu moozguvaan pukkena alakkarai<br/>adaindhaan. 380</p> |
| <p>வேறு</p>   | <p>veru</p>   |
| <p>புரந்தர னாதியர் புன்மை நீக்கியே<br/>பெருந்திரு வுதவுவான் பிரான்தன் காதலன்<br/>இருந்தனன் பாசறை ஈது நின்றிடத்<br/>திருந்தலர் மாட்டுறுஞ் செய்கை செப்புவாம்.</p>   | <p>purandhara naadhiyar punmai neekkiye<br/>perundhiru vudhavuvaan piraanthan kaadhalan<br/>irundhanan paasarai eedhu nindridath<br/>thirundhalar maatturunj seigai seppuvaam.</p>  |

|  |   |
|--|---|
| <p>ஒருவரும் ஒளத்தினும் உணர்வு றாவகை<br/>அருவம தாகியே அகன்று சூர்முதல்<br/>பொருவரு மகேந்திர புரத்துக் கோயிலுள்<br/>திருமகள் மணமனைச் சேறல் மேயினான்.</p>                 | <p>oruvarum olaththinum vunarvu raavagai<br/>aruvama dhaagiye agandru soormudhal<br/>poruvaru magendhira buraththuk koyilul<br/>thirumagal manamanaich seral meyinaan.</p>        |
| <p>பஞ்சடி நூபுரப் பதுமை கோயில்போய்<br/>அஞ்சியல் அடுத்தமெல் லமளி மேலுறாத்<br/>துஞ்சலன் யாரொடுஞ் சொல்லும் ஆடலன்<br/>வெஞ்சமர் வினையமே உன்னி மேவினான்.</p>                 | <p>panjadai nooburap padhumai koyilpoi<br/>anjiyal aduththamel lamali meluraath<br/>thunjalan yaarodunj sollum aadalan<br/>venjamar vinaiyame vunni mevinaan.</p>                 |
| <p>ஆனதொ ரெல்லையில் அரசன் போர்செயப்<br/>போனதும் பொருதலும் புறந்தந் தோமென<br/>மாநகர் அதனிடை வறியன் வந்ததும்<br/>பானுவின் பகைஞனுக் கொற்றர் பன்னினார்.</p>                 | <p>aanadho rellaiyil arasan porseyap<br/>ponadhun porudhalum purandhan thomena<br/>maanagar adhanidai variyan vandhadhum<br/>baanuvin pagaignanuk kotrar panninaar.</p>           |
| <p>சொன்னடை மந்திரத் தொடர்பும் மாயமும்<br/>தன்னுறு படைகளும் சாதனஞ் செய்வோன்<br/>அன்னது கேட்டலும் அலக்கண் எய்தியே<br/>மன்னுறு கடிநகர் வல்லை ஏகினான்.</p>                 | <p>sonnadai mandhirath thodarbum maayamum<br/>thannuru padaigalum saadhananj seivon<br/>annadhu kettalum alakkan eidhiye<br/>mannuru kadinagar vallai yeginaan.</p>               |
| <p>மணிநிரை இகலியே மாறு வில்லுமிழ்<br/>இணையறு சினகரம் எய்திச் சேக்கைமேல்<br/>தணிவறு சூழ்ச்சியோ டமர்ந்த தாதைதன்<br/>துணையடி வணங்கியே தொழுது கூறுவான்.</p>                | <p>maninirai igaliye maaru villumiz<br/>inaiyaru sinagaram eidhich sekkaimel<br/>thanivaru soozhchiyo damarndha<br/>thaadhaithan<br/>thunaiyadi vanangiye thozudhu kooruvaan.</p> |
| <p>மாற்றலர் யாவரும் மறிய வல்லைபோர்<br/>ஆற்றுதி யாலென ஐய முற்பகல்<br/>சாற்றினை விடுத்தனை தமியன் ஏகியே<br/>ஏற்றவர் தம்முடன் இகல்செய் தேனரோ.</p>                          | <p>maatralar yaavarum mariya vallaipor<br/>aatrudhi yaalena aiya murpagal<br/>saatrinai viduththanai thamiyan yegiye<br/>yetravar thammudal igalsei dhenaro.</p>                  |
| <p>உற்றிலன் அறுமுகன் ஒழிந்த வீரர்கள்<br/>சுற்றிய படையொடு துவன்றிப் போர்செய்தார்<br/>பற்றிய மோகமாப் படையைத் தூண்டியான்<br/>மற்றவர் உணர்ச்சியும் வலியும் மாற்றினேன்.</p> | <p>vutrilan arumugan ozindha veerargal<br/>sutriya padaiyodu thuvandrip porseidhaar<br/>patriya mogamaap padaiyaith thoondiyaan<br/>matravar vunarchchium valiyum maatrinen.</p>  |
| <p>சென்றமர் இயற்றிய செறுநர் யாரையும்<br/>வென்றனன் அத்துணை விமலன் மாமகன்<br/>ஒன்றொரு மாப்படை உய்ப்ப என்படை<br/>வன்றிறல் நீங்கியே வருந்தி மீண்டதே.</p>                   | <p>sendramar iyatriya serunar yaaraiyum<br/>vendranan aththunai vimalan maamagan<br/>ondroru maappadai vuyppa enpadai<br/>vandriral neengiye varundhi meendadhe.</p>              |

|  |  |
|--|--|
| <p>அன்னதோர் பான்மையால் அனையாடி யாவரும்<br/>பின்னுணர் வெய்தியே பெயர்ந்து போயினார்<br/>என்னிது வெற்றியென் றியானும் மீண்டனன்<br/>உன்னொடும் உரைத்திலன் உள்ளம்<br/>வெளட்கினேன். 390</p> | <p>annadhor paanmaiyaal anaiyaa yaavarum<br/>pinnunar veidhiye peyarndhu poyinaar<br/>ennidhu vetriyen driyaanum meendanan<br/>vunnodum vuraiththilan vullam velginen. 390</p>   |
| <p>நெற்றியங் கண்ணுடை நிமலன் ஏனையோர்<br/>முற்றரு படைகளால் முடிவின் மாயையால்<br/>பற்றலர் யாரையும் படுத்து நாளையே<br/>வெற்றிகொள் குவனெனா நென்னல்<br/>மீண்டனன்.</p>                    | <p>netriyang kannudai nimalan yenaiyor<br/>mutraru padaigalaal mudivin maayaiyaal<br/>patralar yaarayum paduththu naalaiye<br/>vetrikol kuvanenea nennal meendanan.</p>          |
| <p>ஞாயிறு வந்தபின் நண்ண லாடிமீசைப்<br/>போயமர் இயற்றிடப் புறத்திற் சென்றனன்<br/>ஆயதன் முன்னரே அனிகந் தன்னுடன்<br/>ஏயென ஏகினை எந்தை நீயென்றார்.</p>                                  | <p>gnaayiru vandhapi nanna laamisai<br/>poyamar iyatridap puraththir sendranan<br/>aayadhan munnare anigan thannudan<br/>yeyena yeginai endhai neeyendraar.</p>                  |
| <p>வரந்தனில் அழிவுறா வள்ளல் ஈண்டுறு<br/>திருந்தல ருடன்அமர் செய்தற் காகவோர்<br/>அருந்துணை வேண்டலை அதனை உன்னிமீண்<br/>டிருந்தனன் இப்பகல் ஈதென் செய்கையே.</p>                         | <p>varandhanil azivuraa vallal eenduru<br/>thirundhala rudanamar seidhar kaagavor<br/>arundhunai vendalai adhanai vunnimeen<br/>dirundhanan ippagal eedhen seigaiye.</p>         |
| <p>ஓர்ந்திலை இத்திறம் உணர்வு ளாரொடுந்<br/>தேர்ந்திலை என்னையும் விளித்துச் செப்பிலை<br/>சார்ந்திடு நாற்பெருந் தானை தன்னொடும்<br/>போடிந்தனை அமர்க்கிது பெருமைப் பாலதோ.</p>           | <p>orndhilai iththiram vunarvu laarodun<br/>therndhilai ennaiyum viliththuch seppilai<br/>saarndhidu naarperun dhaanai thannodum<br/>pondhanai amarkkidhu perumaip paaladho.</p> |
| <p>அமரருக் காக்கமும் அவுணர்க் கேக்கமும்<br/>அமையவர் முதல்வனுக் கின்பும் நல்கினை<br/>குமரனைக் கணங்களைக் குறித்து மன்னநீ<br/>சமாஹுக் கேகுதல் தலைமை யாகுமோ.</p>                       | <p>amararuk kaakkamum avunark kekkamum<br/>amaiyavar mudhalvanuk kinbum nalginai<br/>kumaranaik ganangalaik kuriththu mannanee<br/>samaanuk kegudhal thalaimai yaagumo.</p>      |
| <p>திகழ்ச்சிகொள் மேலவர் சிறியர் தம்மொடு<br/>நிகழ்ச்சிகொள் போரிடை நேர்வ ரேயெனில்<br/>புகழ்ச்சிய தில்லையால் பொருது வெல்லினும்<br/>இகழ்ச்சியின் பாலதாம் எவரெ வர்க்குமே.</p>           | <p>thigazchchikol melavar siriyar thammodu<br/>nigazchchikol poridai nerva reyenil<br/>pugazchchiya dhilaiyaal porudhu vellinum<br/>igazchchiyin paaladhaam evare varkkume.</p>  |

|   |   |
|---|---|
| சென்றது கிடந்திடச் சிறியன் என்னினும்<br>ஒன்றிவண் மொழிகுவன் உள்ளங் கோடியால்<br>இன்றிர வகன்றபின் ஏகி யாரையும்<br>வென்றிகொண் டேகுவன் விடுத்தி யாலெனை.              | sendradhu kidadhidach siriyanninum<br>ondrivan moziguvaan vullang kodiyaal<br>indrira vagandrapin yegi yaarayum<br>vendrikon deguvaan viduththi yaalenai.               |
| கொற்றவை சிறுவனைக் கொற்றங் கொள்வதும்<br>சுற்றுறு படையையான் தொலைக்குந்<br>தன்மையும்<br>ஒற்றுவர் கண்டுமுன் உரைக்க எந்தைநீ<br>தெற்றென மகிழ்ச்சியிற் சிறந்து வைகுதி. | kotravai siruvanaik kotrang kolvadhum<br>sutruru padaiyaiyaan tholaikkun thanmaiyum<br>otruvar kandumun vuraikka endhainee<br>thetrena magizchchiyir sirandhu vaigudhi. |
| வேறு  | veru  |
| கூரிய வேற்படை கொண்டுடை யோனை<br>வீரர்கள் தம்மொடு வெற்றிகொ ளேனேல்<br>வாரலன் ஈண்டு மகிழ்ந்திறை நல்கும்<br>பேரரசாட்சி பிடிக்கிலன் என்றான்.                          | kooriya verpadai kondudai yonai<br>veerargal thammodu vetriko lenel<br>vaaralan eendu magizndhirai nalgum<br>perara saatchi pidikkilan endraan.                         |
| என்பது கேட்டலும் எவ்வுல கிற்குந்<br>துன்பு புரிந்திடு சூரபன் மாவாம்<br>முன்பன் மகிழ்ந்து முகத்தெதிர் நிற்குந்<br>தன்புதல் வற்கிது சாற்றுதல் உற்றான். 400        | enbadhu kettalum evvula girkun<br>thunbu purindhidu sooraban maavaam<br>munban magizndhu mugaththedhir nirkun<br>thanpudhal varkidhu saatrudhal vutraan. 400            |
| மூவர்கள் தாங்களும் முச்சக முள்ள<br>தேவரும் ஐயிரு கிக்குடை யோரும்<br>ஏவரும் ஏற்கினும் எம்பியை அட்ட<br>மேவலன் ஆற்றலை வெல்லரி தம்மா.                               | moovargal thaangalum muchchaga mulla<br>dhevarum aiyiru kikkudai yorum<br>yevaram yerkinum embiyai atta<br>mevalan aatralai vellari dhammaa.                            |
| பன்னிரு செங்கை படைத்துள் சேயோன்<br>தன்னொ டெதிர்ந்து சமர்த்தொழில் செய்வார்<br>என்னல தில்லை இவன்சிறி யோனென்<br>றுன்னலை வன்மையின் ஒப்பில னேகாண்.                   | panniru sengai padaitthhula seyon<br>thanno dedhirndhu samarththozil seivaar<br>ennala dhillai ivansiri yonen<br>runnalai vanmaiyin oppila nekaan.                      |
| குன்றம் எறிந்திடு கூரிய வேற்கை<br>வன்றிற லானனை வன்மையில் யானே<br>வென்றிடு கின்றனன் மேலது நிற்க<br>ஒன்றுள தைய உரைப்பது கேண்மோ.                                   | kundram yerindhidu kooriya verkai<br>vandrirra laalanai vanmaiyil yaane<br>vendridu gindranan meladhu nirka<br>ondrula dhaiya vuraipadhu kenmo.                         |

|  |  |
|--|--|
| ஒற்றென வந்துநம் மூர்அலை வித்துப்<br>பற்றலர் நீடு படைக்கிறை யாகுங்<br>கொற்ற வனைத்தனி கூவி மலைந்து<br>செற்றனை ஏகுதி சேனையொ டென்றான்.                       | ondrena vandhunam mooralai viththup<br>patralar needu padaikkirai yaagung<br>kotra vanaitthani koovi malaindhu<br>setranai yegudhi senaiyo dendraan.                   |
| தந்தை புகன்றிடு தன்மையை ஓரா<br>எந்தை பிராற்குளம் இத்திற மாமேல்<br>முந்திறை தன்னின் முடிப்பனி தென்ன<br>மைந்தனை நோக்கி மகிழ்ந்தனன் மன்னன்.                 | thandhai pugandridu thanmaiya oraa<br>yendhai piraarkulam iththira maamel<br>mundhirai thannin mudippani dhenna<br>maindhanai nokki magizndhanan mannan.               |
| அடுசமர் செய்வகை ஆங்கவன் ஏக<br>விடையது நல்கி வியத்தகு மன்னன்<br>இடையறு சூழ்ச்சிக ளியாவும் இகந்து<br>மிடைதரு தொல்வள மேவி இருந்தான்.                        | adusamar seivagai aangavan yega<br>vidaiyadhu nalgi viyaththagu mannan<br>idaiyuru soozchchiga liyaavum igandhu<br>midaittharu tholvalla mevi irundhaan.               |
| தாதைதன் ஏவல்த லைக்கொடு சென்றே<br>ஆதவன் மாற்றல னாகிய மைந்தன்<br>ஏதமில் தன்குலம் ஏகலும் அங்கண்<br>தூதுவர் பற்பலர் துண்ணென வந்தார்.                         | thaadhaithan yevaltha laikkodu sendre<br>aadhavan maatralla naagiya maindhan<br>yedhamil thankulam yegalum angan<br>thoodhuvar parpalar thunnena vandhaar.             |
| துங்கம துற்றுள சூர்தரு மைந்தன்<br>செங்கம லம்புரை சீறடி தன்னைத்<br>தங்கண் முடிக்கொடு தாழ்ந்தனர் நின்றே<br>இங்கிவை கேட்க னனாமொழி குற்றார்.                 | thungama thutru la soortharu maindhan<br>sengama lamburai seeradi thannaith<br>thangan mudikkodu thaazndhanar nindre<br>ingivai ketka enaamozi kutraar.                |
| வேறு   | veru   |
| மன்னவன் இன்று போய் மலைந்து மீண்டபின்<br>ஒன்னலன் மாட்டுறும் உலப்பில் பூதர்கள்<br>இந்நகர் வடாதுசார் எய்திக் காவலோன்<br>தன்னுயிர் கொண்டனர் தானை சிந்தினார். | mannavan indrupoi malaindhu meendapin<br>onnalan maatturum vulappil boodhargal<br>innagar vadaadhusaar eidhik kaavalon<br>thannuyir kondanar thaanaai sindhinaar.      |
| தகுவர்தம் மாப்படை தலைய ழிந்தபின்<br>அகலிரு விசும்பளந் தாண்டு நின்றிடு<br>சிகரியைக் கீண்டுதஞ் செங்கை யாலெடா<br>வெகுளியொ டளக்கரின் மீது வீசினார். 410      | thaguvartham maappadai thalaia zindhapin<br>agaliru visumbalan thaandu nindridu<br>sigariyaik keenduthanj sengai yaaledaa<br>veguliyo dalakkarin meedhu veesinaar. 410 |
| நீடிய சிகரிபோய் நேமி புக்கபின்<br>மாடுறு வடபுல மதிலை முற்றவுஞ்<br>சாடினர் மீண்டனர் தலைவ இந்நகர்<br>கோடில தாங்கடற் குட்டம் போன்றதே.                       | neediya sigaripoi nemi pukkabin<br>maaduru vadabula madhilai mutravunj<br>saadinar meendanar thalaiva innagar<br>kodila thaangadar kuttam pondradhe.                   |

|  |  |
|--|--|
| <p>என்றலும் வினவியே ஏந்தல் தன்புடை<br/>சென்றிடும் வயவரிற் சிலரை நோக்கியே<br/>வன்றிற லுடையநம் மரபல் தச்சனை<br/>ஒன்றொரு கணத்தின்முன் உய்த்தினர்<br/>என்னவே.</p>    | <p>endralum vinaviye yendhal thanpudai<br/>sendridum vayavarir silarai nokkiye<br/>vandrira ludaiyanam marabal thachchanai<br/>ondroru ganaththinmun vuiththinar ennave.</p>             |
| <p>ஆயவர் விரைந்துபோய் அவுணத் தச்சனை<br/>மேயினர் இறைமகன் விளித்து ளானெனக்<br/>கூயினர் வருகெனக கொடுவந் துய்த்தனர்<br/>மாயிருங் கதிரைமுன் வெகுண்ட மைந்தன்முன்.</p>  | <p>aayavar viraindhupoi avunath thachchanai<br/>meyinar iraimagan viliththu laanenak<br/>kooyinar varugenaga koduvan dhuihthanar<br/>maayirung kadhiraaimun vegunda<br/>maindhanmun.</p> |
| <p>தன்னடி வணங்கியே தச்சன் நின்றலும்<br/>மன்னவர் மன்னவன் மதலை வல்லலநீ<br/>இந்நகர் வடமதில் சிகரி எனவுந்<br/>தொன்னெறி அமைக்கெனச் சொற்றுத்<br/>தூண்டினான்.</p>       | <p>thannadi vanangiye thachchan nitalum<br/>mannavar mannavan madhalai vallainee<br/>innagar vadamadhil sigari yenavun<br/>thonneri amaikkenach sotruth thoondinaan.</p>                 |
| <p>எல்லைமற் றன்னதின் எல்லை தன்பகை<br/>கல்லுயர் மொய்ம்பன்மா காயன் என்பதோர்<br/>வல்லவு ண்ணத்தனை வருதி என்றுகூய்<br/>ஒல்லையின் இனையதொன் றுரைத்தல்<br/>மேயினான்.</p> | <p>ellaimar trannadhin ellai thanpagai<br/>kalluyar moimbanmaa gaayan enbadhor<br/>vallavu nanthanai varudhi endrukooi<br/>ollaiyin inaiyadhon druraitththal meyinaan.</p>               |
| <p>சேயுயர் வடமதிற் சிகரி தன்னிடைப்<br/>போயினை அந்நெறி புரத்தி யால்எனா<br/>ஆயிரப் பத்தெனும் அணிக வெளடீளமோ<br/>டேயினன் தானுறும் இருக்கை எய்தினான்.</p>             | <p>seyuyar vadamadhir sigari thannidaip<br/>poyinai anneri puraththi yaalena<br/>aayirap paththenum aniga velalamo<br/>deyinan thaanurum irukkai eidhinaan.</p>                          |
| <p>அத்துணை ஏகியே அவுணர் கம்மியன்<br/>உத்தர நெடுமதில் ஓங்கு கோபுரஞ்<br/>சித்திர வுறுப்பொடு சித்தத் துன்னியே<br/>வித்தக வன்மையால் விதித்துப் போகவே.</p>            | <p>aththunai yegiye avunar kammiyan<br/>vuththara nedumadhil ongu goburanj<br/>siththira vurubapodu siththath thunniye<br/>viththaga vanmaiyaal vidhiththup pogave.</p>                  |
| <p>அடுகரி புரவிதேர் அவுணர் தானையாங்<br/>கடலுடன் சென்றுமா காயன் என்பவன்<br/>வடமதிற் சிகரியின் வாய்தல் போற்றியே<br/>சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான்.</p>           | <p>adukari puravither avunar thanaiyaang<br/>kadaludan sendrumaa gaayan enbavan<br/>vadamadhir sigariyin vaaidhal potriye<br/>sudarkezu theepigai sutra vaiginaan.</p>                   |

|  |   |
|--|---|
| ஆயது நிகழ்வுழி ஆழி வெற்பின்வாய்<br>ஞாயிறு நணுகநள் ளிருளின் யாமினி<br>போயது மெய்ப்புலன் புந்தி சேர்வுழி<br>மாயைய தகன்றிடும் வண்ணம் என்னவே.                      | aayadhu nigazvuzi aazi verpinvaai<br>gnaayiru nanuganal lirulin yaamini<br>poyadhu meppulan pundhi servuzi<br>maayaiya dhagandridum vannam ennave.                        |
| கங்குலென்றுரைபெறு கடவுட் கற்புடை<br>நங்கையை மேவுவான் நயப்பு மேற்கொளா<br>அங்கவ ளைத்தொடர்ந்து தணுகு வானெனச்<br>செங்கதிர் அண்ணல்கீழ்த் திசையில் எய்தினான்.<br>420 | kangulen druraiperu kadavut karpudai<br>nangaiyai mevuvaan nayappu merkolaa<br>angava laiththodarndhu thanugu vaanenach<br>sengadhir annalkeezth dhisaiyil eidhinaan. 420 |
| ஆகத் திருவிருத்தம் - 876   | aagath thiruviruththam - 876  |

[http://shaivam.org/tamil/sta\\_kanda\\_puranam\\_u\\_4b.htm](http://shaivam.org/tamil/sta_kanda_puranam_u_4b.htm)